

## முகவுரை

பரிபாடல் <sup>1</sup> எட்டுத் தொகையுள் ஐந்தாவதாக உள்ளது. பரிபாடலெண்பது செய்யுள் வகையாற் பெற்ற பெயர். சங்க காலத்து வழங்கிய செய்யுட்கள் <sup>2</sup> வெண்பா அகவல் வஞ்சி கலி என்னும் நாலு பாக்கஞ்சே. <sup>3</sup> பரிபாடலெண்பது வெண்பா உறுப்பாகி இன்னபா வென்று உணராமற் பொதுப்பட நிற்கும் இயல்புடைய ஒருவகை இசைப்பா. <sup>4</sup> இப்பாடலுக்குச் சிறுமை இருபத்தைந்து அடியும் பெருமை நானுறு அடியுமாகும்.

இந்நாலிற் கடவுள் வாழ்த்து என வரும் பாடல்கள் கடவுளை வாழ்த்திப் பாடப்பட்டனவேயன்றி நாலுக்குக் காப்பாக பாடப் பட்டன வல்ல. <sup>5</sup> சங்க நூல்கள் தொகுத்த காலத்து அவற்றுக்குக் காப்பு எவராலும் பாடப்பட வில்லை. பிற்காலத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் விளங்கிய பெருந் தேவனாரே எட்டுத் தொகை நூல்களுள் ஆறுக்குப் காப்புப் பாடியிருக்கின்றனர். இந்நாலுக்கும் அவர் காப்புச் செய்திருப்பா ரென்றும் அது இறந்து பட்ட தென்றும் கருத இடமுண்டு.

பரிபாடற் செய்யுட்களின் தொகை எழுபது. அவற்றுள் திருமாலுக்கு எட்டும் முருகவேஞ்குக் முப்பத்தொன்றும் காடு

1. நற்றிணை, குறுந்தொகை, ஜங்குறுநாறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானாறு, புறநானாறு என்னும் எட்டும் எட்டுத்தொகை எனப்படும்.
2. “ஆசிரியம் வஞ்சி வெண்பாக்கலியே நாலியற்றென்ப பாவகை விரியே”
3. பரிபாடல்லே தொகைநிலை விரியி னிதுபா வென்னு மிய னொறியின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப (தொல்.செம். 432)
4. பரிபாட்டெல்லை நால் ஸரம்ப துயர்படியாக வையைந் தாகுமிழியாக் கெல்லை (தொல்.செம். 474)
5. காப்புப்பாடிநூல் தொடங்குவது சங்க காலத்து மரபல் வெண்பது தொல்காப்பியத் தாலும் தொகை நூல்களாலும் விளங்கும்.

கிழாளுக்கு ஒன்றும் வையை யாற்றுக்கு இருபத்தாறும் மதுரைக்கு நாலும் உரியன.

இப்பொழுது கிடைத்துள்ளன திருமாலுக்குரிய பாடல்கள் ஏழு, முருகக் கடவுளுக்குரியவை எட்டு. வையைக் குரியவை ஒன்பது, மதுரைக் குரியது ஒன்றுமாக இருபத்தைந்து பாடல்கள். இவை மொத்தம் 2034 அடிகளை உடையன. திருமாலுக்குரிய எட்டுப்பாடல்களுள் ஏழு பாடல்கள் கிடைத்திருப்பது கவனிக்கத் தக்கது.

இந்நாலில் சங்கு, சமம், சந்தனம், சமழ்ப்பு, சனம், சரணம், சகடம், சலம் முதலிய எட்டுச்சுரு முதற் சொற்கள் வந்திருக்கின்றன.

பழந்தமிழரின் பழக்கவழக்கம். கடவுட் கொள்கை, நீர் விளையாட்டு முதலியவற்றை இந்நால் சிறப்பாகக் கூறுகின்றது.

தமிழ் நிலையம்

நவாலியூர்

13.5.1938

ந. சி. கந்தையா

*PENANG HOUSE*

*Jaffna, 8th January 1938*

Mr.N.S.Kandiah of Navalay is a very agreeable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learning by his proserendring in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His Tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias.

*(Sd.) T.ISSAC THAMBYAH, D. Th*

*President, Jaffna Association*



## 1. தீருமால்

### கடவுள் வாழ்க்கு

அருமதைப் பொருள்

ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை  
 தீயுமிழ் திறனொடு முடிமிசை யணவர  
 மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்  
 சேயுயர் பணைமிசை யெழில்வேழ மேந்திய  
 5 வாய்வாங்கும் வளைநாஞ்சி லொருகுழை யொருவனை;

(இதுதரவு)

எரிமலர் சிளைஇய கண்ணை; பூவை  
 விரிமலர் புரையு மேனியை; மேனித்  
 திருக்குமர்ந் துமாந்த மார்பினை; மார்பிற்  
 வெறிமனி பிறங்கும் பூஜைனை; மால்வரை  
 10 எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை;  
 சேவலங் கொடியோய்நின் வலவயி ஸிறுத்து  
 மேவலுட் பணிந்தமை கூறும்  
 நாவ ஸந்தன ரருமதைப் பொருளோ;

(இது கொச்சகம்)

அமர் வென்ற கணை

இணைப்பிரியணிதுணி பிணிமனி யெரி புரை விடரிடு சுடாபடா  
 பொலம்புனை வினைமலா தெரித்திர டெரியுருளிகனமிகு, முரன  
 மிகு கடற்றுமணியொடு முதலியா ததுநொனி நெறிசெறி  
 வெற்றியறு முறலவி றலணங் கணங்குவிரைவானி துணிமனி  
 வெயிலுற மூழிலபுகழலாமலாமார்பின ஜெரிவயிரநுதிநுதி  
 யெறிபடைய ருததுமலையிவாநவை யினிற்றுணிப்பலினமனி

- 20 பியலெறுமேழிலினிசை யிருளகல முறுகிறுகுபுரியாருபுரி  
நாணமலாமலிலகினவளாபருதியிலெனாளிரமணி மாரபணிமண  
மிக நாறுருவின விரைவனிமிகுக்குவிசையுடுவறுதலைநிரையித  
ழனி வயிரியவமானை பபொளரமுந்துடன்றிரை ததுரை இய  
தானவாசிரமுமிழபுனலபொழி பிழிந்துரமுதிரபத்ர பலநிதொ  
டாவ மாவெனறகணை.
- 25

(இவை நான்கும் அராகம்)

### சொல்லுள் அடங்காப் பெரும் புகழ்

- பொருவே மென்றவர் மதந்தபக் கடந்து  
செருமேம் பட்ட செயிர்தீ ரண்ணல்  
இருவர் தாதை யிலங்குபூண் மாஅல்  
தெருள நின்வர வறிதல்  
30 மருளறு தேர்ச்சி முனைவர்க்கு மரிதே;

(இஃது ஆசிரியம்)

அன்ன மரபினனையோய் நின்னை  
இன்னனென் றுரைத்த லெமக்கெவ எனளிது;

(இது பேரெண்)

- அருமைநந் கறியினு மார்வ நின்வயிற்  
பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை  
35 மெல்லிய வெனாஆவெறாஆ தல்லியந்  
திருமறு மார்பநீ யருளல் வேண்டும்;

(இஃது ஆசிரியம்)

### துதி மொழிகள்

- விற்னமிகு விழுச்சீ ரந்தனர் காக்கும்  
அறனு மார்வலர்க் களியு நீ  
திறனிலோர்த் திருத்திய தீதுதீர் சிறப்பின்  
40 மறனு மாற்றவர்க் கணங்கு நீ  
அங்கனோர் வானத் தணிநிலாத் திகழ்த்தும்  
திங்கஞூந் தெறுகதிர்க் கனலியு நீ  
ஜந்தலை யுயரிய வணங்குடை யருந்திறல்  
மைந்துடை யொருவனு மடங்கலு நீ

45 நலமுழு தளைஇய புகரறு காட்சிப்  
புலமும் பூவனு நாற்றமு நீ  
வலனுய ரெழிலிய மாக விசம்பும்  
நிலனு நீடிய விமயமு நீ;

(இவை ஆறும் பேரெண்)

அதனால்,

(இது தனிச்சொல்)

50 இன்னோ ரணையை யினையை யாலிலன  
அன்னோர் யாமிலட் காணா மையிற்  
பொன்னனி நேமி வலங்கொண் டேந்திய  
மன்னுயிரி முதல்வனை யாதவின்  
நின்னோ ரணையையின் புகலூடும் பொலிந்தே;

(இது சரிதகம்)

55 நின்னொக்கும் புகழ்நிழலவை  
பொன்னொக்கு முடையவை  
புள்ளின் கொடியவை புரிவளை யினவை  
எள்ளூர்க் கடந்தட்ட விக்னே மியவை  
மண்ணுறு மணிபா யுருவினவை  
60 எண்ணிறந்த புகழவை யெழின்மார்பினவை

(இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)

ஆங்கு,

(இது தனிச்சொல்)

காமரு சற்றமோ டொருங்குநின் னடியறை  
யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென  
ஏழு நெஞ்சத்தேம் பரவுதும்  
65 வாய்மொழிப் புலவநின் றாணிழ றொழுதே.

(இது சரிதகம்)

## இது கடவுள் வரம்த்து

ஆயிரந்தலையுடைய பாம்பு தீயைக் கக்குவது போன்ற தன்மை யோடு (கவிந்து) மேல் நோக்கியிருக்கும் முடியும் காரிய உடையும், பரந்த மார்பும், குற்றந்தீர்ந்த<sup>1</sup>சங்கு போன்ற வெண்ணிற முடைய மேனியும், (மலையிடத்து) உயர்ந்த மூங்கிற் காட்டில் திரியும் பெரிய யானையின் ஏந்திய வாய் போன்று வளைந்த கலப்பைப் படையும், ஒரு காதிற் குண்டலமும் உடையவனே! தாமரை மலர் போன்ற கண்ணை உடையை! காயாவின் விரிந்த மலைரை ஒத்த மேனியை! இலக்குமி பொருந்தியிருக்கும் மார்பினை! ஆராய்ந்தெடுத்த மணிகள் மார்பிடத்து விளங்குகின்ற பூணினை! நெருப்புச் சூழ்ந்த பெரிய மலைபோன்று உடுத்த பீதாம்பர உடையை! அழகிய செகருடக்கொடி உடையோய்! ஆணைவழி நிறுத்த லாகியநின் காத்தற் றொழிலுள் உலகம் அடங்கி இருப்பதைப் புகழ்ந்து துதிக்கும் நாவலந்தீவின் அந்தணரது அரிய வேதங்களின் பொருளாயுள்ளவனே!

(14-25 இப்பகுதி சிதைந்து காணப்படுவதால் பொருள் புலப்படவில்லை.)

நின்னை எதிர்த்துப் போர் செய்வேம் என்றெழுந்தவரின் வலியை அழித்துப் போரில் மேம்பட்ட குற்றந் தீர்ந்த தலைவ! முனிவர்களது தந்தை! இலங்குகின்ற பூணைந்த திருமால்! நின் வரலாற்றைத் தெளிவாக அறிதல், தெளிந்த உள்ளத்தினையுடைய முனிவர்க்கு மரிது; அவ்வியல்பினதாகிய பழைமையை யுடையோய்! இவ்வியல்பினை என்றுரைத்தல்நமக்கு எவ்வாறு எளிதாகும்; தாமரை மலரில் எழுந்தருஞும் இலக்குமியாகிய மறுவடைந்த மார்பனே! நின் பெருமைகளை அறிந்து உரைக்க மாட்டாமையை நன்குணரினும், பெருமையற்ற யாம் நின்னிடத்திற் கொண்ட பக்தியினாலே கூறும் இத்துதிகளைச் சிறியன வென்றிகழாது ஏற்றுக்கொண்டு அருள் செய்தல் வேண்டும்.

மிகுந்த புகழினையும் பெருஞ் சிறப்பினையுமுடைய அந்தணர் காக்கின்ற அறனும், அடியார்க்கு அருஞும் நீ; ஒழுக்கமில்லோரின் ஒழுக்கத்தைத் திருத்திய குற்றந்தீர்ந்த சிறப்புடைய மறனும்

<sup>1</sup> பல தேவனும், திருமாலும் ஒருவாக வழுத்தப்படுகின்றனர்.

பகைவர்க்கு அச்சமும் நீ; உயர்ந்து அகன்ற அழகிய வானத்தில் குளிர்ந்த நிலாவைப் பரப்பும் திங்களும், சுடுகின்ற கிரணங்களை யுடைய ஞாயிறும் நீ; ஐந்து சிரங்களைப் பொருந்திய அஞ்சத்தக்க அரிய பெரிய வலிய சதாசிவனும் அவனாலாகின்ற உலகுயிர் களின் ஒடுக்கமும் நீ; இன்னாரை ஒப்பை, இவ்வியல்பினை என்பதற்கு அன்னோரை இவ்வுலகில் யாம் காணேம்; பொன் மயமாகிய அழகிய சக்கரத்தை ஏந்தியவனும், நிலைபெற்ற உயிர்களுக்குத் தலைவனும் நீ ஆதலின், இப்புகழோடு பொலிந்து நீயே நினக்கு ஒப்பாவை. நின்னை ஒத்த புகழாகிய நிழலுடையை; பொன்னை ஒத்த உடையினை உடையை; கருடக் கொடியை; (வலம்) புரியுடைய சங்குடையை; இகழ்ந்தோரை வென்று அழிக்கும் சக்கரப்படை உடையை; கழுவின நீல மணி பரந்தா லன்ன வடிவினை! எண்ணிறந்த புகழினை! அழகிய மார்பினை!

யாம் இம்மைக்கண் விருப்பமமைந்த சுற்றுத்தாரோடு மகிழ்ச்சியற்ற நெஞ்சத்தேமாய் உனது பதங்களில் தாழ்ந்து எப்போதும் பொலிவேமாக வென்று நினது தாள் நிழலைத் தொழுது தினமும் வணங்குகின்றேம்.

## 2. திருமால்

**திருமாலின் பெருமை**

**கடவுள் வாழ்த்து**

**ஊழிகளின் தோற்றம்**

தொன்மையிலே யியற்கையின் மதியோ.....

.....மரபிழ் றாகப்

பசும்பொ னுலகமு மண்ணும் பாழ்பட  
விசும்பி லூழி யூழல் செல்லக்

5 கருவளர் வான்த் திசையிழ் றோன்றி  
உருவறி வாரா வொன்ற னூழியும்  
உந்துவளி கிளர்ந்த ஒழை மூழியும்  
செந்தீச் சுடரிய ஓழியும் பனியோடு  
தன்பெய றலைஇய ஓழியு மவையிழ்

10 றுண்மை வெள்ள மூழ்கி யார்தஞ்சு  
மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றின்கும்  
உள்ள டாகிய விருநிலத் தூழியும்  
நெய்தலும் குவளைய மாம்பலுஞ் சங்கமும்  
மையின் கமலமும் வெள்ளமு நுதலிய

15 செய்குறி யீட்டங் குழிப்பிய வழிமை

**வராக கற்பம்**

கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி யொருவினை யுணர்த்தவின் முதுமைக்

கூழி யாவரு முனரா

அழி முதல்வநிழ் பேணுதுந் தொழுதும்

### திருமாலின் நிலைகள்

- 20 நீயே, வளையொடு புரையும் வாவி யோற்கவன்  
 இளைய எனன்போர்க் கிளையை யாதலும்  
 புதையிரு ஞாக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு  
 முதியையென் போர்க்கு முதுமை தோன்றலும்  
 வடுவில் கொள்கையினுயர்ந்தோ ராய்ந்த  
 25 கெடுவில் கேள்வியு ணடுவா குதலும்  
 இந்நிலைத் தெரிபொரு டேரி னிந்நிலை  
 நின்னிலைத் தோன்றுநின் றான்னிலைச் சிறப்பே

### திருமாலின் சிறப்பு

- ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்  
 பூண்ணி கவைகிய வாரணி நித்தில  
 30 நித்தில மதாணி யத்தகு மதிமறுச்  
 செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம்  
 வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்  
 வைவான் மருப்பிற் களிறு மணனயர்பு  
 புள்ளிநிலனும் புரைபட லரிதென  
 35 உள்ளுந ருரைப்போ ருரையொடு சிறந்தன்

### படைச்சிறப்பு

- றொடியா ஏள்ளமொ டுருத்தொருங் குடனியைந்  
 திழியெதிர் கழறுங் காலுறழ் பெழுந்தவர்  
 கொடியறு பிறுபு செவிசெவிடு படுபு  
 முடிக எதிரப் படிநிலை தளர  
 40 நனிமுரல்வளை முடியழிபிழிபு  
 தலையிறுபு தாரொடு புரள  
 நிலைதொலைபு வேர்தூர்மடல்  
 குருகு பறியா நீளிரும் பணமிசைப்  
 பலபதி னாயிரங் குலைத்தரை யுதிர்வபோல்  
 45 நில்லா தொருமுறை கொய்பு கூடி  
 ஓருங்குருண்டுபிளந்து நெரிந்துருள்புசிதறு  
 பளறுசொரிபு நிலஞ்சோரச்  
 சேரா ரின்னுயிர் செகுக்கும்  
 போரடு குருசினீ யேந்திய படையே

50 ஓன்னா ரூடங்குண்ணுங் கூற்ற முடலே  
பொன்னேர் பவிரழ னுடக்கத் னிறனே

### திருமால் திருமேனியின் ஓளி முதலிய சிறப்புகள்

நின்னது திகிலோளி சிறப்பிர டிருமணி

கண்ணே, புகழ்சா றாமரை யலரினைப் பிணையல்  
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த

55 நோன்மை நாடி னிருநிலம் யாவர்க்கும்  
சாய னின்து வானிறை யென்னும்  
நாவ வந்தன ரநுமறைப் பொருளே  
அவ்வும் பிறவு மொத்தனை யுவ்வும்  
எவ்வயி னோயு நீயே

உருவமும், உணவும், வெளிப்பாடும்

60 செவ்வா யுவனத் துயர்கொடி யோயே  
கேள்வியுட் கிளந்து வாசா னுரையும்  
படிநிலை வேள்வியுட் பற்றியாடு கொளலும்  
புகழியைந் திசைமறை யுறுகனன் முறை மூட்டுத்  
திகிலோளி யொண்டார் வளப்பாடு கொளலும்

65 நின்னாரு புடனுண்டி  
பிற ரூடம் படுவாரா  
நின்னொடு புரைய  
அந்தனார் கானும் வரவு

பல் புகழும் பரவலும்

வாய்டை யமிர்தநின் மனத்தகத் தடைத்துர

70 மூவா மரபு மோவா நோன்மையும்  
சாவா மரபி னமரர்க்காச் சென்றநின்  
.....மரபினோய் நின்னடி  
தலையுற வணங்கினேம் பன்மான் யாழும்  
கலியி னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்தினேம்  
75 கடும்பொடுங் கடும்பொடும் பரவதும்  
கொடும்பா டறியற்க வெம்மறி வெனவே.

- கீர்ந்தையார் பாட்டு - நன்னாகனாரிசை - பண்ணுப்பாலையாழ்-

மன்னுலகும் விண்ணுலகும் அழிதலால், ஒன்று மறையுமிடத்து ஒன்று வெளிப்படுகின்ற ஞாயிறும் திங்களும் இன்றாய், விசம்பு அழிந்த ஊழிகள் பல தோன்றும். தோன்றியபின் தன்குண்மாகிய ஒலியோடு தோன்றி (காற்று முதலிய பூதங்களின் பரமானுக்கள் வளர்கின்ற) வான மாகிய முதற் பூதத்தின் ஊழிகள் பல கழியும்; கழிந்த பின் வானத்தி னின்று எல்லாப் பொருள்களையும் அசைவிக்கும் காற்றுத் தோன்றிய ஊழிகள் தோன்றும்; அதன்மேல் அக்காற்றினின்றும் நெருப்புத் தோன்றிய ஊழிகளும், அத்தீயினின்றும் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும் தோன்றும்; பின் அந்தீரினின்றுந் தோன்றுதலால் மீண்டும் அவ்வெள்ளத்தினுட்கிடந்து (நான்கு பூதங்களின் உள்ளீடாக வள்ள) பெரிய நிலத்தின் ஊழி தோன்றும். இவ்வழிகளால், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் என்னும் என் குறிக்கப்பட்ட அளவில்லாத காலத்தொகுதி கழியும். அதன் பின் உயிர்கள் உளவாதற் பொருட்டு அந்தீலத்தினை உயர்த்தியவராக அவதாரத்தால் பெயர் பெற்றவராக கற்பந்தோன்றும். இக்கற்பம் நின் செயல்களுள் ஒன்று. அச் செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின் பெருமைக்கு உள்ள கற்பங்களை யாவரும் உணரமுடியாத முதல்வ! நீ வாழ்க! சங்குபோன்ற பால்நிற மேனியடைய பலதேவற்கு இளையை. எல்லாப் பொருள்களையும் மறைக்கும் இருள் போன்ற உடையையும் பனைக்கொடியையுமடைய பலதேவற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்ற விளங்குவை; தவறில்லாத விரதங்க ஞடைய ஞானிகள் ஆராயும் வேதங்களால் தெரிந்து உணரின் உயிர்கள் தோறும் அந்தரியாமியாய் நிற்பை; இந்தீலமைகளும் நின்கட்ட தோன்றும் தொன்மை நிலைபோல நினைக்கே உள்ள விசேந்களாம். வான வில்லை ஒத்த ஆபரணங்களின் அகத்து முத்துப் பதக்கமாகிய மதிக்கு மறுவெனும்படி விளங்கும் இலக்குமியை மார்பில் உடையை. உயர்ந்த திரையடைய கடலுள் மூழ்கி விளங்குகின்றதும், இடையே புகர் நிற முடையதுமாகிய மருப்பினால் பூமியை எடுத்தாய்; எடுத்து மணனயர் தலின் புள்ளி வடிவினதாய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றிலது. வெகுண்டு வீரத்தோடு ஒலிக்கின்ற காற்றுப் போல்

திரண்டெழுந்த அவனர் கொடிகள் அறுந்து வீழவும், செவிகள் செவிடுபட்டு முடிகள் அதிரவும், உலகங்கள் நிலை தளரவும், நின் சங்கு (பாஞ்சசன்னியம்) இடியை ஒப்ப முழங்கிற்று. நீ ஏந்திய ஆழிப்படை, வேரும் மடலும் குருத்தும் பறியாத நீண்ட பனை நின்ற நிலையில் விழ அதன் மீதிருந்த பல பதினாயிரங்குலைகள் அதன் தலையினின்றும் நீங்கித் தரைக்கண் உதிர்வன போலத், தலைகள் வலியழிந்து சாய்ந்து ஒன்றும் உடன்மிசை நில்லாமற் கொத்தாக இற்றுத், தரித்த தாரோடு புரஞும் படி ஒரு காலத்தே கொய்தது. அதனால் அவையுருண்டு பிளந்து நெரிந்து பின் வேறு வேறாயுருண்டு சிதறி மூளை சொரிந்து நிலத்தின் கண் சோர அவனர் மாய்ந்தனர். இவ்வாறு கொடிய போரைச் செய்யுந் தலைவ! நீ தரித்த சக்கரப்படை பகைவரின் உயிரை உடனே உண்ணும். கூற்றின் உடலை ஒக்கும். அதன் நிறம் உருக்கிய பொன் போன்று எழுந்து அசைகின்ற நெருப்பின்வடிவினது. நின் நிறைந்த வாய்மை, தப்பாமல் வருகின்ற நாள்களை ஒத்தது. உனது பொறை, நிலத்தை ஒத்தது. யாவர்க்கு மொத்த நின் அருள் நீர் நிறைந்த மேகத்தை ஒக்கும். நாவலந்தீவிலுள்ள அந்தண ரது அரிய வேதங்களின் பொருளாயுள்ளவனே! இவ்வாறெல்லாம் உணர்ந்து, யாம் சொல்லிய அப் பொருள்களையும், சொல்லாத பிற வற்றையும் பண்புகளானும் தொழில்களானும் ஒத்தனை! ஒத்தும், ஒப்பின்றி எப்பொருள் அகத்தும் இருப்பவன் நீ.

சிவந்த வாயுடைய கருடக் கொடி யோய்! வேதத்துட் சொல்லப் பட்ட வேள்வி ஆசானின் சொல்லும், உயர்ந்த வேள்வி யூபத்திற் கட்டிய பசுவும், தீயை உண்டாக்கும்போது சொல்லும் மந்திரங்களைக் கூறி உயர்ந்த ஏரியை முறையாகத் தீக்கடை கோலிற் கடைந்து தீயை வளர்த்துக் கொள்ளுதலுமாகிய இவை முறையே நின் வடிவும், உண்டியும், கடவுள் இல்லை என்பார் உண்டு எனும்படி நின் பெருமைக்குத்தக அந்தணர் காண்கின்ற நின் வெளிப் பாடுமாகும்.

தேவர்க் குணவாகிய அமிர்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின் மனத்தின்கண் நினைந்த அளவானே அவர்க்கு அதன் பயனாகிய மூப்பின் மையாகிய தன்மையும், ஒழியாத வலியும்,

தம் சாவா மரபு போல உரியவாயின. ஆகவே நின் பஸ்புகழ் பரந்தன. அதனால் அத்தன்மைத் தாகிய அரிய மரபினோய்! நின் அடியை யாழும் அசைவில்லாத நெஞ்சி னேமாய் வணங்கிப் பலகாலும் ஏத்தி வாழ்த்தி வேண்டிக்கொள்வேம். எம்மறிவு, கொடுமையை அறியாதிருப்பதாகுக.

### 3. திருமால்

#### கடவுள் வாழ்க்கு

திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள்

- மாஅ யோயே மாஅ யோயே  
 மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி  
 மணிதிக் முருபின் மாஅ யோயே  
 தீவளி விசம்பு நிலனீ ரெந்து  
 5 ஞாயிழுந் திங்களு மறனு மைவரும்  
 திதியின் சிறாரும் விதியின் மக்களும்  
 மாசி லெண்மரும் பதிளொரு கபிலரும்  
 தாமா விருவருந் தருமனு மடங்கலும்  
 10 மூவே மூலகமு மூலகினுண் மனபதும்  
 மாயோப் நின்வயிர் பரந்தவை யுரைத்தேம்  
 மாயா வாய்மொழி யோடை மலர்ந்த  
 தாமரைப் பூவினுட் பிறந்தோனுந் தாதையும்  
 நீயென மொழியுமா வந்தன ரருமறை

#### முனிவரும் தேவரும் பாடும் வகை

- 15 ஏள், வயங்குபூ னமரரை வெளாவிய வமிழ்திற்  
 பயந்தோ னிடுக்கண் கலைந்த புள்ளினை  
 பயந்தோ னிடுக்கண் கலைந்த புள்ளின்  
 நிவந்தோங் குயர்கொடிச் சேவ லோய்நின்  
 சேவடி தொழாரு முளரோ வவற்றுட்  
 20 தீழே மூலகமு முற்ற வடியினை  
 தீசெங் கனலியங் கூற்றமு ஞமனும்  
 மாசிலா யிரங்கதீர் ஞாயிழுந் தொகூடும்  
 ஊழி யாழிக்க ணிருநில முருகெழு  
 கேழலாய் மருப்பி னுழுதோ யெனவும்

25 மாவிசும் பொழுகுபுனல் வறள வன்னச்  
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோ யெனவும்  
ஞாவத் துறையட்ட தேவரும் வானத்து  
நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர்  
பாடும் வகையேயெயம் பாடறாமப்  
30 பாடுவார் பாடும் வகை

**வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்**

கூந்த லென்னும் பெயரொடு கூந்தல்  
எரிசினங் கொன்றோய்நின் புகழுரு வின்கை  
நகையச் சாக நல்லமிர்து கலந்த  
நடுவநிலை திறம்பிய நயமி லொருகை  
35 இருகை மாஆல்  
முக்கை முனிவ நாற்கை யண்ணல்  
ஜங்கைம் மைந்த வறுகை நெடுவேள்  
எழுகை யாள வெண்கை யேந்தல்  
ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள  
40 பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை யாற்றல்  
ஆயிரம் விரித்தகைம் மாய மள்ளன  
பதினா யிரங்கை முதுமொழி முதல்வ  
நூரா யிரங்கை யாற்றி கடவுள்  
அனைத்து மல்லபல வடுக்க லாம்பல்  
45 இனைத்தின வெண்வரம் பறியா யாக்கையை  
நின்னைப் புரைநினைப்பி னீயல துணர்தியோ  
முன்னை மரபின் முதுமொழி முதல்வ

**வனப்பும் வலிவும்**

நினக்குவிரிந் தகன்ற கேள்வி யனைத்தினும்  
வலியினு மனத்தினு முனாவினு மெல்லாம்  
50 வனப்புவரம் பறியா மரபி னோயே  
அணிநிழல் வயங்கொளி யீரெண் அங்கத்திர்ப்  
பிழைவளர் நிறைமதி யுண்டி  
அணிமணிப் பைம்பு ணமரர்க்கு முதல்வனீ  
தினிநிலைங் கடந்தக்காற் றிரிந்தயர்ந் தகன்றோடி

- 55 நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெதிழ் பவிழ்தண்டார்  
அன்னவர் படவல்லா வவணர்க்கு முதல்வன்  
அதனால், பகைவ ரிவரிவர் நூட்டோ ரென்னும்  
வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே  
ஆயிர வணர்தலை யரவுவாய்க் கொண்ட  
60 சேவ லூர்தியுஞ் செங்கண் மாஆல்  
ஒலிவனக் கிளக்குங் தால முதல்வனை  
ஏனின கிளத்தலி னினைமைநற் கறிந்தனம்  
  
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
- தீயினுட் டெறனீ பூவினு ணாற்றநீ  
கல்லினுன் மணீயுநீ சொல்லினுன் வாய்மைநீ  
65 அறத்தினு என்பநீ மறத்தினுன் மெந்துநீ  
வேதத்து மறைநீ பூத்தது முதலுநீ  
வெஞ்சட ரொளியுநீ திங்களு எளியுநீ  
அனைத்துநீ யனைத்தினுட் பொருளநீ யாதலின்  
உறைவ முறைவது மிலையே யுண்மையும்  
70 மறவியில் சிறப்பின் மாயமா ரனையை  
முதன்முறை யிடைமுறை கடைமுறை தொழிலிற்  
பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோ ரிலையே

**நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு**

- பறவாப் பூவைப் பூவி ணோயே  
அருள்குடை யாக வறங்கோ லாக  
75 கிருநிழல் படாமை மூவே முலகமும்  
ஒருநிழல் வாக்கிய வேமத்தை மாதோ  
பாமீனக் காலெனப் பாகென வொன்றென  
இரண்டென மூன்றென நான்கென வைந்தின  
ஆறென வேமீன வெட்டெனத் தொண்டின  
80 நால்வகை யூழியென் ணவிற்றுஞ் சிறப்பினெ

**நால் வகை விழுகம்**

- செங்கட் காரி கருங்கண் வெள்ளை  
பொன்கட் பச்சை பைங்கண் மாஆல்

### பல திறப் பெயரியல்புகள்

திடவல குடவல கோவல காவல  
 காணா மரப நீயா நினைவ  
 85 மாயா மன்ன வுலகாண் மன்னவ  
 தொல்லியற் புலவ நல்லியாழ்ப் பாண  
 மாலைச் செல்வ தோலாக் கோட்ட  
 பொலம்புரி யாஸ்ட வலம்புரி வண்ண  
 பருதி வலவ பொருதிறன் மல்ல  
 90 திருவிள் கணவ பெருவிறன் மள்ள  
 மாநில மியலா முதன்முறை யமையத்து  
 நாம வெள்ளத்து நடுவெட் டோன்றிய  
 வாய்மொழி மகளொடு மலர்ந்த  
 தாமரைப் பொகுட்டுநிள் னேமி நிழலே.

- கடுவனிளவெயினனார் பாட்டு, - பெட்டனாகனார் இசை -  
 - பண்ணுப் பாலையாழ் -

மாயோனே! மாயோனே! மறு பிறப்பை அறுக்கும் மாசில்லாத  
 சிவந்த பாதங்களுடைய நீலமேனி போன்று விளங்குந் தோற்ற  
 முடைய மாயோனே! நிலம், நீர், தீ, காற்று, விசம்பு என்னும் ஜந்து  
 பூதங்களும், இவற்றோடு ஞாயிறு, திங்கள், வேள்வி முதல்வன்  
 என்னும் மூவர் சேர்ந்த அட்ட மூர்த்தங்களும் திதியின் சிறுவராகிய  
 அசுரரும், காசிபன் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், குற்றமற்ற  
 எட்டு வசக்களும். பதினொரு உருத்திரரும், தாவிச் செல்லும்  
 குதிரை வயிற்றிற் பிறந்த அசுவினி தேவர் இருவரும், இயமனும்,  
 அவன் ஏவல் கேட்கின்ற கூற்றுவரும், ஒவ்வொன்று ஏழுவகைப்  
 பட்ட மூவகை உலகமும், உலகின் உயிர்களும் நின்கட்டோன்றிப்  
 பரந்தனர் என்று அழியாத மெய்ம்மையுடைய வேத முறைத்தது.  
 அவற்றை யெல்லாம் சூறுவதற்கு உரிய மல்லே மாயினும் ஈண்டு  
 சிலவற்றைப் பிறழு உரைக்கின்றேம், வேதமாகிய தடாகத்துள்  
 மலர்ந்த பிரமனும். அவன் தாதையும் நீ என்று நாவலந் தீவின்  
 அந்தனர் அருமறை புகலும். காவல் காத்து நின்ற விளங்குகின்ற  
 அழகிய ஆபரண மனிந்த அமரரை ஓட்டிக், கவர்ந்து வந்த  
 அமிர்தத்தால் ஈன்றாளது துன்பத்தைக் களைந்த புள்ளினை  
 ஊர்தியாகவுடையோய்! அன்னையின் துயர்களைந்த கருடனை

எழுதப் பெற்ற கொடியோய்! உனது சிவந்த பாதங்களைத் தொழுாதவர்களுமாரோ? குறள் வடிவாக உலகை அளக்கின்ற காலத்து கீழேமூலகத்தையும் எஞ்சாமல் அளந்த அடியினை யுடையை! எல்லாவற்றையும் ஏரிக்கின்ற நெருப்பு, கூற்றுவர், ஞமன், குற்றமில்லாத ஆயிரங்கதிருடைய பன்னிரண்டு ஆதித்தர் என இவரெல் லாம் ஓன்று கூடும் உக இறுதிக்கண் பூமி தீயிடை அமிழ்ந்திற்று. அக்காலத்தும், பன்றியாகி அதனை மருப்பாற பெயர்த் தெடுத்தாயென்றும், விசம்பினின்றும் ஒழுகும் புனலை வெள்ளை அன்னச் சேவலாய்ச் சிறகினாற் புலர்த்தினா யென்றும், பூமியிலுள்ளவற்றையும் தேவராகிய முனிவரும் வானத்து உறையும் முப்பத்து மூவரும் விசம்பினின்றும் நின்னைத் துதித்துப் பாடுவர். அன்னோர் பாடுவது தமக்கு முன்னோராகிய பாடுவோரின் முறையே. எம்பாடல்கள் தாழும் எமக்கு முன்னோர் பாடும் முறையினவே. நின் தொன்மையையும், பெருமையையும் அறிய முடியாத தன்மையில் எமக்கும் அவர்கட்கும் வேற்றுமையின்று.

கூந்தல் மாவென்று கண்டோர் சொல்லும் வடிவோடு வந்த கேசி என்னும் அசரன்து கனல்கின்ற சினத்தை அழித்தோய்; எண்ணிறந்த நின் கைகள் நின் புகழை ஒத்தன. மோகினியாகிய நின் வடிவினைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவனர்க்கு அச்சமாய் முடிய இருதிறத்தாரும் கடைந்த நல்ல அமிர்தத்தை அமரராகிய ஒருவர்க்கே பகுந் தளித்தலால் நடுவு நிலைமை திறம்பின நலனில்லாத ஒரு கையினை யுடையை, இரண்டு கையுடைய மாலே! (அன்பர் தியானிக்கின்றபடி தோன்றும்) முக்கை முனிவ! நாற்கை அண்ணல்! ஜங்கை மைந்த! அறுகை நெடுவேன்! ஏழுகை ஆளு! எண்கை ஏந்தல்! ஓன்பது விசாலித்த கையும் பெரும்புகழு முடையோய்! பத்துக் கையுடைய மதவலி யோய்! நூறு கையுடைய ஆற்ற லோய்! ஆயிரம் விரிந்தகையும் மாயமும் உடையமள்ள! பதினாயிரங்கை யுடைய வேத முதல்வு! நூறாயிரங்கையுடைய ஆற்றிகடவுள்! இவை மாத்திரமல்ல; பல ஆம்பல் என்னும் எண்ணாலும், இனைத்தென எல்லை அறியப் படாத வடிவினை! நின்னை உயர்வு கூறக் கருதின், அவ்வுயர்வை நீயே அறிவை யல்லது, பிறரால் உணரப்படுதியோ? அநாதி யாய் வரும் வேதங்களுக்கு முதல்வு! விரிந்த ஆகமங்கள் அனைத்

தானும், அகங்காரத்தானும், மனத்தானும். உணர்வினானும், மற்றும் எல்லாவற் றானும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப் படாத மரபினோய். அழகும் தன்மையும் விளக்கமாகிய ஓளியு முடைய பிறையாய் வளர்கின்ற பதினாறுகலையுடைய பூரண சந்திரனின் ஓளியை உணவாக உடையவ ரும், அழகிய இரத்தினங்கள் பதித்த பசிய பூணுடையவருமாகிய அமராக்கு முதல்வன் நீ, அவனர் மயக்கத்தால் நினக்குப் பிழை செய்தனர். அனுத் திணிந்த நிலவுலகத்தை நீ அளக்க அப் பெருமையைக் கண்டு, முறுக் கவிழ்ந்த தண்ணிய மாலையுடைய அவனர் அஞ்சி அகன்று போய்க் கடலிடத்தே பாய்ந்தனர். அப்பிழை செய்த அவனர்க்கும் பிழை செய்யாத அவனர்க்கும் தலைவன் நீ. நின் இயல்பினை அறிவோர்க்கு இவர் பகைவர், இவர் நட்டார் என்றங் கூறு பாடுண்டோ? விளங்குகின்ற ஆயிரந்தலையுடைய அரவை வாயிடத்தே கொண்ட நின் ஊர்தியாகிய சேவலும் நொந்து செங் கண்மாலே! ஓ! என்று அலறும் காலமுதல்வன் நீ. நீ இத்தன்மையை என்று சாமவேதஞ் சொல்லுதலின் இத்தன்மையை விளக்க அறிந்தனம். தீயினுள் வெப்பம் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணி நீ; சொல்லினுள் வாய்மை நீ; பூக்குக்கு முதல் நீ; ஞாயிற்றின் ஒளி நீ; திங்களின் தட்பம் நீ; இன்னும் கூறாத எப்பொருளும் நீ; அவற்றின் உட்பொருளும் நீ; ஆதலால் நீ தங்குதலுமில்லை; தங்குமிடமுமில்லை; மறதியில்லாத சிறப்பினால் மாயத்தை யுடையவர் அனையை. உலகின் முதலினும், இடையினும், இறுதியினும், படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றிப் பிறவாப் பிறப்புடையை அல்லை; அங்ஙனம் பிறந்தும் பிறப்பித்தோரையுடையை அல்லை. காயாம் பூ நிறத்தினை. அருளே கொற்றக் குடையாகவும் அறமே செங்கோலாகவும் வேறு நிழல் படாமல் மூவேழுலகும் ஒரு நிழலாக்கிய காவலுடையை! பூதங்களைந்தும், கண்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், புலன்களைந்தும், மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்; புருடனு மெனப்பட்ட தக்குவம் இருபத்தைந்தானும் நால்வகைப்பட்ட உகங்களினும் ஆராயப்படும் பெருமையுடையை.

வாக்தேவனே! பலதேவனே! பொன்னிற மேனி யுடைய காமனே! பச்சடம்புடைய மாலே! ஆய்ச்சியரோடு கைகோத்து

ஆடுதலின் அவர் குலமும் இடமும் ஆயினோய்! அறியப்படாத மரபினோய்! அன்பரது விடாத நினைவின் கண்ணோய்! மாயாத நிலை பேற்றை யுடையவனே! பழைய முறையில் வந்த புதல்வா! நல்ல யாழுடைய பாண! வனமாலை யணிந்த செல்வ! வெற்றிச் சங்குடையவனே! பொன்னிறத்தால் மிக்க ஆடையை யுடையோய்! வலம்புரிச் சங்கைத் தாங்கிய அண்ணலே! மற்போரில் வல்லவ! இலக்குமியின் நாயக! பெருவலியுடைய மள்ள! பெரிய உலகந் தோன்றாத காலத்து, நிறைந்த வெள்ளத்தின் நடுவே பிரமணைக் கொண்ட உந்திக்கமலமாகிய பொருட்டுத் தாமரையை யுடையை! நின் சக்கரமே உலகுக்கு நிழலாவது.

## 4.திருமால் கடவுள் வாழ்த்து புகழ்தலை ஒழியோம்

ஜந்திரு எறாக்கி நான்கினுட் டுடைத்துத்து  
ஒன்றாற்றுப் படுத்துஞ் னார்வலர் தொழுதேத்தி  
நின்புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக்  
கிறும்பூ தன்மைநற் கறிந்தே மாயினும்  
5 நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்பத்  
திருமணி திரைபா டவிந்த முந்நி  
வருமழை பிருஞ்குன் மூன்றும் புரைய மாமெய்  
மாஆ மெய்யொடு முரணிய வடுக்கையை  
நோனா ருயிராடு முரணிய நேமியை

**இரணியனைத் தடிந்தமை**

- 10 செயிஂதீர் செங்கட் செல்வ நிர் புகழுப்  
புகைந்த நெஞ்சிற் புவர்ந்த சாந்திற்  
பிருங்க லாதன் பலபல பிணிபட  
வலந்துழி, மலர்ந்த நோய்க்கார் கூம்பிய நடுக்கத்  
தலர்ந்த புகழோன் றாதை யாகவின்
- 15 இகழ்வோன், இகழூ நெஞ்சின னாகதீ யிஞ்சூ  
நன்றா நட்டவவ னன்மார்பு முயங்கி  
ஒன்றா நட்டவ னுறுவரை மார்பிற்  
படிமதஞ் சாம்ப வொதுங்கி  
இன்ன வின்னரோ டிடிமுர சீயம்ப
- 20 வெடிப்பா வொடிதூட் டடியொடு  
தடித்தி பலபட வகிர்வாய்த்த வுகிரினை

**வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை**

புருவத்துக் கருவல் கந்தத்தாற்  
றாங்கியில் வலகந் தந்தடிப் படுத்ததை நடுவன்  
லூங்கிய பலர்புகழ் குன்றினோ டொக்கும்

**உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்**

- |    |   |
|----|---|
| 25 | நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள்<br>நின், தண்மையுஞ் சாயலுந் திங்களுள்<br>நின், சரத்தலும் வண்மையு மாரியுள்<br>நின், புரத்தலு நோன்மையு ஞாலத்துள்<br>நின், நாற்றமு மொன்மையும் பூவையுள் |
| 30 | நின், தோற்றமு மகலமு நீரினுள்<br>நின், உருவமு மொவியுமா காயத்துள்<br>நின், வருதலு மொடுக்கமு மருத்தினுள்<br>அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவும்   |
| 35 | மேவல் சான்றன வெல்லாம்   |

### கருடக் கொடி

- |    |   |
|----|---|
| 40 | சேவலோங் குயர்கொடி யோயே<br>சேவலோங் குயர்கொடி<br>நின்னொன் றுயர்கொடி யானை<br>நின்னொன் றுயர்கொடி நாஞ்சில்   |
| 45 | நின்னொன் றுயர்கொடி யானை<br>நின், ஒன்றா வுயர்கொடி யொன்றின்று<br>விடமுடை யரவினுட லுயிருருங் குவணம்<br>ஆவன், மடிமேல் வலந்தது பாம்பு<br>பாம்புதூடி பாம்பு முடிமேலன் |

**பகையும் நட்பும் இன்மை**

கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும்

- 50      கொடுமையுஞ் செம்மையும் வெம்மையுந் தண்மையும்  
உள்வழி யிடையை யல்வழி யிலையே  
போற்றா ருயிரினும் போற்றுந ருயிரினும்  
மாற்றே மாற்ற விலையே நினக்கு  
மாற்றோ ரும்மிலர் கேளிரு மிலெரனும்  
55      வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே

**அரு மறைப் பொருளாகிய இயல்புகள்**

- மனக்கோ னினக்கிளன வடிவவே றிலையே  
கோளிரு ஸிருக்கை யாய்மணி மேனி  
நக்கலர் துழாஅய் நாறினைர்க் கண்ணியை  
பொன்னிற் ரோன்றிய புனைமறு மார்ப  
60      நின்னிற் ரோன்றிய நிரையிந்துத் தாமரை  
அன்ன நாட்டத் தளப்பரியவை  
நின்னிற் சிறந்த நின்றா ஸிணையவை  
நின்னிற் சிறந்த நிறைகட வளவை  
அன்னோ ரல்லா வேறு முளவைவ  
65      நின்னோ ரன்னோ ரந்தன ரருமறை

**பல்வேறு திருப் பெயர் கொண்ட ஒரு பொருள்**

- ஆழல்புரை குழைகொழு நிழற்றும் பலசினை  
ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும்  
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்  
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்  
70      எவ்வயி னோயு நீயேநின் னார்வலர்  
தொழுதகை யமைதியினமர்ந்தோயு நீயே  
அவரவ ரேவ லாளனு நீயே  
அவரவர் செய்பொருட் கரணமு நீயே.

- கடுவனிளாவயினனார் பாட்டு - பெட்டனகனார் இசை -

- பண்ணுப் பாலையாழ் -

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஜம்பொறிகளையும்  
மயக்க மற நீக்கி, நட்பு, கருணை, பெரியோர் பற்று, (தீயவற்றில்)  
இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்து, சமாதி  
என்னும் ஒரு நிறைக்கண்ணே தம்மை நிறுத்திய அன்பர் தொழுகேத்தி

நின்புகழ் விரித்தனர்; அப்புகழ் எல்லாம் நினக்கு இயல்பாவதல்லது வியக்கப் படுவன வல்ல; இத்தன்மையை அறிந்தேமாயினும், யாங்கள் அவற்றுட் சிலவற்றை அங்குமிங்குமாகப் பிறழக் கூறக்கேட்டு நீங்குதலும் எங்கட்டுப் பெருமையாகும்; ஆதலால் நாம் நின் புகழை நீங்கேம். நின் திருமேனி நீலமணியையும், கடல்நீரையும் சூல் முதிர்ந்த கால முகிலுமாகிய இம் மூன்றையும் ஒக்கும். நின் காரிய நிறத்தோடு மாறுபட்ட பொன் நிறமுடையை! புகைத்தவர் உயிரைக் கொள்ளும் சக்கரத்தை யுடையை! கோபத் தாலன்றி இயல்பாகச் சிவந்த கண்ணுடையை! பிருங்கலாதன் நின்னைப் புகழ்ந்தான். அதனைக் கண்டு பொறாத இரணியன் சினத்தீயால் புகைந்தான். புகைந்து பிருங்கலாதனைப் பலப்படப் பினித்தான். அதனாலுண்டான நடுக்கமுடைய அப்பிருங்கலாதன், தாதை யாதவின் அவ்விகழப் படுவானை இகழாதிருந்தான். நீ அவ்விரணியனை இகழ்ந்து, நின்னை நட்ட அப் பிரகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந் தினாய். நின்னோடு ஒன்றாகும்படி வரம்பெற்ற இரணியனது வரை போன்ற மார்பின் வலிகெடுதூணினின்றும் புறப்பட்டாய். அப்போது துண்பத்தைக் காட்டும் உற்பாதங்களோடு பொருந்தி அவனது இடு போன்ற முரசு ஒலித்தது. நீ பலபடியாக, உகிரினால் அவனது ஊனை வகிர்ந்தாய். பூமி வெள்ளத்து அழுந்திய கழுத்தால் தாங்கி அதனை வெள்ளத்தினின்றும் எடுத்தாய். அத்தொழில் பலர் புகழும் மேருவின் தொழிலோ டொக்கும். நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படா நின்றன. நின் தண்மையும் தண்ணளியும் திங்களின் கண்ணே உள்; கொடுக்கக் கொடுக்கக் குறையாத நின் தன்மையும், கொடையும் மாரியிடத்துள்; நின் தாங்குகின்ற தன்மையும் பொறையும் பூமியிடத்துள்; நின் வெளிப்படுந் தன்மையும் பெருமையும் நீரிடத்தே உள்; நின் வடிவும் சொல்லும் ஆகாயத்துள்; நின் வருகையும் ஒடுக்கமும் காற்றிலுள்; அதனால் இவையும் உவையும், அவையும் பிறவுமாய் நின்னிடத்தினின்றும் பிரிந்து நின்னால் காக்கப்பட்டன வெல்லாம் பின்னும் நின்னோடு மேவலமைந்தன.

கருடன் தங்கியிருக்கும் உயர்ந்த கொடி யோய்! கருடன் ஓங்கிய கொடியுடைய நின் ஒரு கொடி பனை; மற்றொன்று

கலப்பை; இன்னொன்று யானை; நினது ஒப்பில்லாத கொடியோடு ஓப்ப எழுங்கொடி வேறின்று. விடப் பாம்பின் உயிரை உண்ணும் கருடன் தனது வயிற்றில் உதர பந்தமாகக் கட்டியிருப்பது பாம்பு. அவனது வளை பாம்பு; முடிமேல் இருப்பன பாம்பு; ஆயரணங்கள் பாம்பு; தலைமேல் இருப்பன பாம்பு; பகைவர் மதத்தைக் கெடுத்தோய்! கருடன் பொன்னிறமாகிய கொடி மேலிருந்து பாய்ந்தெடுக்கின்ற இரை பாம்பு. கடிய குற்றம் உண்டாக வருத்தும் வெகுளியும். அருஞும் கொடுமையும் செப்பமும் ஆகிய இவற்றை மற்றும் அறமும் உடையாரிடத்து உடையை; இல்லாரிடத்து இல்லையாயிருப்பை. நினக்கு மாற்றாரும் கேளிரும் இல்லாராதலான். அன்பராயுள்ளார் உயிரிடத்தும் அதனை மாற்றுந் தொழிலும் பாதுகாப்புச் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்களது இயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உள்போலத் தோன்றுவதல்லது, நின் இயல்பால் அவை உளவல்ல. அன்பர் மனத்திற் கொண்டனவன்றி நினக் கென வேறு வடிவ இல்லாதோய்! கண்ணைப் பறிக்கின்ற இருண்ட நீல மணி போலும் மேனிக்கண் மலர்ந்த துளசியின் நாறுகின்ற பூங்கொத் தாற் தொடுத்த கண்ணியையுடையோய்! புகழ் பொருந்திய பொன்னிறமாகிய சிதேவி உறைதலின்மறுவேறினமார்புடையோய்! நின் உந்தியிற் தோன்றிய தாமரை போலும் கண்ணுடைய அளப்பரியோய்! வீட்டின்கு மிடத்து நின்னினுஞ் சிறந்த தாருடையோய்! நின்மாட்டுச் சிறந்த கடவுட்டன்மையுடைய அத்தன்மையல்லாத இயல்புகள் நினக்கு வேறுமுள். அவை நின்னை ஒத்த தெய்வ முனிவர்களுணரும் உபநிடதப் பொருள். அழலை ஒத்த இலையும், நிழல்தரும் கிளைகளுமுடைய ஆலும், கடம்பும், ஆற்றிடைக் குறையும், காற்று வழங்காத நிலையான குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்! எங்கும் நிறைந்தவன் நீயே; நின் அன்பர்கள் தொழுத்தையினது தாழ்ச்சிக் கண் அகப்பட்டோய் நீ; அவர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல் செய்வானும் நீ, அவரவர்கள் செய்த பொருள்களுக்குக் காவலும் நீ.

## 5. செவ்வேள்

### கடவுள் வாழ்த்து

அறுமுகப் பெருமானின் வெற்றிச் செயல்கள்

- பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்  
 சேயுயர் பினிமுக மூந்தம் ரூக்கிள்  
 தீயழ ரூவைப்பத் தீரியவிட் டெறிந்து  
 நோயுடை நூடங்குகுர் மாழுத ரயிந்து  
 5 வென்றியின் மக்களு பொருமையொடு பெயரிய  
 கொன்றுண வஞ்சாக் கொடுவினெங் கொஃறகை  
 மாய வவுணர் மருங்கற்ற தபுத்தவேல்  
 நாவலந் தண்பொழில் வடபொழி லாயினடந்  
 குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து  
 10 மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை

### வேலனது வெறிப்பாட்டு

- மூவிரு கயந்தலை முந்நான்கு முழுவத்தோள்  
 னாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை  
 காஆய் கடவுள் சேஎய் செவ்வேள்  
 சால்வ தலைவிவனப் பேள விழவினுள்  
 15 வேல னேத்தும் வெறியு முளவே  
 ஆவை, வாயு மல்ல பொய்யு மல்ல  
 நீயே வரம்பிற்றில் வுக மாதலிற்  
 சிறப்போய், சிறப்பின்றிப் பெயர்குவை  
 சிறப்பினு ஞயர்பாகலும்  
 20 பிறப்பினு ஸிசிபாகலும்  
 ஏனோர்நின் வலத்தீன்றே

### முருகப் பிரானின் சிறப்பு

ஆதி யந்தன எறிந்துபரி கொளுவ  
வேத மாழுஸ் வையத்தே ரூர்ந்து  
நாக நாணா மலைவில் லாக  
25 மூவகை, ஆரீயி லோரழ லம்பின் முளிய  
மாதிர மழலவெய் தமரர் வேள்விப்  
பாக முண்ட பைங்கட் பார்ப்பான்  
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்  
அமையாப் புணர்ச்சி யமை நெற்றி  
30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு  
விலங்கென விண்ணேநார் வேள்வி முதல்வன்  
விரிக்கீர் மணிப்பு ணவற்குத்தா ணீத்த  
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்  
எரிகளன் றானாக் குடாரிகொண் டவனுருவ  
35 திரித்திட் டோனில் வலகேழு மருளக்  
கருப்பெற்றுக் கொண்டோர் சழிந்துசே யாக்கை  
நொசிப்பி னேமுறு முனிவர் நனியுணர்ந்து  
வசித்ததைக் கண்ட மகா மாதவர்  
மனைவியர் நிறைவயின் வசிது சமைப்பிற்  
40 சாலார் தானே தரிக்கென வவரவி  
உடன்பெப் தோரே யழல்வே ட்டவ்வவித்  
தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்  
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருட்  
கடவு ஜொருமீன் சாவினி யொழிய  
45 அறுவர் மற்றையோரு மந்திலை யயின்றனர்  
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்  
நிறைவயின் வழாஅது நிற்கு வினரே  
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சனைப்  
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற்  
50 பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே  
அரிதுமர் சிறப்பி னமரர் செல்வன்  
எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென  
அறுவேறு துணிய மறுவ ராகி  
ஓருவனை வாழி யோங்குவிற் சேஎய்

### தேவர் சேனைக்குத் தலைவனாதல்

- 55 ஆழா வடம்பினீ யமர்ந்துவிளை யாடிய  
போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய  
ஆல்லவி வளவன் றன்மெய்யிற் பிரித்துச்  
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து  
வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துக்  
60 திகழ்பொறிப் பீலி யனிமயில் கொடுத்தோன்  
திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்  
திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்  
ஆசுங், கவரும் பிறரு மமர்ந்துபடை யளித்து  
மறியு மஞ்சளையும் வாரணச் சேவலும்  
65 பொறிவரிச் சாபழு மரனும் வாளும்  
செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியும்  
தெறுகதிர்க் கனலியு மாலையு மனியும்  
வேறுவே றுருவினில் வாறிரு கைக்கொண்டு  
மறுவி றுறக்கத் தமர்செல் வன்றன்  
70 பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய்

**முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்**

- நின்குண மெதிர்கொண்டோ ரறங்கொண்டோ ரல்லதை  
மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை  
செறுதீ நெஞ்சத்துச் சின்றியீ னோரும்  
சேரா வறத்துச் சீரி லோரும்  
75 ஆழிதவப் படிவத் தயரி யோரும்  
மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார்

**முருகப் பெருமானிடம் வேண்டுதல்**

- நின்னிழ வன்னோ ரல்ல தின்னோர்  
சேர்வா ராதவின் யாஅ மிரப்பவை  
பொருஞும் பொன்னும் போகமுமல்ல நின்பால்  
80 அருளு மன்பு மறனு முன்றும்  
உருளினர்க் கடம்பி னொலிதா ரோயே.

- கடுவனினவெயினனார் பாட்டு - கண்ணனாகனார் இசை -  
- பண்ணுப் பாலையாழ். -

மிகவுயர்ந்த பினி முகமென்னும் யானையை ஊர்ந்து சமர்ப்பிந்த ஞான்று சூரபன்மாகடலிடத்தே சென்று மாவடிவாக நின்றானாக, நீ, தீ எழும் படி சுழற்றி ஏறிந்த வேல், பெரிய இருண்ட கடலிடத்துள்ள கற்பாறைகள் பொடிபடும்படி புகுந்து, நடுங்குகின்ற சூர்மாவை அறுத்தது; கொன்றுண்ணலால் வரும் பாவத்துக்கு அஞ்சாத பாவசனம் புண்ணியசனம் என்னும் மாயத்தையுடைய அவுணரைக் கொன்றது. அவ்வேலினால் நாவலந்த தீவினுள் வடபகுதியிற் கிரவுஞ்ச மென்னும் பெரிய மலையைத் துளைத்து வழியை உண்டாக்கிய ஆறுமென் றலையை உடையாய்! ஆறு மென்றலைகளுடனும் பன்னிரண்டு தோள்களுடனும் ஞாயிற்றின் தோற்றம் போலும் நிறவழகுடனும் தாமரைப் பூவின் கட்பிறந்த பிறப்பை யுடையை! உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே! அமைதியினை யுடையாய்! நீ வெளிப்படுதலின் கண்டார்க்கு அச்சந்தரும் வெறியாட்டுவிழுனுள் வேலன் கண்டு இவ்வாறெல்லாம் நின்னைச் சொல்லி ஏத்தும் வெறிப்பாடு முள். இவ்வுலகிற்கெல்லாம் தலைவன் நீயே யாகலான் அவ்விடத்து அவன் கண்டு ஏத்துகின்ற அப் பாட்டுக்கள் மெய்யு மல்ல; அவற்றுள் ஒன்றாய வழி அத்தலைமைச் சிறப் பினை யுடைய நீ அச்சிறப்பின்றி ஒழிகுவை! நின்னை ஒழிந்தார் நல்வினையாற் சிறப்புடைய உயர் பிறப்பினராதலும் தீவினையால் வழி பிறப்பின ராதலுமாகிய இது நின் ஆணைக்கண்ணது; ஆதலின் அச்சிறப்பு நினக்கு ஒரு காலும் ஒழியாது.

வேதங்களாகிய குதிரை பூண்ட பூமியாகிய தேரை நான்முகனாகிய பாகன் செலுத்துமாற்றிந்து செலுத்தினான். அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண் அவிர்ப்பாகத்தை உண்டவரும், கோபத்தாற்பசிய கண்களையுடைய வருமாகிய ஈசன் தேர்மீது ஏறினான்; ஏறி, வெள்ளி பொன் இரும்பு என்னும் அரிய மூன்று மதில்கள் ஒரு தீயாகிய அம்பால் வேகும்படி வாசகியை நாணாகவுடைய மேருவாகிய வில்லை வளைத்துத் திசைகள் வெதும்ப எய்தான்; எய்தபின் உடையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற வதுவை நாளில் அமையாத கலவியை ஒருகாலத்து அமைத்தான். நெற்றிக் கண்ணும் இமையாத நாட்டமும் உடைய அவ் விறைவனிடத்து ஒரு வரத்தைப் பெற்ற இந்திரன் இந்தக் கலவியாற் ரோன்றிய

கருவை அழிப்பாயாக எனத் தனது வச்சிரப்படையை ஏவினான். மழுப்படையைத் தாங்கிய இறைவன் வாய்மையன் ஆகலின் இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் அரிதென்று உலகேழும் அவன் மெய்ம்மையை வியக்கும்படி அதனை மாற்றானாயினான். அதனால் இந்திரன் அதனைப் பலகண்டங்களாகச் சேதித்தான். சேதித்தலால் சிவந்த உடம்பு அதற்குரிய கருவை “இது அமரா சேனைக்குத் தலைவ னாம்” எனத் தெய்வ முனிவர்கள் ஞான திருட்டியால் நன்றா யறிந்தனர். அறிந்து இந்திரனுடைய கோபம் அனுகாதிருக்கும்படி மறைமொழி கூறி அவன் பக்கலினின்றும் அக்கருவினை எடுத்துச் சென்றனர்; சென்ற தெய்வ முனிவர்கள் எழுவரும், “துண்டங்களாக்கப்பட்ட இக்கருவை நம் மனைவியர் உட்கொண்டு சூல் நிறையப் பெறுவராயின் அவர் கற்பில் நிரம்பார்” என நினைந்தனர்; நினைந்து அங்கியங் கடவுள் தானே தரிப்பதாக என எண்ணினர்; எண்ணி அழல் வேட்டு அதன் கண் கருவினை அவியுடனே பெய்தார்; அவியோடு குண்டங்களில் எழுந்த முத்தீக் கொள்ளுதலால் பரிசுத்த மடைந்த அதனை வானத்து வடபால் உறை கின்ற அம் முனிவர்களின் மனைவியர் எழுவருள் கடவுட் கற்பினை யுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய விளங்குகின்ற கார்த்திகையாகிய அறுவறும் அப்பொழுதே அயின்றனர். தம் கணவர் வேண்ட அயின்ற கருவாதலின் மறுவற்ற கற்பினையுடைய அம்மாதவர் மனைவியர் நிறை யுடைமை நீங்காதே நின்னைச் சூற் கொண்டார்; கொண்டு, இமயத்துச் சரவண மென்னுஞ்சனையிற் தாமரைப் பூவாகிய பாயற் கண்ணே ஒருங்குபெற்றாரென்று பெளராணிகர் சொல்லுவர்.<sup>1</sup> முருகா உன்னைப் பெற்ற அன்றே இந்திரன் தான் கொடுத்த

1. “இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடன்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பதை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கல் நின்று வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததி ஒழிந்த அறுவறும் வாங்கிக் கொண்டு விழுங்கச் சூல் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே யந்தாராக, ஆறு கூறாகி வார்க்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகட்டுக் கொடுத்த நிலையை மறந்து ஆண்வெந்து வச்சிராயுதத்தை எறிய அவ்வாறு வடிவு மொன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் சூரபனாமாவைக் கொல்லுதற்கு அவ்வழவும் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று புராணம் கூறிற்று.” (திருமுருகாற்றுப்படை உரை. நச்சினார்க்கினியர்)

வரத்தைப் பகைமிகுதியால் மீறித் தீயைக் கக்குகின்ற வச்சிரத்தைக் கொண்டெறிந்தான். அப்போது ஆறுருவாயிருந்த நீருருவாயினை. வெற்றி ஓங்கிய சேயே! வாழ்க! குழந்தைப் பருவத்தினையுடைய நீவிளையாட்டாகச் செய்த போருக்கு இந்திரன் தோற்றான். அதனைக் கண்ட அங்கி இனி இவனே நம் சேனைக்குத் தலைவன் எனக்கூறித் தன் அழகிய கோழியைக் கொடுத் தான். வானின் வளம் பொருந்திய செல்வனாகிய இந்திரன், தன்னிடத் துள்ள விளங்குகின்ற நீலமணி போன்ற இறகுடைய அழகிய மயிலைக் கொடுத்தான். இவரும் பிறரும் அளித்த மறியும், மயிலும் கோழிச் சேவலும், பொறியும், வரியு முடைய வில்லும், மரமும், வாஞ்சும், செறிந்த இலைவடிவினதாகிய வேலும், குடாரியும் கணிச்சியும் தெறுகின்ற கதிருடைய நெருப்பும் பாசமும் மணியுமாகிய வெவ்வேறு உருவினவாகிய இவற்றைப் பன்னிரண்டு கரங்களிடத்துக் கொண்டாய்; கொண்டு தேவர் சேனாதிபதியாய் அவர்க் கரசனாகிய இந்திரனது புகழ்வரம்பைக் கடந்தோய்! நினது குணத்தை ஏற்றுக்கொண்டோராகிய அறவோரும் வீடு பெறுங்குணமுடையோருமாகிய முனிவோரு மல்லது, உயிர் களைக் கொல்கின்ற தீய நெஞ்சமும் சினமும் உடையோரும்

“சிவன் ஆறுமுக வடிவங்கொண்டு அவற்றின் நெற்றிக்கண்களாறினும் ஆறு அக்கினிப் பொறிகளைப் பிறப்பிக்க அவை உலக மெங்கும் பரந்தன. தேவியார் அவற்றின் வெம்மையாற்றாது ஒடிப்போய்த் தமது கோயில்ஸ்டெந்தனர். தேவரும் பிறரும் கலங்கினர். சிவபிரான் அதுகண்டு அபயங்கொடுத்து முன்போலாறு பொறியாக்கி தம்முன் வருவித்துக் கங்கா நதியிற் சேர்க்குமாறு வாயுவுக்கும் அக்கினிக்கும் கட்டளையிட்டு “இப்பொறிகளைக் கங்கா நதியிலுள்ள சரவணாத் தடாகத்திற் சேர்த்த வடன் புத்திரன் தோன்றுவு” என்று அருளிச் செய்து தேவர் முதலானோர்க்கு விடை கொடுத்தனர். உடனே வாயுதேவனவங்கருஞ் சூழ்ந்து வர அப்பொறிகளைச் சிறிது தூரஞ் சுமந்து சென்று மேற் கூக்கலாற்றாது அக்கினி தேவனிடம் ஓயிக்க அவன் அரிதிற் கொண்டு சென்று கங்கையிற் சேர்த்தான். கங்கை சரவணத்துட் சேர்த்தது.

அப்பொழுது ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய ஒரு குமாரர் தோன்றி ஓர் தாமஸை மலர்மேல் வீற்றிருந்தார். அதன்பின் அவர்க்குப் பாலுட்டி வளர்க்கு மாறு கார்த்திகைப் பெண்களாறுவர்க்குத் தேவர் பணிக்க அக்குமார ரொருவரே ஆறு குமாராகத் தோன்றி முலைப் பாலைப் பருகி வளர்ந்தனர். (கந்த புராணம்)

சிவவழிபாட்டோடு வேறாலாத முருக வழிபாடு அக்காலத்து வடதேயத்தில் முதன்மை பெற்றிருந்த இந்திர வழிபாட்டால் எதிர்க்கப்பட்ட வரலாற்றையே இச்செய்திகள் குறிப்பனவாகும். புராணீகர் புனைந்துரையாகக் கூறும் பொருள்களுக்கு நேரான கருத்தமைத்துக் கூறுதல் ஆகாது.

“சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மாரறுவர் திருமுலைப்பாலுண்டான் திருக்கைவேல்” (சிலப்)

அறத்தின் கட் சேராத புகழில்லோரும் கூடாவொழுக்கத் தாலாழிந்து தவ விரதத்தை யுடையோரும், இப்பிறப்பினுகர்ச்சியே யுள்ளது மறுபிறப்பில்லை என்னும் மடவோரும் ஆகிய இவர்கள் நின் தாள் நிழலை அடையார். வட்டமாகிய பூங்கொத்தாற் றொடுத்த மாலையுடையோய்! நின்னை யாம் இரப்பவை, நுகரப்படும் பொருட்களும், அவற்றை உளவாக்கும் பொன்னும், அவ்விரண்டாலும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும், அவ்விரண்டானும் வரும் அறனுமாகிய இம்முன்றுமே.

## 6. வையை

### வையையில் பெருவெள்ளம்

நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துஞும்புந்தம்  
பொறைதவிர் பசைவிடப் பொழுந்தன்று வானம்  
நிலமறை வதுபோன் மலிர்புன றலைத்தலைஇ  
மலைய வினங்கலங்க மலைய மயிலகவ

5 மலைமாச கழியக் கதமுமருவி யீழியும்  
மலிநீ ரத்ரபல கெழுவ தாழ்வரை;  
மாசில் பனுவற் புலவர் புதழ்பல  
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை  
10 மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்  
தாயிற்றே தண்ணம் புனல்;

புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்

புகைடு, அவியா ராதனை யழல்பல வேந்தி  
நகையமர் காதலரை நாளாணிக் கூட்டும்  
வகைசாலும் வையை வரவு;

### வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து எழுதலும்

தொடுதோள் செறிப்பத் தோள்வளை யியங்கக்  
15 கொடுசே ராத்திருக் கோவை காழ்கொளத்  
தொகுகதீர் முத்துத் தொடைகலிழ்பு மழுக  
உகிருங் கொடிரு முண்டசெம் பஞ்சியும்  
நகிலனி யளவு நனிவண்டன் மண்ட

20 கிலையு மயிரு மீர்ங்காந்து நிழத்த  
முலையு மார்பு முயங்கனி மயங்க  
விருப்பொன்று பட்டவ ருளாநிரை யுடைத்தென  
வரைச்சிறை யுடைத்ததை வையை; வையைத்  
திரைச்சிறை யுடைத்தன்று கரைச்சிறை; யறைக்கும்  
உரைச்சிறைப் பறையெழு ஒராவித் தன்று;

**மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்**

- 25 அன்று, போரணி யணியிற் புகர்முகங் சிறந்தென  
நீரணி யணியினிரைநிரை பிடிசெல  
ஏரணி யணியினிளையரு மினியரும்  
ஏரணி யணியினிகன்மிக நுவின்று  
தணிபுன லாடுந் தகைமிகு போர்க்கண்
- 30 துணிபுன லாகத் துறைவேண்டு மைந்தின்  
அணியணி யாகிய தாரர் கருவியர்  
அடுபுன வதுசெல வவற்றை யிழிவர்  
கைம்மா எனருத்தர் கலிமட மாவினர்  
35 நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர்  
வெண்கிடை மிதவையர் நன்கிடைத் தேரினர்  
சாரிகை மறுத்துந் தண்டா வண்டிகை  
ஓரிய வழுத்தர ஓரூர் பிடந்திரீதிச்

**ஆற்றினது நீரோட்டம்**

- கேளி யினையர் செலவரு நிலையர்  
வலிய ரல்லோர் துறைதுறை யயர  
40 மெலிய ரல்லோர் விருந்துபுல லயரச்  
சாஹுஞ் சேறு நெய்யு மலரும்  
நாறுபு நிகழும் யாறுவர லாறு;

**அந்தணர்கள் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்**

- நாறுபு நிகழும் யாறுகண் டழிந்து  
வேறுபடு புனலென விரைமண்ணுக் கலிமைப்  
45 புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு;

**பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்**

- மாறுமென் மலருந் தாருங் கோதையும்  
வேருந் தூருங் காயுங் கிழங்கும்  
பூரிய மாக்க ஞாண்பது மண்டி  
நாரரி நறவ முகுப்ப நலனழிந்து  
50 வேறா கின்றிவ் விரிபுனல் வரவெனச்  
சேறாடு புனலது செலவு;

வரையழி வாலருவி(?) வாதா லாட்டக்

கரையழி வாலருவிக் கால்பா ராட்ட

இரவிற் புணர்ந்தோ ரிடைமுலை யல்கல்

55 புரைவது பூந்தாரான் குன்றெனக் கூடார்க்

குரையோ டிழிந்துரா யூரிடை யோடிச்

சலப்படை யானிரவிற் றாக்கிய தெல்லாம்

புலப்படப் புன்னம் புலரியினிலப்படத்

தான் மலர்ந் தன்றே

60 தமிழ்வையைத் தண்ணம் புனல்;

இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு

வையை நீர் விழவு கூறியது. காதற் பரத்தையின் வினாவும்

தலைமகன் மறுமொழியும்

விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்

தளிர்ந்தாய் தாமிவை

களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

பணிபசி பண்பபன் டெல்லா நனியுருவத்

தென்னோ துவள்கண்ட

65 எய்துங் களவினி நின்மார்பிற் றார்வாடக்

கொய்ததும் வாயானோ கொய்தழை கைபற்றிச்

செய்ததும் வாயானோ செப்பு;

தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

புனைபுணை யேற்ற தாழ்த்தைத் தளிரிவை

நீரிற் றுவண்ட சேன்குன்றங் காமர்

70 பெருக்கன்றோ வையை வரவு;

தலைவன் உரையை ‘உண்மை அன்று’

என, அவள் மறுத்து உரைத்தல்

ஆமா மதுவொக்குங் காதலங் காமம்

ஒருக்க வொருதன்மை நிற்குமோ வொல்லைச்

சுருக்கமு மாக்கமுஞ் சூனூறல் வையைப்

பெருக்கன்றோ பெற்றாய் பிழை;

- 75 அருகு பதியாக வம்பியிற் நாழ்ப்பிக்கும்  
குருகிரை தேரக் கிடக்கும் பொழிகாரில்  
இன்னிள வேளி விதுவன்றோ வையெநின்...  
வையை வயமாக வை;  
செல்யாற்றுத் தீம்புனவிற் சென்மரம் போல  
80 வவ்வுவல் லார்புணை யாகிய மார்பினை  
என்னும் பனியா பிரிவெல்லாம் வைகினை  
வையை யுடைந்த மடையடைத்தக் கண்ணும்  
பின்னு மலிரும் பிசிர்போல வின்னும்  
அனாற்றினை துன்பவிய நீயடைந்தக் கண்ணும்  
85 பனித்துப் பனிவாருங் கண்ணவர் நெஞ்சும்  
கனற்றுப் காத்தி வரவு;

### தலைமகன் மேலும் கூறுதல்

- நல்லாள் கரைநிற்ப நான்குளித்த பைந்தடத்து  
நில்லா டிரைமுழ்கி நீங்கி யெழுந்தென்மேல்  
அல்லா விழுந்தாளை யெய்தியெழுந் தேற்றியான்  
90 கொள்ளா வளவை யெழுந்தேற்றாள் கோதையின்  
உள்ளமுத்தி யாளைவளோ தோய்ந்த தியாதெனத்

### காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய வுணர்ந் பிறிதுமோர்  
யாறுண்டோ விவ்வையை யாறு;

### தலைமகன் பின்னும் குஞற்று உரைத்தமை

- இவ்வையை யாலென்ற மாலென்னை கையாற்  
95 றலைதொட்டேன் றன்பரங் குன்று;

### விறவிக்குத் தலைமகன் கூறுதல்

- சினவனின் னுண்கன் சிவப்பஞ்ச வாற்குத்  
துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி  
கன்றியிற் காமங் கெட்டு மகளிலவன்  
அல்லா நெஞ்ச முறப்பூட்டக் காய்ந்தே  
100 வல்லிரு ணீய லதுபிலை யாகுமென  
தில்லவ ராட விரந்து பரந்துழந்து

வல்லவ ரூட லுணர்த்தர நல்லாய்  
 களிப்பார குளிப்பார் காமங் கொடிவிட  
 அளிப்ப துனிப்ப வாங்காங் காடுப  
 105 ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம்  
 வாடற்க வையை நினக்கு.

என்பது, வையையீர் விழவணி யிற் காதற்பரத்தை இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகனெனக் கேட்டுப் புலந்தாளைப் புலவிநீக்கிப் புணர்ந்தானெனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு அவ்வையையீர் விழவணியும் ஆங்குப்பட்ட செய்தியுங் கூறி வாயின் மறுத்தது.

- ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு -  
 - மருத்துவன் நல்லச்சதனார் இசை - பண்ணுப் பாலையாழ்.-

(இது, வையை நீர் விழா விளையாட்டிற் காதற்பரத்தை, இற்பரத்தையுடன் நீராடினான் எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தானெனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு ஆங்கு நிகழ்ந்த செய்தியுங் கூறி வாயின் மறுத்தது)

முகிற் கூட்டங்கள் கடலிடத்தே தாழ்ந்து நிறைய நீரை உண்டு எழுந்து ஆகாயத்தே பறந்தன; பரந்து ததும்புகின்ற பாரத்தை இறக்கி இளைப் பாறுதற்கு மழையைப் பொழிந்தன; அப்போது மலைகளிற் சஞ்சரிக்கும் மான் கூட்டங்கள் கலங்கி ஓடின; மயில்கள் தோகை விரித் தாடின; மலையிடத்துள்ள மாசு கழுவுண்ணும்படி நீர் நிறைந்து தங்கி வாரடித்தோடிற்று; மலையின் சாரல்களின் பல வழிகளால் நீர் ஓடிற்று; புலவர்கள் புனைந்து பாடிய நல்ல பாடல்கள் பொய்யா வண்ணம் உழவுத் தொழில் தழைக்கும் படி வெள்ளம் எவ்விடத்தும் பரந்தது. ஈரம் புலரப் புகைத்தற்கு அகில் முதலியனவும், அழலும், சூடுதற்குப் பூவும், வைகைக்கு ஆராதனைக்கு வேண்டிய பொருள்களும், பொன் பூ முதலிய பலவு மேந்திய பரத்தையர், தம் மகிழ்ச்சி மிகுந்த காதலைரைக் காண அலங்காரத்தோடு வையைப் புதுப் புனிடித்தே கூடினர். இவ்வகைப் புனிடித்து வந்த மட நல்லாரின் கைகள் பூரித்தலால் தொடிகள் அழுந்தின; தோள் வளைகள் கழன்று முன்கையிடத்தே அலைந்தன; எழுதிய தொய்யிற் கொடிகள் ஒன்றோடொன்று

**கலந்து அழிந்தன:**<sup>1</sup> மேகலை வடங்கள் அற்று மணிகள் உதிர்ந்து நூல்கள் தோன்றின; ஆணி முத்துக் கோத்தமாலை, சாந்து முதலியன படுதலால் நிறம் மழுங்கின; நகத்திலும் கன்னத்திலும் எழுதிய செம்பஞ்சு அழிந்தது; தனங்களிடத்து அப்பிய சூங்குமக் குழம்பு வட்டலிட்டது; இலைகளாற் தொடுத்த மாலை யும், குலைந்த மயிரும், பூசிய சந்தனக்குழம்பை அழித்தன; தனங்களிடத் தனவும், மார்பிடத்தவுமாகிய ஆடவர் மகளிர் என்னும் இருபாலாரின் ஆபரணங்களும் ஒன்றோடொன்று கலந்தன; அன்பு ஒத்த அவர் உள்ளாம் நிறையாகிய வெள்ளத்தை உடைத்தது; வையை ஆற்றின் நிறைந்த வெள்ளாம், மலையை ஒத்த அணைகளை உடைத்தது; காவல் புரிகின்ற கரைகாப்பாளர், அவ்வுடைப்பினை அடைத்தற்கு ஆட்கள் வரும் பொருட்டு பறை அறையும்படி பறைகொட்டு வோர்க்குப் பணித்தனர்; பறை ஓலி எழுதலின் அவற்றைக் கேட்டு ஊர் எழுந்தது. இவ்வாறு ஊர் எழுந்த அன்று, போர்க்கணியும் அணையினை யுடைய யானையின் கூட்டம் அழுகு பெறச் சென்றாற்போல, அலங்காரங் செய்த மகளிரும், மைந்தரும், ஆரோகணித்திருக்கும் பிடிகளும், குதிரைகளும் நிறைநிரை யாகச் சென்றன. அம்மகளிரும் மைந்தரும் அணி களைக் களைந்து வைத்துப் புனலாடுதற்குரிய உடைகளை அணிந்து விளையாட்டை விரும்பினர்; புனலாடுதற்குரிய நீர்ப்பரப்பைப் போர்க்களமாகக் கொண்டனர்; முன்னணியிற் செல்வோர் <sup>1</sup>தூசிப் படை போன்றனர்; புனுகுநெய்பூசிய நீர் சிந்தும் துருத்தி களாலும் பன்னீர் நிறைந்த நீர் விசிறும் கொம்புகளினாலும் நீரை ஒருவர் மேலொருவர் இறைத்துப் போர் செய்தனர். வெண்கிடையாற் செய்த தெப்பங்கள் குதிரையாகவும். நிறம் பிடித்த கிடையாற் செய்த தேர்களை யானையாகவும் கொண்டு ஊர்ந்து திரிந்தனர்; காதலாற் சென்று நீராடும் புறச்சேரி இளையரைத் தாண்டி உட்புகுந்து செல்ல மாட்டாத மெலியோர் துறைகள் தோறும், நின்று நீராடினர்; வலியோர் உட்புகுந்து புதுப்புனலாடினர். அதனால் வாச நீரும். சந்தனம் முதலியவற்றது குழம்பும், வாச

1. ஆடையை உடுத்து உள்ளே இரண்டு வடமாகிய மேகலையைக் கட்டி அதன் மேலே எண் கோவை முதலிய வடங்களைப் புனைவது முறை. இரண்டு வடமாய்க் கட்டுவதே பின் ஒட்டியாணம் என்று ஆயிற்றுப் போலும்.

2. முன்னே செல்லும் காலாப்படை

எண்ணேயும் சூடிய பூக்களும் நாறும்படி ஓழுகின; நாற்றத்தோடு ஓடுகின்ற ஆற்றை, மறையை விரும்பும் அந்தணர் கண்டனர்; மகளிரும் மைந்தரும் பூசிய விரைகளைக் கழுவின கலங்கல் நீராதலின் தூய்தாய நிலைமை யழிந்து வேறுபட்ட புனலென மருண்டு நீராடுதல் வாய் பூசுதல் முதலிய தந்தொழில் செய்யாது நீங்கினர். சூடிக்கழித்த மென்மலரும், மைந்தர் தாரும், மகளிர் கோதையும் கரையிடத்துள்ள மரங்களதும் கொடிகளது மாகிய வேரும், காடும், கிழங்கும் மேலே பரந்து வர, அவற்றின் மீது கீழாய மக்கள், உண்டு மிகுந்த கள்ளை ஊற்றுதலால் அந்த அகன்ற வையைப் புனலின் நலனழிந்து வேறுபட்ட தென்று பிறரும் நீங்கினர். அந்தச் சேறாடிய புனலின் செலவு இவ்வகைத்து. எல்லையின்றி இழியும் வெள்ளிய நீரின் நாற்றத்திற் படிந்த தட்டையின்றிச் செல்லும் உருவிலதாகிய நல்ல காற்று இரவுக் குறிக்கண் மணந்த தலைவரைத் தாலாட்டிற்று. இவ்வாறு மகளிரின் ஆகத்தே கிடந்து துயில் கூடுவது முருகனது பரங்குன்றின் கண்ணதேயாம். அவ்விடத்தே செல்லாதார்க்கு அங்கு நிகழ்ப வற்றைச் சொல்லுதல் காரணமாக மதுரைத் தெருவின் கண் ஓடி வஞ்சனை செய்யுங்காமன் இரவிற் செய்த வெல்லாம் ஊரைக் காக்கும் காவலர்க்குப் புலப்பட நின்ற தெரு வைகறைக் கண் வெறு நிலமாக விளங்கிற்று. தமிழையுடைய வையைப் புனல் இவ்வாறு எங்கும் பரந்தது. இவ்வாறு மகளிரும் மைந்தரும் நீராடிய தன்மையைக் கூறித் தலைமகள் காதற் பரத்தைக்குக் கையுறை காட்டினான். அக்கூற்றினால் அவன் இற் பரத்தை யோடு நீராடினா னென்று உட் கொண்ட காதற் பரத்தை, “பழையே னாதலான், நீ இகழ்கின்ற எனக்கு அன்று, நீ எப்பொழுதும் புதிதாக விரும்பும் மகளிர்க்குக் கொய்தாய்” என்றாள்.

**தலைவன்:** - நீ அறிந்திலை, இத்தளிர்கள் அத்தன்மையின வல்ல.

**காதற் பரத்தை-** யான் பணியா நிற்பவும் அன்பின்றி முறிந்த பண்டினை யுடையாய்! இப்பொழுது களவு வெளிப்படா நின்றது, பண்டு எனக்கு நீ கொய்த தெல்லாம் விரைவாக வருதலால் தளிர் உருவத்தில் வாடுதல் உண்டோ? இஃது அவட்குக் கொய்து சென்று அவளால் மறுக்கப் பட்டமையால் துவண்டவாறு பாராய்.

**காதற்பரத்தை:**- நின் மார்பிடத்துள்ள தார் வாடும்படி நின்று, நீ கொய்த வருத்தத்தை நினைந்து, ஏற்றில்லோ? கொய்த இத்தழையைக் கையிற் கொண்டு நீ செய்த தாழ்ச்சிக்காகவாவது அவள் ஏற்றில்லோ சொல்.

**தலைவன்:**- புணந்த தெப்பத்தில் ஏறிவர வேண்டியிருந்தமையால் பொழுது தாழ்ந்தது; அதனால் இத்தளிர்கள் வையை நீர் காரணமாகத் துவண்டன; முருகன் குன்றத்தின் மீது ஆணை இது மெய்யாகும்.

**காதற்பரத்தை-** வையை யாற்றின் வரவு அழகிய பெருக்கன்றோ! அவ்இற்பரத்தையின் காமப் பெருக்கம் வையை வரவோடொக்கும்; ஆமாம்; நீ சொல்லுகின்ற தொக்கும்; காதலையுடைய காமம் எப்பொழுதும் ஒரு தன்மையின் நிற்குமோ? சிலர்பால் விரையச் சுருங்குதலாலும், சிலர்பால் விரையப் பெருக்கலாலும் அக்காதல் வையைப் பெருக்குத் தானன்றோ? வேண்டாது சூருற்றுப் பிழை அடைந்தன; இனிச்சுஞ்சல்; வளம் பெய்கின்ற கார்காலத்து எம்பதி நின்பதிக்கு அருகி விருக்க இளவேனிற் காலத்துக் குருவிகள் இரைதேடும் தன்மைத் தன்றோ புணை காரணமாக நின்னைத் தாழ்ப்பிக்கும் வையை. ஆகலால் நின் காமத்தையும் வையை போலக் கருது.

ஆற்றின்கட்ட செல்கின்ற புனல் வழியே செல்லும் மரம்போல, வெளவிக் கொள்ளுதல் வல்ல மகளிர்க்கும் புனலாடுதற்குத் தெப்பமாகிய மார்பிணையுடையாய்! சிறிதும் அஞ்சாது இரவெல்லாம் அவளோடு தங்கினாய்; அவ்வையைக்கண் உடைந்த மடையை அடைத்த விடத்தும் பின்னும் ஒழுகும் ஊற்று நீர் போல, முன் வருத்திய துண்பங்கெட நீ சோர்ந்த விடத்தும் பின்னும் நீர்வாரும் கண்ணுடைய மகளிர் நெஞ் சத்தை இன்னும் வருத்தா நின்று வருத்தலை ஒழி.

**தலைவன்:**- கரையிடத்து நின்ற ஒருத்தி தனது பேதைத் தன்மையால் கரையில் நில்லாது, நான் குளித்த குளத்திற் புகுந்து திரையின் கண் மூழ்கினாள்; பின் எழுந்து என்மேல் வருந்தி வீழ்ந்தாள்; குளித்த யான் எழுந்து அணுகி எடுத்தலும் அவள் எழுந்தாள்; அவள் காமநுகர்ச்சி அறியும் பருவத்தள்ளல்லன்;

அவளை அன்றி மாலைபோல் அழுத்தப் பட்டவள் யாவளோ?  
அவளோடு யான் ஆடிய ஆறுயாது?

**காதற்பரத்தை:**- அதனை யான் சொல்ல அறிந்து நீயே  
தெளி; அத்தன்மைய ஆறு உண்டோ? அதுவே இவ்வையையாறு.

**தலைவன்:**- யான் குளத்திற் குளிக்க நீ இவ்வையை யாறு  
என்ற மாறுபாடு என்னை? முன்<sup>1</sup>குளுற்றது போலல்லாது யான்  
பிறள் ஒருத்தியைச் சேர்ந்திலேன் என்று தன் பரங்குன்றைக்  
கையாற்றோட்டு இப்பொழுது சத்தியஞ் செய்கின்றேன்.

இவ்வாறு இற் பரத்தையும் தலைவனும் ஊடிப் புலந்து  
நின்றா ராக. அதனைக் கண்ட—

**முதுபெண்டிர்:**- “நின் கண்ணின் சிவப்பிற்குத் தலைவன்  
அஞ்ச வான்; துனி நீங்கி நீ அவளோடு விளையாடுதலைத்  
தொடங்கு; இவ்வாறு துனியின் கண் புகுவாயாயிற் காம இன்பங்  
கெடும்; அக்காம இன்பத்துக் குக் காரண மாகிய நீ, அவனைக்  
காய்ந்து காய்ந்து சுழற்சியை நெஞ்சிற் பூட்டுதலால் நீ இராக்  
காலத்து நீங்கற் பாலை யல்லை; நீங்கின் இடன றந்தாடி இனிதின்  
ஊடும் ஒழுக்கத்திற் பிழையாகும்” எனப் புலவி தனியு மாறு இற்  
பரத்தையை வேண்டினாள்.

இவ்வாறு ஊடல் உணர்த்தவல்ல வாயில்கள் இரந்தும்  
பரந்தும் வருந்தி யுணர்ந்த அவ்விருவருங் கூடி மது உண்டு  
களித்தனர்; களித்து வையைக்கட் புனலாடினர்; ஆடிக்காம  
மிகுதியாற் கலந்தனர்; கலந்தபின் இன்பமுண்டாகப் புலந்தனர்;  
பின் அவ்வவ் விடங்கடோறும் சென்று விளையாடா நின்றனர்.

இவ்வாறெல்லாம் தலைவன் காதற் பரத்தையோடு இன்பம்  
நுகர்ந்தானென்று தலைவி, ஊடல் தீர்க்கும் வாயிலாகப் புகுந்த  
விறலிக் குக் கூறினாள். பின் வையைப் பார்த்து, “வையாய்! நின்கட்  
புனலாடுவோர் நெஞ்சத்து, மிக்குப் பொருந்திய இக்காமத்தை  
உண்டாக்குந் தன்மை நினக்கு எஞ்ஞான்றுங் குறையா தொழிக்”  
என்று வாழ்த்தினாள். வாழ்த்தித் தலைமகன் செய்தியை வற்புறுத்தி  
வாயின் மறுத்தாள்.

1 சத்தியஞ் செய்தது.

## 7. തൈവയൈ

### തൈവയൈപ് പുണ്ണിൻ് വരുതൈ

- തിരൈമിനുമ് പണിപ്പിബെബാൻു ചെവിവിനൂ വരുമുക്കന്ന്  
 തുരവുരു മുടഞ്ഞാറ്റപ്പ ഓർപ്പിബാശൈ കോണ്ണാതു  
 കരൈയുടൈ കുണ്ണിമെങക് കുളഞ്ഞുവാഞ്ഞ വമ്പിച്ചിപ്പി  
 വരൈവരൈ തോടുത്ത വയന്കുവെണ്ണ എറുവി
- 5 ഇരവിനും പകലാക വിട്ടമിനു ചെലവെബെൻ്ണാതു  
 വലണിരംഗു മുരസിന് റൈണ്ണവ ഗുണ്ണിയ  
 നിലാനുര നിമിര്ത്താണെ നെടുന്നിലൈ നിവപ്പബന്ന്  
 പെയലാർ പൊലിന്തു പെരുമ്പുണ്ണല് പലന്നന്ത  
 നബന്നന്ത നൂട്ടണി നന്തുപ് പുണ്ണന്ത
- 10 വന്തുന്നരു വൈയൈപ് പുണബി;

### പുണ്ണിൻ് ചെയല്

- നണിപിനും ചോബൈ നുന്തന്ന താദ്രാപ്പ  
 ഔസിരിഡിണൈ വേങ്കൈ വിറിന്തവിനൈ ഗുതിരിബൊട്ടി  
 തുണിയി ഇളന്ത തോധ്വരുന്നു ചിമെതോആരുമ്  
 വാണിവാംഗു ചിണ്ണയ മാമരമ് വേർകീഞ്ഞ  
 15 ദ്രുയന്തുചു യുണ്ണണ പയമ്പിടൈപ് പരപ്പി  
 ഉളവാർ കണിതൂംക മുളവ പണ്ണമുരാല  
 ആട ലറിയാ വരിവൈ പോലവുമ്  
 ഊട ലറിയാ വവകൈയാണ് പോലവുമ്  
 വേണ്ടുവെമ്പി നടന്തു താന്കുതുടൈ പൊരുതു
- 20 വിന്തിയാറ്റരാ ണാക്കിയ മെധ്യകകലവൈ പോലപ്  
 പൊതുനാറ്റരു മുണ്ണുന്ത കരന്തു പുതുനാറ്റരുമ്  
 ചെമ്പകിന്റേ ചെമ്പുമ് പുണബി;

### വെണ്ണാപ് പെരുക്കൈക്ക കണ്ണട മക്കണിൻ് ചെയല്

കവിച്ചന്ത പുണബിൾ കയന്തുണ്ണ കമുന്നീർ  
 അവിച്ചന്ത മലാർമീ തുറ്റിഭൈ വോരുഷാർ

- 25 மாதர் மடநல்லார் மணவி ணெழுதிய  
பாவை சிதைத்த தெனவழ வொருசார்  
அகவய விளைநல் லரிகாற் சூரு  
தொகுபுனல் பரந்தெனத் துடிபட வொருசார்  
ஓதஞ் சுற்றிய தூரென வொருசார்
- 30 கார்தாம் பற்றது வாளென வொருசார்  
பாடுவார் பாக்கங் கொண்டென  
ஆடுவார் சேரியடைந்தெனக்  
கழனிவந்து கால்கோத்தெனப்  
பழனவாளை பாளையுண்டென
- 35 வித்திடுபல மேடாயிற்வென  
உணர்த்த வன்றா வொள்ளிஷை மாதரைப்  
புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் ரூணைந்து  
சினெவளர் வாளையிற் கினெயொடு கெழீஇப்  
பழன ஏழவர் பாய்புனற் பரத்தந்

### வையைப் புனலின் வனப்பு

- 40 திறுவரை புரையுமா றிருக்கரை யேமத்து  
வரைபுரை யுருவி னுரைபல சமந்து  
பூவேய்ந்து பொழில்பரந்து  
துளைந்தாடுவா ராய்கோதையர்  
அவர்தண்டா ரவர்காதிற்
- 45 றளிர்சௌஇக் கண்ணிப்ரித்துக்  
கைவளை யாழி தொய்யகம் புனைதுகில்  
மேகலை காஞ்சி வாகு வலயம்  
எல்லாங் கவரு மியல்பிற்றாய்த் தென்னவன்  
ஓன்னா ருடைபுலம் புக்கற்றான் மாற்ட
- 50 தானெயான் வையை வனப்பு;

### தோழி புனலணி இன்பம் கூறுதல்

புரிந்த தகையினான் யாறாடு வாருட்  
டிரந்து புனரூவத் தூமலர்க் கண்கள்  
அமைந்தன வாங்க ணவரு ஸொருத்தி  
கைபுதை யவளை

- 55 ஏக்கழுத்து நாணாற் கரும்பி னணைமன்றோள்  
போக்கிச் சிறைபிழத்தா ஜோர்பொன்னங் கொம்பு  
பரிந்தவளைக் கைப்பிணை நீஞ்குவான் பாய்வாள்  
இரும்பீர் வடிவொத்து மைவிளங்குங் கண்ணொளியாற்  
செம்மைப் புதுப்புனல் சென்றிரு ளாயிற்றே  
60 வையைப் பெருக்கு வடிவு;

**தோழி தலைமகன் காதன்மை கூறுதல்**

- விரும்பிய வீரனி மெய்யீரந் தீரச்  
சுரும்பார்க்குஞ் சூர்நறா வேந்தினாள் கண்ணெய்தல்  
பேர்மகிழ் செய்யும் பெருநறாப் பேணியவே  
சூர்நறா வார்ந்தவள் கண்;  
65 கண்ணியல் கண்டேத்திக் காரிகைநீர் நோக்கினைப்  
பாணா துரித்துப் பலபாட வப்பாட்டுப்  
பேணா தொருத்தி பேதுற வாயினை  
என்னை வருவ தெனக்கென் றினையா  
நன்கெஞமர் மார்ப னடுக்குற நன்னிச்  
70 சிகைகிடந்த லுடலிற் செங்கண்சேப் பூர்  
வகைதொடர்ந்து வாடலு னல்லவர் தம்முட்  
பகைதொடர்ந்து கோதை பரியூ நனிவெகுண்  
ஷயாறாடு மேனி யணிகண்ட தன்னன்பன்  
சேறாடு மேனிதிரு நிலத்துய்ப்பஸ் சிரமிதித்துஉ  
75 தீர்வில தாகச் செருவற்றாள் செம்புனல்  
ஊருட னாடுங் கடை;

**தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்**

- புரிநரம் பின்கொளைப் புகல்பாலை யேழும்  
எழுப்புனர் யாழு மிசையுங் கூடக்  
குழலளந்து நிற்ப மழைவெழுந் தார்ப்ப  
80 மன்மகளிர் சென்னிய ராட நொடங்கப்  
பொருதிழி வார்புனற் பொற்பாஃ்  
துருமிடி சேர்ந்த முழக்கம் புரையும்  
திருமருத முன்றுறை சேர்புனற்கண் டிய்ப்பார்  
தாமந் தலைபுனை பேன நீர்வையை

85 நிற்பயம் பாடி விடிவுற் ரேமாக்க

நிற்படிந்து நீங்காமை யின்றுபுணர்ந் தெனவே.

- மையோடக் கோவனார் பாட்டு. - பித்தாமத்தர் இசை. -  
- பண்ணுப் பாலையாழ் -

(இது தலைமகன் தலைமகளோடு புனலாடினானெனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை நீங்களாடிய புனல் விளையாட்டு இன்பங் கூறு என, அப்புனல் ஆட்டின் இன்பமும் பலவேறு வகைப் பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையுங் கூறி என்றும் இந்த நீராட்டின்பம் யாம் பெறுக என்றது)

முகிலின் கூட்டங்கள், திரையும் குளிர்ச்சியுமடைய கரிய கடல் வற்றும்படி நீரை உண்டன; உண்டு வலிய இடி வெகுண்டு ஆர்ப்ப, தம்மீது ஏறிய பாரத்தைத் தாங்கமாட்டாது, கரை உடைந்த குளத்து நீர் பெருகுமாறு போல, தமது பாரம் சமூலும் படி மழையைப் பொழிந்தன; மலை உச்சிகளினின்றும் அருவிகள் நிரம்பி இழிந்தன; இழியும் அருவிகள் மற்றிடங்களி னின்றும் வரும் பலபுனல் ஓட்டங்களோடு சென்று பெருகின; வெற்றி யுண்டாக ஒலிக்கின்ற முரசினையுடைய பாண்டியர், கொள்ளக் கருதிய நாட்டைச் சேர நிமிர்ந்து செல்லும் அவர்தானையின் நீண்டதலையின்நிமிர்ச்சி போல, யாம் செல்லுமிடம் அரிதென்னாது இருஞ்சைய இரவும் பகலுமாக வந்தது; இவ்வாறு வந்த வையைப் புனல் உயிர்கட்கு நன்மை மிகவும், மெல்லிய புலங்கள் அழுகு பெறவும் பெருகி நரந்தம் புல்மீது பரந்தது; வேங்கையின் பூங்கொத்தினின்று முதிர்ந்த பூவோடு கூடி, கிட்டுதற்கரிய மலை உச்சிகள் தோறும் நின்ற மழையால் வருந்திக் காற்றால் அலையும் கிளைகளுடைய பெரிய மரங்களின் வேரை அகழ்ந்து உயரத்தே யுள்ள பள்ளங்களை நிரப்பிற்று.

உழவர் மகிழ்ச்சியால் ஆடினர்; சிவந்த பூக்கள் அணிந்த முழாக் களும் பெரும் பறைகளும் ஒலிக்க ஆடும் ஆடலியல்பு அறியாத மகளிர் போலத் தான் வேண்டிய இடங்களிற் புனல் சென்றது; ஊடல் இயற்கை அறியாத ஊடல் உவகையாள் கணவனைக் கடந்து நிற்குமாறு போலக் கட்டிய அணைகளை முறித்தது; விதிமுறையோடு செய்த மெய்யிடத்தே பூசும் கலவை

நாற்றம் போல் நறிய பல நாற்றத்தை உள்ளே அடக்கி மேலே புதிய நாற்றத்தைச் செய்தது.

வெள்ளம் பாய்ந்து வரப்புகுந்த நீரால் நீர் நிலைகளில் மலர்கள் மேலே மிதந்தன என்று ஒரு பால் ஆரவாரம் எழுந்தது; விளையாட்டு மகளிர், தாம் மணவிலே இழைத்த பாவை சிதைந்த தென்று ஒருபால் நின்றமுதனர்; அகன்ற வயலிடத்துள்ள இளம் நெல்லின் கண்ணும், அரிந்தடுக்கிய நெற்குட்டின் கண்ணும், நீர் சூழ்ந்த தென்று ஒரு பக்கத்தே ஒரு பால் துடி கறங்கின; ஊரைக் கடல் சூழ்கின்றதென்று ஒரு பக்கத்தே ஆரவாரமெழுந்தது, வானிடத்தே மழை பெய்த லொழிந்ததென்று ஒரு பக்கத்தே ஆரவார மெழுந்தது; பாடுவார் இருந்த பக்கத்தை நீர் கொண்ட தென்றும், ஆடுவார் சேரியை வெள்ளம் அடைந்த தென்றும், வெள்ளம் ஓடும் வாய்க்கால்கள் கழனியை நீரினால் தொடுத்தன வென்றும், தெங்கு, கமுகுகளின் கழுத்தை நீர் முட்டுதலால் வாளைமீன் அவற்றை உண்டன வென்றும் நாற்றங்கால்கள் வண்டல் ஏறுண்டு மேடாயினவென்றும், ஓவ்வொர் பக்கங்களினும் ஆரவார மெழும்படி, ஊடைத் தானுணர்த்த உணராத மாதரைக் கூட்டுவித்தற்கு முயலும் கணவனது ஆசை வெள்ளம் போல் புனல் விசையோடு சென்றது; சென்று சினைமுதிர்ந்த வாளை மீன் கூட்டம்போல விலாப்புடைக்கும்படி கள்ளுண்டு நிற்கும் உழவர் கூட்டம் நிற்கும் இடத்தே சென்று பரந்தது; பரந்து இடிந்த மலைபோலக் குத்துண்டு நிற்கும் இருக்கரையாகிய காவலுட்பட்டு நின்றது. (அவ்வையை நீர்) அது நுரை சுமந்து பூவான் மூடுண்டு பொழிலின்கட்ட பரந்து தன்னிடத்தே விரைந்து நீராடுபவராகிய மகளிர் காதின்கண் தளிரைச் செருகி, மைந்தர் கண்ணியைப் பறித்தது; பின் மகளிர் தலைக் கோலம், உடுத்ததுகில், இருவடமாய்த் துகிற்குள் அணியும் மேகலை, எண்வட மாய் அதன் புறத்தனியும் காஞ்சி, மைந்தர் ஆழி, மோதிரம், வாகுவலயம் என்று இவை எல்லாவற்றையுங் கொண்டது; அத்தன்மை பாண்டியன், பகைவர் நாட்டிற் புகுந்த தன்மையை யுடைய தாயிருந்தது.

மிக்க தகைமையுடைய அவன் ஆடுகின்ற ஆய மகளிரெல்லாம் ஒரு வரை ஒருவர் துரந்து புனலை ஏற்றினார்; அவர்கள் கண்கள் அப் புனலை ஏற்று அமைந்தன; அவருள் ஒருத்தி அதற்குத் தோற்றுக்

கண்களைக் கையால் மறைத்தாள்; வெற்றியால் இறுமாந்த ஒருத்தி தான் கழுத்திலணிந்திருந்த பொன்னாணினால் தொய்யிற் குழம்பாலெழுதிய கரும்பினையுடைய அணை போலும் அவள் மென் தோள்களைக் கட்டிச் சிறையாகப் பிடித்தாள்; அச்சிறைப் படுத்தப்பட்டவட்கு பரிந்து கைப்பினிப்பினின்று நீக்குதற்குப் பாய்ந்த ஒருத்தியின் கூரிய வேல் போன்ற காரிய கண்ணொளியால் சிவந்த புதுப்புனல் இருள் நிறமாயிற்று; வையைப் பெருக்கின் வடிவு இதுவாகும்.

புனலை விரும்பி ஆடிய உடம்பு, ஈரந்தீர்ந்து வெம்மை உண்டாதற்குக் காரமுள்ள கள்ளைக் குடித்தற்கு எந்திய போது, அவள் கண் நெய்தற் பூவை ஒத்தன. அந்நறவை அருந்தின பொழுது அவள் கண்கள் கண்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் பெரிய நறவும் பூவை ஒத்தன.

தலைவன் அக் கண்ணியல்பைக் கண்டு புகழ்ந்து அவற்றின் பெண்ணின் அழகுத் தன்மையுடைய நோக்கினை விரும்பிப் பாண்சாதி போலப் பலவகையாற் பாடினான்; அப்பாட்டைத் தன் காதலியைப் பாடுகின்ற தறியாது; வேறொருத்தி கேட்டு அவனோடு கூடுதற்கு வருத்த முற்றாள்; அவ்விடத்து அதனைக் கண்டு இனி எனக்கு என்ன சம்பவிக்குமோ என்று அஞ்சித் தலைவியைச் சேர்ந்து நடுக்கமுற்றான்; நறவுண்டதினால் சிவப்பேறிய தலைவியின் சிவந்த கண்முன் குறைகிடந்த ஊடலின் மேல் விளைந்த இதனாலும் சிவப்பேறியது; பல தொகுதியாக நீராடற்கு வந்த மகளிர் காண அவளோடு பகை மிகுந்து தன் மாலையைப் பிடுங்கி மிக வெகுண்டாள்; ஆறாடும் அவள் மேனியின் அழகை உட்கொண்டு பாராட்டிய காதலன், தன் சந்தனச் சேறாடிய மேனி நிலத்தைத் தீண்டும்படி விழுந்து வணங்கினான்; அவன் சிரத்தை மிதித்துப் பின்னும் வெகுளி தீராமையால் ஊடினாள்; சிவந்த புனலாடு கின்ற நேரத்து இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது.

பாலை ஏழினையுமுடைய புரி நரம்பின் கண் இனிய இசையைத் தருகின்ற யாழும் மிடற்றுப் பாடலுங் கூட, குழல் அவற்றின் சுருதியை அளந்து நிற்ப, முழுவு எழுந்து ஆர்ப்ப

அரங்கேறிய தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்கினார்; அவ்வாரவாரத்தோடு சேர்ந்த கரையைப் பொருது இழியும் பெரிய நீரின் ஒலி அஞ்சத் தக்க இடியோடு கூடிய மழை முழக்கத்தை ஒக்கும் திருமருத முன்றுறைக்கண் சேரும்; அந்நீரிடத்து மகளிரும் மைந்தரும் இன்பம் நுகர்வர்; அவர்கள் மாலைகளை வாங்கி நீன் தலைக்கண் புனையும் வையாய்! இன்று நின்னிடத்து ஆடி நீங்காத இப் பயனைப் பெற்றார்போல என்றும் நின்னால் யாம் பெறும் பயனைப் பாராட்டி விடிகின்ற பொழுதின் தன்மையை அடைந்து மகிழுவோமாக.

## 8. செவ்வேள்

### கடவுள் வரம்த்து

**திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்**

- மண்மிசை யவிழ்தழோய் மலர்தரு செல்வத்துப்  
 புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்  
 மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி  
 உலகிரு எகற்றிய பதின்மரு மிருவரும்  
 5 மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும்  
 ஆதிரை முதல்வனிற் கிளந்த  
 நாதர்பன் ணொருவரு நன்றிசை காப்போரும்  
 யாவரும் பிறரு மமரு மவணரும்  
 மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்  
 10 பற்றா கின்றுநின் காரண மாகப்  
 பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும்  
 இமயக் குன்றினிற் சிறந்து  
 நின்னீன்ற நிரையிதழ்த்தாமரை  
 யின்னீன்ற விளங்கினெழுமா  
 15 ஓருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின்  
 அருவிதழ் மாலைச் சனை;  
 முதலவநின் யானை முழக்கங் கேட்ட  
 கதியிர்றே காரின் குரல்;  
 குரல்கேட்ட கோழி குன்றத்திரக் கூவ  
 20 மதநனி வாரண மாழுமா நதிர்ப்ப  
 எதிர்குதி ராகின் றதிர்ப்பு மலைழுழை

**குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள வழி**

ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம்  
 வீழ்தழும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுளைமலரக்  
 கொன்றை கொடியின ஏழ்ப்பக் கொடிமலர்

25 மன்றல மலர் மலர்காந்தள் வாய்நாறு  
 நன்றவிழ் பன்மலர் நாற நறைபளிப்பத்  
 தென்ற லசைவருடஞ் செம்மற்றே யம்மநின்  
 குன்றத்தாற் கூடல் வரவு;

### குன்றத்தின் முழக்கம்

குன்ற முடைத்த வொளிர்வேலோய் கூடல்  
 30 மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்போழுக்  
 காலெலாடு மயங்கிய கலிழ்கடலென  
 மால்கடல் குடிக்கு மழைக்குரலென  
 ஏற்திர்க்கு மிந்திர னிருமருமென  
 மன்ற வதிர்திர மாறுமா றதிர்க்குநின்  
 35 குன்றங் குமுறிய வரை;

### தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்

தூதேய வண்டின் ஹொழுதி முரல்வவர்  
 காதன்மூ தூர்மதில் கம்பலைத் தன்று  
 வடுவகிர் வென்றகன் மாந்தாரி மேனி  
 நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர்  
 40 ஆராக் காம மார்பொழிற் பாயல்  
 வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி  
 முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்  
 அடியோர் மைந்த ரகலைத் தகலா  
 அலர்செஞுமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி  
 45 புலரா மகிழ்மறப் பறியாது நல்கும்  
 சிறப்பிற்றே தன்பரங் குன்று;

### தலைமகன் புலந்து உரைத்தல்

இனிமன்னு மேதிலர் நாறுதி யாண்டுப்  
 பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர்  
 மாலைக்கு மாலை வருடம் வரைகுணில்  
 50 காலைப்போய் மாலை வரவு;

### தலைமகன் சூரும் தலைவி விலக்கலும்

இனிமனை வையை யிரும்பொழிலுங் குன்றப்  
 பனிபொழி சாரலும் பார்ப்பாரும் ...

- துனியன் மலருண்கண் சொல்வேறு நாற்றம்  
கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது
- 55      துளிய னனிநீநின் சூள்;
- தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்
- என்பாணி நின்னி லெலா அபாணி நீ நின்சூள்;  
சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅமகாஅன்  
ஈன்றாட் தொருபெண் ணிவள்;  
இருண்மையீ ருண்க ணிலங்கிழை யீன்றாட்
- 60      கரியளோ வாவ தறிந்திலே ணீதா  
வருபுனல் வையைமண ழெராட்டேன் றருமணவேள்  
தண்பரங் குன்றத் தடிதொட்டே ளென்பாய்  
கேளிர் மணவின் கெழுவு மிதுவோ
- 65      ஏழுலகு மாளி திருவரைமே ளன்பளிதோ  
என்னை யருளி யருண்முருகு சூள்குளின்  
நின்னை யருளி லணங்கான்மெய் வேறின்னும்  
விறல்வெய்யோ னூர்மயல் வேனிழ் னோக்கி
- 70      அறவ ரடிதொடினு மாங்கவை சூளேல்  
குறவன் மகளாணை கூட்ரேலா கூட்ரேல்  
ஜய சூளி னடிதொடு குன்ழொடு  
வையைக்குத் தக்க மணர்சீர்சூள் கூறல்

### தலைமகனது உரை

- யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு  
நீருரைசெய் நீர்மையில் சூளென்றி ஞேரிழாய்  
கயவாய நெய்தலலர் கமழுமுகை மணநங்கை
- 75      நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல்  
முகைகழுல்லை வென்ழெழின் முத்தேய்க்கும் வெண்பல்  
நகைசான்ற கனவன்று நனவன்று நவின் றதை
- 80      திடுதுளி கையாறா வெற்றுயர் கூரச்  
சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமின்  
மிக, ஏற்றதுமல ரூட்டுது மவி  
கேட்டுதும் பாணி யெழுதுங் கிணைமுருகன்  
தாட்டொழு தண்பரங் குன்று;

**தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்**

தெரியிறாய் செல்கென்றா யெல்லாயாம் பெற்றேம்  
 ஒருவர்க்கும் பொய்யாரின் வாயில்குள் வெளவெல்  
 85 பருவத்துப் பன்மாணீ சேறவிற் காண்டை  
 எருமை யிருந்தோட்டி யெள்ளீயுங் காளை  
 செருவஞ் செயற்கென்னை முன்னெந்தன் சென்னி  
 அருள்வயினாற் றாங்கு மணிகையாற் றாக்கி  
 நிரைவளை யாற்றிருஞ் குள்;

**தலைமகளிரது செய்தி**

- 90 வளிபொரு சேட் சிமை வரையகத்தால்  
 தளிபெருகுந் தண்சினைய  
 பொழில்கொளக் குறையாமலரக்  
 குளிர்பொய்கை யளறுநிறைய  
 மருதநளி மணன்ஞெமர்ந்த  
 95 நனிமலர்ப் பெருவழிச்  
 சீற்றியவர் சாறுகொள வெழுந்து  
 வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்  
 ஆழுசெல் வளியினவியா விளக்கமும்  
 நாறுகமழ் வீயுங் கூறுமிசை மழவமும்  
 100 மணியுங் கயிறு மயிலுங் குடாரியும்  
 பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி  
 அருவரைச் சேராத் தொழுநர்  
 கனவிற் தெராட்டது கைபிழை யாகாது  
 நனவிற் சேனப்பறின் எளிபுனல் வையை  
 105 வருபுன லணிகென வரங்கொள் வோரும்!  
 கருவயி றறுகெனக் கடம்படு வோரும்  
 செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும்  
 ஜையம் ரடுகென வருச்சிப் போரும்  
 பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும்  
 110 மஞ்சாடு மலைமழக்கும்  
 துஞ்சாக் கம்பலைப்  
 பைஞ்சனைப் பாஅ யெழுபாவையர்

- ஆயித முண்க ணலர்முகத் தாமரை  
தாட்டா மரைத்தோட் மனியக் கயமலர்
- 115    எங்கைப் பதுமங் கொங்கைக் கயமுகைச்  
செவ்வா யாம்பல் சென்னீர்த் தாமரை  
புனற்றா மரையாடு புலம்வேறு பாடுறாக்  
கூரையிற்றார் குவிமுலைப் பூணோடு  
மார ணொப்பார் மார்பணி கலவி
- 120    ஆரிவைய ரமிர்தபானம்  
உரிமை மாக்க ஞவகையமிர் துய்ப்ப  
மெந்தார் மார்வம் வழிவந்த  
செந்தளிர் மேனியார் செல்ல ரீர்ப்ப

பரங்குன்றை வாழ்த்தல்

- எனவாங்கு
- 125    உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக்  
கடம்பமர் செல்வன் கடிநகர் வேண  
மறுமிடற் றன்னற்கு மாசிலோ டந்த  
நெறிநீ ராநி யசம்புறு செல்வ  
மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
- 130    தண்பரங் குன்ற நினக்கு

- ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு -

-மருத்துவன் நல்லச்சதனார் இசை - பண்ணுப் பாலையாழ் -

பூமியிடத்துள்ள துளசியின் மலர்ந்த மலரினாற்றொடுத்த  
மாலையையும், அளவற்ற செல்வத்தினையுமடைய கருடனை  
மேலே எழுதிய கொடியையுமடைய திருமாலும், இடப  
ஊர்த்தியுடைய சிவபெருமானும் உந்தியங் கமலத்திற்றோன்றிய  
பிரமனும், அவனிடத்தினின்றும் தோன்றி, உலகின் இருளை  
அகற்றும் ஆதித்தர் பன்னிருவரும், மருத்துவராகிய அசவினி  
தேவர் இருவரும், சிவபெருமான் பெயரால் அறியப்படும் உருத்  
திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காக்கின்ற திக்குப்  
பாலகர் எண் மரும், இவரும் இவரொழிந்த பிறருமாகிய அமரரும்,  
அவணரும், தெய்வ முனிவரும் நின்னைக் காண்பது காரணமாக  
மண்மிசை வந்து உறையும் இடம் திருப்பரங்குன்றாம். இவ்வியல்

பினால் பரங்குன்று நினது பழைய இட மாகிய இமயக் குன்றத்தை ஒக்கும். அவ்விமயக் குன்றின் கண் சிறப்பெய்தி நின்னை ஈன்ற நிரைத்த இதழுடைய தாமரையினது மின் போலும் பூங்கொத்துக்கள் உதிராததும் வற்றாததுமாகிய பொய்கை ஒக்கும். நினது குன்றின் அருவி தங்கும் ஓழுங்குபட்ட சனை.

முதல்வு! நின் குன்றிடத்து முகிலின் முழுக்கம் நின் யானை முழங்கும் ஒசையை ஒக்கும். முகிலின் முழுக்கத்தைக் கேட்ட கோழி அஞ்சிக் குன்று எதிரொலிக்கும்படி கூவும். மதமிக்க யானை அக்குரற்கு மாறுமாறாகப் பிரிறும். அவை மலைக்குகைகளிடத்து எதிரொலிக்கும். ஐந்து துளையான வங்கியத்தும். யாழிடத்தும் பிறந்த இசைச் சருதியை ஒப்ப ஒரே நிறமுடைய கூட்டாகச் செல்லும் விருப்புடைய வண்டுகள் ஆர்த்தன. கொன்றை, சரம் போன்ற பூங்கொத்துக்களை மலர்ந்தன. மணமுடைய மலர்ந்த காந்தட்டி இடமெல்லாம் நாறின. நன்றாக மலர்ந்த பன்மலர்கள் தேன் ஓழுக அந்நாற்றங் களோடு தென்றல் வீசும் தலைமை யுடையவாய் இருந்தன. மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடையேயுள்ள வழி இவ்வாறிருந்தது.

குன்றைப் பிளந்து விளங்குகின்ற வேலோய்! கூடலிடத்து மன்றலில் கொட்டப்படும் முரசின் ஆரவாரம். காற்றால் ஏறுண்ட கடலின் கொந் தளிப்புப் போலவும். இந்திரனது இடி எனவும் அதிர்ந்தது. நின் குன்றிடத்து முழுக்கம் அவ்வொலிக்கு மாறாக ஒலிக்கும்.

தலைவியரால் தூதாக ஏவப்பட்டுத் தலைவரோடு மீண்ட வண்டின் கூட்டத்தின் ஒலி, அத் தலைவியர் காதலை மதுரை முதூர்க்கண் அரவமாக்கிற்று.

மாவடுவின் வகிரை வென்ற கண்ணும் மாந்தளிர் போன்ற மேனியும், நீண்ட மூங்கில் போன்ற பணைத்த மிருதுவாகிய தோரும். வளை அணிந்தவருமாகிய இளம் மகளிரின் வரை கடந்த காம இன்பத்தைத் தலைவரோடு பெரிய பொழிலாகிய பாயலின் கண் கூடிப் பெறுவர். இக்களவியற் புணர்ச்சியையும், காதலையுடைய<sup>1</sup> அடியறை மகளிர், மைந்தர் அகலத்தை

1 நின்தொழுபாகிய மகளிர்

அகலாத நல்ல புணர்ச்சியையும் பூவின் கட்டி ரியும் அகன்றில் போல் அகலாது அவர் விரும்பியவாறு பெறுவர். இவ்வாறு தருஞ்சிறப்புடையது தண்பரங்குன்று.

(தலைமகள் இவ்வாறு மகளிர்மேல் வைத்து இன்ப மிகுதி கூறியதைப் பொறாத தலைமகள் புலந்து கூறுகின்றாள்)

**தலைவி:**- இப்பொழுது நீ மிகவும் அயலார் நாற்றத்தை நாறா நின்றாய்; அவரோடு கூடுதற்கு அவ்விடத்தே நீ காலை போய் மாலை வருதல் அடிக்கடி நிகழா நின்றது; இனி பழைய சத்தியத்தைத் தவிர்.

**தலைவன்:**- இனிய மணலையுடைய வையைக் கரைக் கண்ணுள்ள பொழிலாணை, குன்றத்துச் சாரலாணை, பார்ப் பாராணை, முனியாதே, மலரை உண்ட கண்ணாய். நீ கூறியது எனக்கு இயைவதன்று இந்நாற்றம் பரங்குன்றத்துக் கணியினும் மலரினும் பயின்ற காற்றுச் சீத்தடித்து வந்தது; ஆகலால் மிகவும் துனியாய் ஆகுக.

**தலைவி:**- நீ உன் சூளை விடு.

**தோழி:**- <sup>1</sup>ஏடா! யானொன்று சொல்லுமளவும் நில்லு நில்லு. நின் சூளைப் பின்னை கூறு. அமைதியுடையோர் பெற்ற மிகத் தகுதியில்லாத மகனே! இவள் தாய்க்கு ஒரு பெண், (இச் சத்தியத்தால் உனக்குத் தீமை வரின் இவள் இறந்து படுவள்)

**தலைவன்:**- மை உண்ட கண்ணும் விளங்குகின்ற ஆபரணங்களுடையவரும் ஈன்றாட்கு அரியளோ? அரியளாவது நீ சொல்லுதற்கு முன் யான் அறிந்திலேன்; இதனைப் பார்; புன்வாரடிக்கின்ற வையையின் மணலைத் தொட்டேன்.

**தோழி:**- மணத்தைத் தருகின்ற செவ்வேளின் தண்ணிய பரங்குன்றத்தின் அடியைத் தொட்டேன் என்றாய்; கேளிரை ஒத்த மணலோடு நட்பும் இத்தன்மைத்தோ? அது கிடக்க, ஏழுலகையும் ஆளுகின்ற திருவரைமேல் அன்பு அருளைச் செய்யத்தக்கது; நீ தலைவியிடத்து அருள் செய்யாது செய்ததாக, அருளுடைய

1 ஏடா வென்பது தோழின் முன்னிலைப் பெயர் (திவாகாம்)

முருகன் மீது ஆணை செய்யின் நின்னை அருளில்லாத வருத்தத் துடன் அவ்வேல் மெய்யாக வருத்தும்; அதுவேயன்றிப் பார்ப்பார் அடியைத் தொடினும், வெற்றி வேலோன் ஊர்ந்து செல்லும் மயிலையும் அவன் நிழலையும் நோக்கி அவை மீது சூருற்க; சூறவன் மகள் மீது ஆணை கூறுகின்ற ஏடா! அதனையும் கூறல்; ஜயனே! சூருறல் வேண்டின் வணங்கப்படும் குன்றோடு வையைக் கேற்ற அழகிய மனலைச் சூருறா தொழி.

**தலைவன்:** - நேரிழாய்! யார் பிரிய, யார் வர, யார் வினவ, யாரது விடை உண்டாகின்றது? அது கருதாது நீருரைக்கும் சூளின் தன்மை கடிது என்றாய்; தடாகத்தின் கண்ணுள்ள நெய்தற பூவையும், கமழ்கின்ற (சிவந்த) நறவும் பூவின் இதழை ஒத்த கண்ணையும், ஓள்ளிய நுதலையும், மூல்லை முகையை வென்று முத்தை ஒத்திருக்கும் வெள்ளிய பற்களையு முடைய எனது தலைவி கூறிய குற்றம் நனவு மன்று கனவுமன்று; (நகையாகக் கூறுகின்றான்) என் மாட்டுக் குற்றத்துக்குரியது ஒன்றும் இல்லா திருக்கவும் அவன் துனிக்குக் காரணம் என் ஒழுக்க நெறியாக நீ ஒர்தலால் யான் செய்தது பொய்ச் சூள் என்று கருதி முருகன் என்னைத் துயர்மிகும்படி வருத்தஞ் செய்வான்; அவன் அவ்வாறு செய்யாமல் நீ சென்று அவன் அடியிற் பணிந்து ஆற்றுவிப்பாயாக; (பின் தன் ஏவல் இளைஞரை நோக்கி) இவ்வரையை எல்லார்க்கும் அறிவிம்மின்; முருகன் தாளை யாவரும் தொழும் பரங்குன்றத்தின் கட்ட சென்று மலர்துவி ஏற்றுதும்; அவியை ஊட்டுதும்; பாணித் தாளத்தையுடைய பாட்டைப் பாடுவேம்; <sup>1</sup>கிணை ஒலியை எழுவிப்போம்.

**தோழி:** ஏடா என்னைச் சமாதானஞ் செய்க என்றாய்; அதனாலே நின் பொய் ஆணையாகிய குற்றம் நின்னைப் பற்றுதலை யாம் அறிந்தேம்; யமனது வலிமையும் இகழும் ஆற்றலுமுடைய முருகன் நின்னை மாறுபடுத்தற்கு முன்னே, யான் வளை சோரும் படி கையை விட்டுப் பேசாது நிற்பேன்; தலைவி நாவைக் கை விரலினாற் தொட்டு முகத்தைக் கவிழ்த்துப் பெரிய சூருறுதலால் வரும் தீமையை அஞ்சி அருளினால் ஆற்றியிருப்பாள்; அயல் மகளிர்பால் நீ பலகாலும் செல்லும்போது அதனைப் பலகாலும் காண்பாள்.

இவ்வாறு கூறிப் பின்னும் தலைமகளிர் யாவரும் இவ்வாறே செய்வரென அவரது செய்தி கூறுகின்றாள்.

மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடையே உள்ள வழி காற்று மோதுதலால் உயர்ந்த மலையிடத்திற் பெய்து ஒடும் மழை நீராற் செழித்து வளர்ந்த இளமரச் சோலைகளை யுடையது; மரங்களில் பறிக்கப் பறிக்கத் தொலையாத மலர்கள் விரிந்திருக்கும்; பொய்கைகள் நீர் நிறைந்திருக்கும்; பொழில்களிடத்துக் குளிர்ந்த மணல் பரந்திருக்கும்; முருகனைப் பூசைபுரிந்து வழிபடுதற்கு இத்தன்னிய நிழலுடைய வழியால் மகளிர் கூட்டமாகச் செல்வர்; சந்தனமும் புகைப்பனவும், காற்றால் அவியாத விளக்கிற்கு வேண்டிய நெய்யும், நாறுகின்ற பூவும், இசையுடைய மழுவும், மணியும், பாசமும், அயிலும், குடாரியும், மயிற் கொடியும் பிறவும் ஏந்திச் சென்று திருப்பரங்குன்றலுறையும் முருகனது அடிகளைத் தொழுவர். தொழுது சிலர், யாம் கனவில் எங்காதலரைத் தொட்டது பொய்யாகாமல் நனவின்கண் தலைவரை எய்தி வையைப் புதுப்புனல் ஆடுதல் வேண்டுமென வரம் வேண்டுவர்; சிலர், எம் வயிறு கருவற வேண்டுமெனப் பொருள்களை நேர்ந்தனர்; சிலர் எங்கணவர் வியக்கத்தக்க அமரை வெல்ல வேண்டுமென அருச்சித்தனர். இவ்வாறெறல்லாம் பாடுவார் ஆடுவோரின் தாளங்களும், மலையிடத்து எழும் எதிரொலியுமாகிய இவை யெல்லாம் ஓன்று சேர்ந்து ஒலித்தன.

கூரிய எயிறுடைய பாவையர் சுனையிடத்தே பாய்ந் தாடினர். அவர்களது கண்ணும், முகமும், பாதமும் தாமரைப் பூப்போன்றன; அவர்கள் தோள் மீது பொருந்திய சேடியரது கரங்களும் கயத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போன்றன; தனங்களும் தாமரைமுகையை ஒத்தன; இளமயிலனையார் பொய்கையிடத்துப் பாய்ந்தாடுதலின் அங்கு மலர்ந்த தாமரை மலர்களுக்கும் இவர்கள் உறுப்புகளாகிய தாமரை மலர்களுக்கும் வேற்றுமை தோன்றாதாயிற்று. அம்மடவார் முலைப் பூணோடு கணவர் தம் மார்பணிகள் மயங்கின. சிவந்த தளிர்போன்ற மேனியுடைய அம்மடவார் அரிவையர் செய்த அமிர்தத்தை ஒத்த காமத்தை

1 உடுக்கை

உண்டாக்கும் கள்ளுடனே மடையர் சமைத்த மகிழ்ச்சி தரும் கள்ளொயும் உண்டு தங்கணவர் மார்பிடத்துத் தோன்றிய வருத்தத்தைத் தீர்த்தனர்.

பரங்குன்றமே! தம்முட்பிரியாத மகளிரும், மைந்தரும், பிறரும், வரம் வேண்டுவோரும் கூடி நின்று, மணிமிடற்றண்ணற்கு மாசில்லாத உழையம்மை தந்த கடம்பின் கீழ் அமரும் முருகனது அழகிய கோயிலை வழிபட, செல்வத்துடன் மண் வருத்த மழை வறண்டதாயினும் அருவி பெருகி மிகும் செல்வம் நினக்கு நிலை பெறுவதாக.

## 9. செவ்வேள்

### கடவுள் வாழ்த்துதல்

**முருகவேளை வாழ்த்துதல்**

- இருநிலந் துளங்காமை வடவயி னிவந்தோங்கி  
 அருநிலை யுயா்தூய்வத் தணங்குசா றலைகாக்கும்  
 உருமுச்குழ் சேட்சிமை யுயா்ந்தவ ருடம்பட  
 எரிமலர்த் தாமரை யினைவீழ்த்த பெருவாரி  
 5 விரிச்டைப் பொறையூழ்த்து விழுநிக்ர் மலரேய்ப்பத்  
 தனிவுறுத் தாங்கிய தனிநிலைச் சலதாரி  
 மணிமிடற் றண்ணற்கு மதியாற் பிறந்தோய்நீ  
 மையிருநாற்றிமையுணகன் மான்மறிதோன் மணந்தஞான்  
 10 ரையிருநாற்று மெய்ந்நயனத் தவன்மகன் மலருண்கன்  
 மணிமழை தலைஇடியென மாவேனில் காரேற்றுத்  
 தனிமழை தலையின்று தன்பரங் குன்று;

**தமிழ்து சிறப்பிற்குக் காரணம்**

- நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்  
 வாய்மொழிப் புலவர் கேண்மின் சிறந்தது  
 காதற் காமங் காமத்துச் சிறந்தது  
 15 விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி  
 புலத்தவிற் சிறந்தது கற்பே யதுதான்  
 இரத்தவு மீதலு மிவையுள் ளோப்  
 பரத்தையுள் எதுவே பண்புற கழறல்  
 தோன்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற  
 20 நாளனிந் துவக்குஞ் சணங்கறை யதுவே  
 கேளனங் குறமணைக் கிளந்துள சணங்கறை  
 சணங்கறைப் பயனு மூடலுள் எதுவே, அதனால்,  
 அகற லறியா வணியிழை நல்லார்  
 இகறலைக் கொண்டு துளிக்குந் தவறிலாரித்

25 தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார்  
கொள்ளாரிக் குன்று பயன்;

வள்ளியும் முருகனும் சிறந்தவாறு

னாழாரத் தோய்க்கரை நூக்கிப் புள்ளந்த  
காழாரத் தம்புகை சுற்றிய தார்மார்பிற்  
கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ  
30 வாழிய மாயாநின் றவறிலை யெம்போலும்  
கேழிலார் மாணல முண்கோ திருவுடையார்  
மென்றோண்மே லல்கி நல்கலு மின்று  
வைபெய்திர் நெய்யா மகளிர் திறுமினிப்  
பெய்ய வழக்கு மழைக்காமற் றைய  
35 கரையாவெந் நோக்கத்தாற் கைசட்டிப் பெண்டின்  
இகவி னிந்தாளை யவ்வே டலைக்கண்ணி  
திருந்தடி தோயத் திறைகொடுப் பாளை  
வருந்த லெனவவற்கு மார்பளிப் பாளைக்  
குறுக்கெலன் றொள்ளிழை கோதைகோ லாக  
40 இறுக்கிறுக யாத்துப் புடைப்ப  
இருவர் மயிலாருவ ரொண்மயிலோ டேல  
இருவர் வான்கிளி யேற்பின் மழைலை  
செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே  
வெறிகொண்டான் குன்றத்து வண்டு:

வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின்  
பாங்கியரும் இகலுதல்

45 தார்தார் பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார்  
மார்பணி கொங்கைவார் மற்றிகையாப் புடைப்பார்  
கோதை வரிப்பந்து கொண்டிடறிவார்  
பேதை மடநோக்கம் பிறிதாக ஒுத  
நுடங்கு நொசிநுசப்பார் நூழி றலைக்கொள்ளக்  
50 கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார்  
வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார்  
தேரணி யணிகயிறு தெரிபு வருவார்  
வரிசிலை வளைய மார்புற வாங்குவார்  
வாளி வாளிக் ணிலைபெற மறலுவார்

55      தோள்வளை யாழி சழற்றுவார்  
           மென்சீர் மயிலிய லவர்;  
           வாண்மிகு வயமொய்ம்பின்  
           வரையகலத்துவனை வானவன்மகள்  
           மாணையின் மலருண்கண்  
 60      மடமொழியவ ருடன்சுற்றிக்  
           கடிசனையுட் குளித்தாடுநரும்  
           அறையணிந்து வருஞ்சனையான்  
           நறவுன் வண்டாய் நரம்புளர்நரும்  
           சிகைமயிலாய்த் தோகைவிரித்தாடுநரும்  
 65      கோகுலமாய்க் கூவநரும்  
           ஆகுல மாகுநரும்  
           குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர்  
           வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற்  
           கொத்தன்று தன்பரங் குன்று;

### வாழ்த்தி வேண்டல்

70      கடுஞ்சூர் மாழுத றடந்தறுத்துவேல்  
           அடும்போ ராளாநின் குன்றின்மிசை  
           ஆட ஸவின்றோ ரவங்போர் செறுப்பவும்  
           பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்  
           வல்லாரை வல்லார் செறுப்பவும்  
 75      ஆல்லாரை யல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச்  
           செம்மைப் புதுப்புனற்  
           றடாக மேற்ற தன்சனைப் பாங்கள்ப்  
           படாகை நின்றன்று  
           மேன வெஃகினவை  
 80      வென்றுயர்த்துகொடி விறல்சான்றவை  
           கற்பினை நெறியூ ட்ர்பினைக் கிழமை  
           நயத்தகு மரபின் வியத்தகு குமர  
           வாழ்த்தினேம் பரவுதுங் தாழ்த்துத்தலை நினையா  
           நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை  
 85      பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.

- குன்றம்பூதனார் பாட்டு - மருத்துவன் நல்லச்சுதனார் இசை --  
           - பண்ணுப் பாலையாழ் -

வடதிசைக்கண் உயர்ந்து பெரிய நிலம் அசையாதபடி நிற்கும் பெரிய சிகரத்தையுடைய இமையமலை, அழகு மிகுந்த தெய்வச் சாதிக்குத் தலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும். அம்மலையிடத்தே, அமரருலகினின்றும் அயனால் வீழ்த்தப் பட்ட ஆகாய கங்கையின் வேகத்தை மலர்ந்து விழுகின்ற பூவைப் போல சடாபாரத்திலே தாங்கிய சிவபெருமானுக்கு, தெய்வ முனிவர்கள் உடன்பாடுக் கார்த்திகைப் பெண்களிடத்திற் பிறந்தோய்! இமைக்கின்ற கரிய கண்களையுடைய வள்ளியின் தோனை நீ களவின் கண் மணந்தாய். மணந்த அன்று, ஆயிரங் கண்களை யுடைய இந்திரன் மகளாகிய தேவ சேணையின் கண், முதுவேனில் கார்காலமாகி மழை பெய்தா லொப்பப், பரங்குன்றின் கண் நீராகிய மழையைப் பெய்தது.

நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்ல புகழை விளக்கும் புலவீர்! சிறந்ததொரு பொருளைக் கேண்மின். காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது: மெய்யுற்றறியாதா ரிருவர் அன்பொத்து ஊழ் வயத்தராய்த் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி. இனி அன்பு ஒவ்வாத கற்புப் புலத்தலாற் சிறந்தது. அப்புலவிதான்<sup>1</sup> வாயில் வேண்டி நிற்றல், வாயில் பெறுதல் முதலியன. அவை தலைவனது பரத்தைமையான் வருவன. வாயில் பெற்றுப் புணரும் புணர்ச்சி, தலைவிக்குப் பாங்காயினார் கேட்டு வருத்தமுறப் பரத்தையால் தன் மனைக்கண் அலர் தூற்றப்படுவ தாகும். அப்புணர்ச்சி இன்ப இயல்பானன்றி ஊடலால் உண்டாவது, கற்பொழுக்கம் போலத் தலைவர் பிரிதலறியாத களவிற் புணர்ச்சியுடைய மகளிர் தலைவரோடு மாறு கொண்டு துனிக்கும் குற்றமுடையாரன்று. இப் புணர்ச்சியை வேண்டுகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத் தைக் கொள்ள மாட்டார்.

இனி அக்களவிற் புணர்ச்சியுடைமையான் வள்ளி சிறந்த வாறும், அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். சந்தன மரங்களுடைய பழைய கரையைப் பெயர்த்து

1 தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தாளாக. தலைவி அவனை உள்ளேவிடாது மறுக்க அவன் பலவாறு இராந்து வேண்டுவான் பின் ஒருவாறு இரங்கிய தலைவி அவனை உள்ளே விடுவாள்.

வையைப் புனல் கொண்டு வந்த வயிரிய சந்தனக் கட்டையின் புகை சூழ்ந்த மாலையுடைய மார்பின் கண், விளங்குகின்ற முத்துமாலை அழகு பெறத் தன்னோடு கலத்தற்கு வரும் முருகவேளை தேவ சேனை தொழுதாள்; தொழுது, “வஞ்சகனே! வாழ்க. நின்னை அறியாது அகப்பட்ட மகளிர் தன்மை இனி மழையை வேண்டி வருந்தும் காவை ஒக்கும்; ஆதலால் அம்மகளிரே தவறுடையரா வரல்லது நீ தவறுடையை அல்லை; நின்னை எய்தும் திருவுடையார் மென்றோள் மேற் பொருந்தி அருளாலும் நினக்கின்று; ஆதலால் நின் சிறந்த நலத்தை உண்ணக் கடவுளோ” என்று முருகக் கடவுளைக் கையாற் சுட்டிச் சொன்னாள்; சொல்லிய பின் வள்ளி காரணமாக உண்டான புலவியால் நீங்கினாள். முருகவேள் தேவசேனையைக் சென்றனுகி, தன் தலைமாலை அவள் அழகிய பாதங்களிற் தோயும்படி வணக்கினார். அதனால் புலவி தீர்த்த தேவசேனை ‘வருந்தல்’ என்று சொல்லித் தன் மார்பை அளித்தாள். அப்போது வள்ளி ‘இனி அவளைக் குறுகாதே’ என்று அவள் கையை மிக இறுகப் பிடித்தாள்; பிடித்துத் தானனிந்த மாலையைக் கோலாகக் கொண்டு அடித்தாள். அதனைக் கண்டு ஒருவர் மயில் ஒருவர் மயிலோடு உறவாடற்று; இருவர் கிளிகளும் தம்முள் மழை வார்த்தைகளை மிழற்றின. வெறியாட்டை விரும்பும் முருகனது குன்றிடத்துள்ள வள்ளியின் வண்டு தேவசேனை கொண்டை மீது இருந்த வண்டை மேற்சென்று பாய்ந்தது. அதனைக் கண்டு தேவசேனையின் பாங்கியர் வள்ளி பாங்கியரோடு மாறுபட்டனர்; மாறுபட்டு மாலைகளை வீசி அடித்தனர்; கண்ணிகளை ஓங்கித் தடுமாறினர்; மார்பை அழகு செய்யும் கொங்கையின் கச்சகளை, அடிக்கும் கருவிகளாகக் கொண்டு அடித்தனர்; மாலைகளையும் வரிப்பந்தையும் கொண்ட தெறிந்தனர். பேதமையுடைய மெல்லிய நோக்கம் வெகுளியால் வேறு பட்டோரும் ஊதவளையும் இடையுடை யோருமாகிய, தேவசேனையின் தோழியர் நெருங்கிய போரைச் செய்தனர். அதனைக் கண்டு வள்ளியின் பாங்கியராகிய மெல்லிய மயிலின் சாயலையுடையோர், தோட்டிப் புண்ணால் மென்மை அடைந்த தலையுடைய மதம் நாறுகின்ற களிற்றின் இயல்பை அடைந்தனர்; வேகமுடைய குதிரைகளின் கதியைத் தம்மிடத்தே கொண்டனர்; தேர் நிரைகள் போல வடிகயிற்றைத்

தெரிந்து கொண்டு வந்தனர்; மார்பிலே பொருந்தும்படி வில்லை வளைத்து அம்பைச் செலுத்தும் வில் வீரரதும் வாள் வீரரதும் நிலைமையையும் அடைந்தனர். இந்திரன் மகஞ்சையை பாங்கியர் அதற்கு அஞ்சி வாட் டழும்பு நெருங்கியிருக்கும் மார்புடைய முருகனைச் சூழ்ந்துகொண்டு சனையிடத்தே மூழ்கி ஆடினர். அப்பாறையிடத்துத் தேனையுண்ட வண்டாய் நின்று யாழ் போன்ற இனிய பாடலைப் பாடினர்; கொண்டை யுடைய மயிலாய்த் தோகை விரித்தாடினர்; குயில்களாய் நின்று கூவினர்; வருத்த மடைந்தனர்; குறிஞ்சி நில மக்களாகிய குறவர் பெற்ற வீரம் பொருந்திய கொடிச்சியர் திருந்திய போரைச் செய்தவிடம் பரங்குன்று ஆதலின் அவ்விடம் வெற்றி வேலுடைய முருகனுக்கு ஒத்தது.

கொடிய சூரபன்மாவாகிய மாமரத்தை அறுத்து அழித்து வேலாற் பொரும் போரையுடையாய்! நின் குன்றின் மிசை ஆடல் பயின்றாரை ஆடல் பயின்றார் வெல்வர்; பாடல் பயின்றாரைப் பாணர் வெல்வர்; வலிய போரில் வல்லாரைப் போர் வல்லார் வெல்வர்; ஓழிந்த கல்வி யுடையாரைக் கல்வியுடையார் வெல்வர். வெவ்விய புதுப்புனலை ஏற்ற தடாகம் போலும், சனைப்பக்கத்து வெற்றிக்கொடி உயர்ந்து நின்றது. நின்க்கு ஏற்ற வேலினை! வென்றுயர்ந்த கொடியால் வெற்றியமெந்தனை கற்பு நெறியுடைய தேவியரது அன்பு பொருந்திய ஊடலுரிமையை விரும்பும் பண்டுடைய சூமர! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றேம்.

## 10. തൈവയൈ

തൈവയൈയില് നീർ വരുകൈ

മണ്ണലവരൈ മാണില ധാർഖിപ്പെയല് കാണലാൾ  
 ചെലവരൈ കാണാക്ക് കടലരൈക്ക് കൂട്ട  
 നീലവരൈ ധല്ല സിളുച്ച് വിറിന്ത  
 പലവും പോർവ്വൈപ് പരുമണൻ മുംഗ്  
 5 വരിയാറി ധാന്തു മുകിച്ചുവിരി ചിന്നൈ  
 മാന്തീന് തണിഡ്രാസി വാഴൈയിലൈ മധക്കി  
 ആധ്യന്താവാ വോക്കൈ ധരൈയുള്ളുപ് പരൈയരൈയപ്  
 പോന്തതു തൈവയൈപ് പുനല്;

പുനലാടുമ് പൊന്തട്ടു മകണിര് തൈവയൈക് കരൈ ചേര് തല്

പുനഞ്മണ്ണാഡി ധാടല് പുരിവാൻ ചനമണ്ണാഡി  
 10 താണിത് നോധ്യന്നൂർ ചരണത്താർ മേകലൈ  
 ഏണിപ് പട്ടുക ലിറുകിയുകത് താണിംകി  
 നേധ്യത്തോർ നിരവരക്കി സീരെക്കി ധാവൈയും  
 മുത്തുന്നീര് ചാന്ത്തട്ടുന്ത് മുംഗ് തത്തിപ്  
 പുകവരുമ് പൊങ്കുണാപ് പുണിയാൻ മാവുമ്  
 15 മികവരിനു മീതിനൈയ വേദ്യപ് പിണവുമ്  
 അകവരുമ് പാണാഡിപ് മത്തിരിപ്പ മാധ്യമാസ്  
 ചക്ടമുന്ന് തണ്ടാർ ചിലികൈയുമ് പണ്ണി  
 വകൈവകൈ ധ്യാമുള്ള കത്തുപുളുള്ളത് തേരി  
 മുതിയ റിണായാർ മുകൈപ്പബ്രു വത്തുർ  
 20 വർത്തിമാൻ വമ്പലാർ വായവിള്ളുന്ന തണ്ണാർ  
 കിരുതിര മാന്തരു മിന്നിനി യോഗുമ്  
 വിരവുന്നരൈ യോഗുമ് വെരുന്നരൈ യോഗുമ്  
 പതിവെത മാതുർ പരത്തൈയാർ പാംക്കാർ  
 അതിര്ഗ്രാൾ വിത്തുക രാക്കിയ താണാ

- 25 விதிகூட்ட டியவிய மென்னடை போலப்  
பதியெதிர் சென்று பறுஉக்கரை நண்ணி  
**கரை சேர்ந்த மகளிர் செயல்**  
அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய  
கற்புடைமகளிர் பரத்தையர் இவர்களின் செயல்  
நீரணி காண்போர் நிரைமாட மூர்குவோர்  
பேரணி நிற்போர் பெரும்பூச் றாக்குவோர்  
மாமலி யூர்வோர் வயப்பிடி யுந்துவோர்  
30 வீமலி காண்யாற்றின் மூருத்தி குறுகித்  
தாம்வீழ்வா ராகந் தழுவவோர் தழுவிவதிரா  
தியாமக் குறையூட விண்ணசைத் தேனுகார்வோர்  
காமக் கணிசிசியாற் கையறவு வட்டித்துச்  
சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர்  
**முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்**  
35 தாம்வேண்டு காதற் கணவ ரெதிர்ப்படப்  
பூமேம்பா டுற்ற புனைசுரும்பிற் சேம  
மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து  
தாம்வேண்டும் பட்டின மெய்திக் கரைசேரும்  
எழுறு நாவாய் வரவெதிர் கொள்வார்போல்  
40 யாம்வேண்டும் வையைப் புனிலெதிர்கொள் கூடல்  
**களிறு பிடிகளின் ஒத்த அன்பு**  
ஆங்க, அணிநிலை மாடத் தணிநின்ற பாங்காம்  
மடப்பிடி கண்டு வயக்கரிமா லுற்று  
நடத்த நடவாது நிற்ப மடப்பிடி  
அன்ன மனையாரோ டாயா நடைக்கரிமேற்  
45 சென்மன மாலுறுப்பச் சென்பெற்றின் மாடத்துக்  
கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவற்று  
மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புறுச்  
செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதுரக்  
சூங்கை மதமாக் கொடுந் தோட்டி கைந்நீவி

- 50 நீங்கும் பத்தா இருமுப் பெயர்த்தந்து  
வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச்  
சிறந்தார் நடுக்கஞ் சிறந்தார் களையல்  
இதையுங் கயிறும் பிணையு மிரியச்  
சிதையுங் கலத்தைப் பயனாற் றிருத்தும்  
55 திசையறி நிகானும் போன்ம்;
- மகளிர், மைந்தர் இவர்கள் செயல்
- பருக்கோட்டி யாழ்ப்பாக்கம் பாடலோ டாடல்  
அருப்ப மழிப்ப வழிந்த மனக் கோட்டையர்  
(?) ஒன்றோ டிரண்டா முன்றேநார் வென்றியிற்  
பல்சன நாணிப் பதைபதைப்பு மன்னவர்
- 60 தண்ட மிரண்டுந் தலைஇத் தாக்கி நின்றவை  
ஒன்றியு முடம்பா டொலியெழுதற் கஞ்சி  
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்;
- காமங் களைந்தெழுக் கண்ணின் களியெழு  
ஊர்மன்னு மஞ்சி யொளிப்பா ரவர்நிலை
- 65 கள்ளின் களியெழுக் காத்தாங் கலரஞ்சி  
உள்ள முளையெழு ஒுக்கத்தா னுள்ஞாட்  
பரப்பி மதர்நடுங்கிப் பாரலர் தூற்றக்  
கரப்பார் களிமதரும் போன்ம்;  
70 வெள்ளந் தருமிப் புளை;

### மகளிரது நீர் விளையாட்டு

- புனல்பொருது மெவிந்தார் திமில்விடக்  
களல்பொருத வகிலினாவி காவெழு  
நகின்முகடு மெழுகிய வளறுமடை திறந்து  
திகைமுழுது கமழு முகிலகடு கழிமதியின்
- 75 உறைகழி வள்ளத் துறநறவு வாக்குநர்  
அரவுசெநி யுவமுதியென வங்கையிற் றாங்கி  
எறிமகர வலய மனிதிகழ் நூதலியர்  
மதியுனர மகளென வாம்பல்வாய் மடுப்ப  
மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால்

- 80      வெண்டுகில் குழப்பக் குழன்மறுக்குநர்  
           செங்குங்குமச் செழுஞ் சேறு  
           பங்கஞ் செய்யகில் பலபளிதும்  
           மறுகு படவறை புரையறு குழவியின்  
           அவியம் ரழவிலன வரைக்குநர்
- 85      நந்தொடு நஞ்சி நடையிறவு வயவாளை  
           விந்தி யலையில் விளைக பொலிகென்பார்  
           இல்லது நோக்கி யினிவரவு கூறாமுன்  
           நல்லது வெஃகி விளைசெய்வார்  
           மன்னார் மனியின் வணர்க்குரல் வண்டார்ப்பத்
- 90      தன்னந் துவர்பல ஓட்டிச் சலங்குடைவார்  
           என்னென்ய கழல விழைதுகள் பிசைவார்  
           மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும்  
           கோலங் கொளநீர்க்குக் கூட்டுவா ரப்புனல்  
           உன்னா நறவினை யூட்டுவா ரொண்டொடியார்
- 95      வன்னந் தெளிர முகமும் வளர்முலைக்  
           கண்ணுங் கழியச் சிவந்தன வன்னவகை  
           ஆட்டயர்ந் துரிபடு மைவிரை மாண்பகுழி  
           அரந்தின்வாய் போன்ம்போன்ம் போன்ம்  
           பின்னு மலர்க்கண் புனல்;
- 100     புனல் விளையாட்டால் மெலியாத மைந்தர் செயல்
- 105     தன்னித் தன்னிற் றாய்ச்செல் வாரும்  
           கண்டற்றன் டாது திரைநுரை தூவாரும்  
           வெய்ய திமிலின் விரைபுனலோ டொய்வாரும்  
           மெய்ய தூழவி னெதிர்புனன் மாறாடிப்  
           பைய விளையாடு வாருமென் பாவையர்
- 110     செய்தபூஞ் சிற்றாடிசி லிட்டுண்ண வேற்பார்  
           இடுவார் மறுப்பார் சிறுகிடையார்  
           பந்துங் கழங்கும் பலகளவு கொண்டோடி  
           அந்தன் கறைநின்று பாய்வாராய் மைந்தர்  
           ஒளிறிலங் கெஃகொடு வாண்மா றழக்கிக்  
           களிறுபோ றுற்ற களம்போலநாளும்  
           தெளிவின்று தீநீர்ப் புனல்;

### புனலாடி மீண்டவாறு

- மதிமாலை மாவிருள் கால்சீப்பக் கூடல்  
 வறிமாலை மாறுந் தொழிலாற் புதுமாலை  
 நாளனி நீக்கி நினைமாலைப் பூவேய்ந்து
- 115    தோளனி தோடு சுடரிழை நித்திலை  
 பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல்  
 ஆடுவா ராட வெர்ந்தசீர்ப் பாணி  
 நல்ல கமழ்தே னளிவழக்க மெல்லாழும்  
 பண்டொடர் வண்டு பரியவெதிர் வந்தாதக்
- 120    கொண்டிய வண்டு கதுப்பின் ரூலாதற்  
 தென்றிசை நோக்கித் திரிதர்வாய் மண்டுகாற் சார்வா  
 நளிர்மலைப் பூங்கொடித் தங்கு புக்கும்  
 பனிவள ராவியும் போன்ம் மணிமாடத்  
 துண்ணின்று தூய பனிநீ ருடன்கலந்து
- 125    காறிரிய வார்க்கும் புகை:

### வையையை வாழ்த்துதல்

- இலம்படு புலவ ரேற்றகை ஞௌரப்  
 பொலஞ்சொரி வழுதியிற் புனலிறை பரப்பிச்  
 செய்யிற் பொலம்பரப்புஞ் செய்வினை யோயற்க  
 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல்
- 130    அருங்கறை யஸூயிசை வயிரிய ரூரிலை  
 ஓருங்கம் ராயலொ தேத்தினர் தொழுவே.

(இது பருவங்கண்டு, வருவேணன்று வற்புறத்திச் சென்ற தலைவர் வார்த்தைக்கு மாறாக வருந்திய தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தாது விடச் சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும் வையை நீர் விழவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறியது)

- கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு -
- மருத்துவன் நல்லச்சுதனார் இசை - பண்ணுப் பாலையாழ் -

மாலைக் காலத்தே மலையிடத்துப் பெய்த மழையின் மிகுந்த வெள்ளத்தால் நிரம்பிய வையைப் புதுப்புனல், எல்லை காணமுடியாத கடலைக் கூடுவதற்கு வேகத்தோடு சென்றது.

செல்லுமிடத்து, நிலவுலகில் பசி முதலிய துன்பங்கள் சுருங்கும் படி விரிந்த பல பூக்கள் நெருங்கின போர்வையுடன் பெரிய மணலை மூடிப் பாய்ந்தது; வரியுடைய வண்டு விரும்புகின்றதும், மொட்டு விரிகின்ற கிளைகளுடைய மாந்தளிர்க ஞடன் வாழை யிலைகளும் தோயும்படி சென்றது. இவ்வாறு பல ஆரவாரத்தோடு கரையைக் காக்கின்ற காவலரை அழைத்தற்குப் பறை கொட்டும் படி சென்றது.

அப்புனலிடத்தே நெருங்கி ஆடுதலை விரும்பிய மக்கள், கூட்ட மாகச் சென்றனர். நூல் போன்ற நொய்த இடையும், மயில் போன்ற சாயலுமுடைய மாதர், இரண்டு முதல் முப்பத்திருக் கோவை யீறாகவள்ள வடங்களை இறுக்கிக் கட்டினர். அரக்கு நீரை உள்ளிழுத்து வீசும் துருத்திகள் எல்லாவற்றையும், முத்துப் போலும் பனி நீரோடு அளவிய சந்தனத்துடனே பெட்டியில் வைத்து மூடிச் சென்றனர்; பொங்குகின்ற<sup>1</sup> பிடரி மயிருடையவும் தத்துதலால் மேலிருத்தற் கரியவுமாகிய பரிவும் மிக உயர்ந்த வாயினும் மேலிருத்தற்கு இனிய பிடியும், பெயர் சொல்லி அழைக்கப்படும் ஏருது பூண்ட அழகிய வண்டியும் கோவேறு கழுதை யும், ஆராய்ந்து குதிரை பூட்டிய சகடமும், தண்டார்ந்த சிவிகையும் ஆகிய இவற்றில் அவர்கள் வந்து மொய்த்து விரைந் தேறிச் சென்றனர்.

முகைபோன்ற பருவத்தோரும், மணந் தங்கிய புதுமலர் விரிந்தாலென்ன பருவத்தாருமாகிய இளையரும், விரவிய நரையுடையோரும், வெகு நரையோருமாகிய முதியவரும் என்ற இவ்விருதிற மாந்தரும், கற்புடைய மகளிரும், பரத்தையரும், இம் மாந்தர்க்கும் மகளிர்க்கும் பாங்காயினாரும் ஆகிய இவர் களெல்லாம், தாளத்துக்கு ஒலிக்கின்ற வாத்தியங்களது மெல்லிய நடையைப் போலப் பிற பகுதியிலுள்ளா ரோடு ஆற்றெதிரே நடந்து சென்று அதன் உயர்ந்த கரையைச் சேர்ந்தனர். அலர் வாயவிழுந்தன்ன பருவத்தினர் நீரின் அழைக்க கண்டு நின்றனர்; நிரைத்த மாடங்களிற் சென்று தங்கினர்; மைந்தரோடு பொரும் விளையாட்டுப் போருக்கு ஆயத்தமாக நிரையாக நின்றனர்,

1 பரிக்களையும் பிழகளையும் ஊர்தல் பரத்தையாக்கே இயல்பு

முன்னே செல்லும் காலாட்படைகள் போற் சென்று தாக்கினர்; நறு நாற்றத்தையுடைய பூ மிகுந்த ஆற்றிடைக் குறையைக் குறுகிக் காதலர் ஆகத்தைத் தழுவினர்; யாமத்து ஊடற்குறையாகிய இனிய கலவி விருப்பந் தரும் ஊடற்றேனை நுகர்ந்தனர்; அவ்வுடலைக்காமமாகிய குந்தாலிஉடைத்தலால்ஊடலைத்துறந்து அமளி சேர்ந்தனர். ஏனைய முகைப் பருவத்து மகளிர் பூவின் மேம்பாட்டை நாடிவந்து விழும் வண்டு போலக் காதற்கணவர் தம்மை வந்து எதிர்ப்பட்டுப் புணர்தற் பொருட்டு, நீராடல் குறித்துத் தமக்குக் காவலாகிய பாட்டியரைத் தப்பி அவர் தடுத்தலையுங் கடந்துபோய், நாவாயது வரவை எதிர் கொள்வார் போல விருப்பமுற்று நிற்பர்; யான் விரும்பும் வையைப் புனலை ஆடுமிடத்துக் கூடலின் கண் இவ்வாறெல்லாம் நிகழும்.

ஓரு வீரமுடைய களிறு தனக்குப் பாங்காகிய பிடியைக் கண்டு காமத் தால் மயங்கி மெலிந்தது; மெந்தர் நடத்தவும் நடவாது அழகிய நிலையுடைய மாடத்தை அணைந்து நின்றது; அப்பிடியும் களிற்றின் மேற்சென்ற விருப்பால் மயங்கி மேலிருக்கும் மகளிரோடு நடத்தல் சுருங்கி அம்மாடத்தயலே சென்றது; அவ் அம்புலிமாடத்துப் பண்ணி வைத்த புலியைக் கண்டதும் அதனை மெய் வேங்கை யென்றும் அது களிற்றைப் பாடுமென்றும் கருதி அஞ்சிற்று. அஞ்சிய மேகத்தை ஒத்த அப்பிடி, பாகர் செய்யும் தொழிலைக் கேளாது மீதிருக்கும் மகளிர் நடுங்கும்படி வெருண்டது. அதனைக் கண்டு ஆற்றாது பிளிறுகின்ற களிறு, தோட்டியைக் கடந்து சிதைந்தது. உடனே அம்மைந்தர் அது இடி போன்ற முழுக்கத்தை ஒழியுமாறு அதனைப் புலிமுக மாடத்தினின்றும் பெயர்த்துப் பிடி சிதையாமல் அணைவித்து அம்மகளிர் நடுக்கத்தைக் களைந்தனர். அத்தோற்றம் பாடும் கயிறும் மரக்கூட்டங்களும் முறிந்து சிதையப் புகாநின்ற மரக்கலத்தைத் திசையறிந்து கலங்களை ஓட்டும் மாலுமி திருத்தி அகத்தே இருந்தோரின் நடுக்கங் களைந்த தொக்கும். வையை நீர் விழுவின் கண் மெந்தரும், மகளிரும், விலங்குகளும் ஒத்த அன்பின வாயின. ஐயனே! அது நின் மாட்டில்லையாயிற்று.

பெரிய கோடுடைய யாழின் கூறு, மிடற்றுப் பாடல் ஆடல் முதலி யன திண்மையை அழிக்க அழிந்த துனியுடைய மகளிரும்

மைந்தரும் கூடுதற்குச் செல்லுகின்ற காதல் இருவரிடத்தும் ஒத்திருப்பவும் வெற்றி காரணமாக ஒருவரின் ஒருவர் முற்படுதலை நாணிக்கூடாது மெலிவுற்ற னர். அவ்வியல்பு, மாறுபாடுடைய மன்னர் சேனை இரண்டும் தம்முட் கண்ணுற்றுப் பொருது நொந்து சமாதானப்படுதற்கு மனத்தான் இயைந்து வைத்தும் முன்னாக யார் உடம்பட்ட தென்னும் வார்த்தை பிறக்குமென்று அஞ்சிப் பின்னும் நோவோடு நின்ற ஒழுக்கத்தை ஒக்கும்.

காமமிக் கெழு அதனாலாகிய கண்ணின் களிப்புப் புலப்படா நிற்கவும் ஊரிலுள்ளாரை மிகவுமங்சி அதனை ஓளிப்பாரது நிலைமை, கள்ளை மறைத்துண்டார் அதனாலுண்டாகிய நடுக்கத்தைப் பிறர் கண்டு அலர் தூற்றுவரென்னும் அச்சத்தால் மறைத்த தன்மையை ஒத்தது.

இவ்வாறு கள்ளையும் காமத்தையும் பொருந்துதலால் இவ் வையைப் புனல் கரையற்ற இன்பத்தைத் தருமியல் பிற்றாய் நின்றது.

புனலாடி இளைத்த மகளிர் தெப்பங்களை விட்டுக் கரை அடைந்து. ஈரம் புலர்த்தற்குப் பொழில்களில் அகிற்கட்டைகளை எரித்தனர். அவ்வகிற் புகை அவர் முலை முகடுகளில் மெழுகிய கலவைக் குழம்பு பெருகினாற் போலப் பரந்து திசை எங்கும் பரந்தது.

தலைக்கோலம் புனைந்து அழகு விளங்கும் நெற்றியடைய சிலர், முகிற்படலத்தினின்றும் விளங்கும் பூரண சந்திரன் போன்ற பாத்தி ரத்தை உறையினின்றும் எடுத்துக் கள்ளை நிறைய ஊற்றிச் சர்ப்பமுறை கின்ற நிறை மதிபோற் கரத்திற்றாங்கிக் சந்திரனின் நிறைந்த கலவையை உண்ணும் தெய்வ மகளிர் போன்றனர்; சிலர், தம்மை வெண்பட்டாற் போர்ப்பர்; சிலர், பூத்தொழி லுடைய வெண்பட்டைக் கூந்தல் மேற்கூற்றி முறுக்குவர்; சிலர், குங்குமச் சேறு, சேறாகச் செய்த அகிற் சாந்து, பலவகைக் கற்பூரம் முதலிய இவற்றின் உட்புறம் சேர்ந்து கலக்கும்படி அழுக்கில்லாத குழவியால் அவியடைய குண்டத்தின் கண் அழல் போன்று நிறம் பேர அரைப்பர்; சிலர் பொன்னாற் செய்த<sup>1</sup> நந்து நண்டு இறவு வாளை முதலியவற்றை நீரின் கண் விடுவர்.

1 சங்கு

சிலர், இரப்போர் ‘ஈ’ என்று சொல்வதற்கு முன்பே அறத்தை விரும்பி அவர் விரும்பும் தானங்களைப் பண்ணினர்; கழுவிய நீல மணி போன்ற சுருண்டு நெளிந்த மயிரிடத்தே வண்டு ஒலிக்க வாச நீரூட்டி நீராடுவர்; என்னென்ற போகும்படி விரும்பப்படும் வாசப் பொடிகளைப் பிசைவர்; மாலையும் சாந்தும் கத்துரியும் அழகு பெறும்படி நீருக்கு ஊட்டுவர். இத் தன்மையராகிய ஒண்டொடியார்க்குப் புனலாடலால் நிறம் ஓளிபெற்று நீரால் ஏறுண்ட முகமும் மூலைக்கண்ணும் மிகச் சிவந்தன; காதலரோடு அன்ன வாகிய விளையாட்டை அயர்ந்திருக்கவும் பின்னும் புனவின் மேற்செல்கின்ற அவர் கண்கள் வண்டு மொய்க்கின்ற ஜிந்து மனத்தினால் மாட்சிமைப்பட்ட காமபாணத்தினது அரத்தாற் கூர்மையிடப்பட்டவாய் போன்றன.

புனல் ஆடி மெலியாத மைந்தர் வாழைத்தண்டைப்பிடித்து மிதந்து சென்றனர்; திரையினும் நுரையினும் தாழம் பூவின் தாதைத் தூவினர்; விசை யுடைய ஓட்டத்தின் கண் ஏறி அதனை விரைந்து செல்லும் புனல்வழியே செலுத்தினர்; புனல் விளையாடி உண்டான மெய்வருத்தத் தால், பெண்கள் இழைத்த சிற்றிலில் அட்டசிறு சோற்றைத்தாம் உண்டற்கு ஏற்றனர்; முன் இடுவாராய்ப் பின் மறுப்பாராகிய மகளிருடைய பந்தும் கழங்கும் பிறவுமாகிய வற்றைக் கொண்டோடினர்; ஓடி அவரறிந்து வாங்கச் சென்றுழி எட்டாமல் நீரூட் பாய்ந் தனர்; பின் அவர் தம்முள் மாறுபட்டு வேலானும் வாளானும் பொய்ப் போரிழைத்தனர். அதனால் யானைகள் போர் செய்து உழுக்கிய களம் போல் இனிய தன்மை யுடைய புனல் தெளிவின்றாயிற்று.

மாலைக்காலத்தே சந்திரன் பெரிய இருளைப் போக்கிற்று. நீராடச் சென்றோர் வீடு திரும்புவாராயினர்; மகளிர் புதிய இயல்பினையுடைய அணிகளை நீக்கி மலர்ந்த பூக்களைச் சூடினர்; தோளனி, தோடு, மற்றுமுள்ள ஓளிவிடும் ஆபரணங்கள், முத்து வடம் ஆகிய இவற்றை அணிந்து பாடுதற்குரிய பாடல், பல்லாண்டு முதலாகிய பரவுதலும் பாடினர். ஆடுதற்குரியாரது ஆடலும் அதற்குப் பொருந்தின<sup>1</sup> சீருடன் கூடிய தாளமும், அவர்

1. மூல்லை, அசோகு, நீலம், மா, தாமரை.

2. சீர் தாளவறுதி

கூந்தலின் மீது வந்து ஊதும் தேனீக்களது செறிந்த பாடலுமாகிய ஒசை எல்லாவற்றோடும் எழுகின்ற பண்ணொலி யைக் கேட்ட ஊரிடத்துள்ள வண்டுகள் தம் மினத்தின் ஆர்ப்பு என்று கருதி அவ்விடத்தே வரும்; வந்து மலர்ந்த மாலை வேய்ந்த அம்மகளின் மயிர்க் கற்றைக் கண் உள்ள தேனைக் கொள்ளள கொண்டு ஊத எல்லோரும் தென் திசையை நோக்கி மீள்வர். அப்போது ஊரிடத்தே மாடங்களின்றும் தெறித்த பன்னீர் மணத்தோடு கூடிக் காற்றுத் திரிய அதனோடு மாடத்துள் நின்று புறப்பட்டுப் பரக்கும் அகிற்புகை மலை யிற் பூங்கொடிகளிடத்துத் தங்கிப் பின் மேல் மணடி ஏறும் வளர் பனி ஆவி போன்றது. துன்பமறியாது தானே வருகின்ற புனர்கு விருந்து செய்யும் கூடற்கண் குற்றமின்றி இசைக்கின்ற இசைக்குரிமை யுடைய ராகிய பாணரும் கூத்தரும் மேவிய கூட்டத்தோடு ஒருங்கே ஏத்தித் தொழுதற்பொருட்டு, இன்மையாற் பற்றப்பட்ட புலவரது ஏற்ற கை நிறையப் பொன்னைச் சொரியும் வழுதியைப் போல வையை, வயலி டத்தே பொன்னைப் பரப்புந் தொழிலை மாறாதொழிக.

## 11. തൈവയൈ

മഴേ പൊഴിയ വൈവയൈയില് നീർ പെരുകി ഓട്ടുതല്

- വിരിക്കീർ മതിയിമാടു വിയല്ലിശമ്പു പുണ്ണാപ്പ  
 എഡിസ്റ്റൈ ദേയില്ലവേമുന്ന് താലൈഡൈൻക് കീഴിന്റു  
 തെരുവിംഗപ്പ് പട്ടുതുഫുൺ റോൺപതിൻ്റ് റിറ്റുക്കൈയുൾ  
 ഉന്നിക്കുളു വെൻബിവെൻ്റ് തേറ്റ്രിയല് ചേര  
 5 വരുട്ടൈയ്യപ്പ് പദ്ധതൻ വാധ്യപ്പപ്പ് പൊരുട്ടെരി  
 പുന്തി മിതുണമ് പൊരുന്തപ്പ് പുലർവിഡിയല്  
 അന്തി യുയർന്റിപ്പ് വന്തുണൻ പഞ്ചുവിം  
 ഇല്ലത് തുണൈക്കുപ്പാ ലെധ്യത വിശ്രയമൻ  
 വില്ലിന് കാട്ടമകര മേവപ്പാമ് പോല്ലൈ  
 10 മതിയ മഞ്ഞയ വരുന്നാശിൽ വാധ്യന്ത  
 പൊതിയിൻ മുനിവൻ പുരവരൈക് കീറി  
 മിതുണ മഞ്ഞയ വിരിക്കീർ വേണിലു  
 എന്തിൻവരവു മാരി യിഡൈഡൈൻവിവ് വാറ്റ്രാൾ  
 പുരാടകുളു ഷയ്യമ് പൊഴിമമേ താഴ  
 15 നേരിതുരുളു വൈവയപ്പ് പുണില്;

**തോഴി തിരുമരുതത് തുശ്രയിൻ ചിരപ്പുക കൂരുതല്**

- വാരയൻ പുൺണാകമുമ്  
 കതരയൻ ശരപുണ്ണൈയുമ്  
 വഞ്ഞടയൈ ചഞ്ചപക്കിരൈ തഞ്ചപതുമ്  
 മണ്ണമാമരമ് വാൺവീരമ്  
 20 ചിണൈവാര് വേങ്കകൈ കണവിരി കാന്തുൾ  
 തായ തോൺന്റി തീഡൈൻ മലരാ  
 ഊതൈ യവിമുത്തു വുട്ടൈന്റ മൊണ്ണൈലുമ്  
 വേധ്യപ്പില് ചോലൈ യനുവി തൂർത്തുരപ്  
 പാധ്യതിരൈ യുന്തിൽ തരുതലാ ണാധ്കോൾ

- 25 வயவ ராமிலர்த் துறையென்கோ  
 அரிமலர் மீப்போர்வை யாரந்தாழ் மார்பிற்  
 நிரைநுரை மென்பொகுட்டுத் தேமணச் சாந்தின்  
 அரிவை யதுதானை யென்கோகள் ஞானஞாநுப்  
 பருகு பழிட நென்கோ பெரிய  
 30 திருமருத் நீப்பூந் துறை:

### கண்டார் சுக்ரூ

- ஆநா னிறைமதி யலர்தரு பக்கம்போல்  
 நாளி னாளி னனிவரைச் சிலம்புதொட்டு  
 நிலவுப்பரந் தாங்கு நீர்நிலம் பரப்பி  
 உலகுபயம் பகர வோம்புபெரும் பக்கம்  
 35 வழியது பக்கத் தமர ருண்டி  
 மதிநிறை வழிவதின் வரவு சுருங்க  
 எண்மதி நிறையுவா விருண்மதி போல  
 நாள்குறை படுதல் காணுநர் யாரே  
 சேணிகந்து கல்லுராந்த மாணிழை வையை  
 40 வயத்தனிந் தேகுநின் யாணரிரு நாள்பெற  
 மாமயி லன்னார் மறையிற் புனர்மைந்துர்  
 காமங் களவிட்டுக் கைகொள்கற் புற்றென  
 மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல்  
 இல்லத்து நீதனிச் சேற விளிவரல்  
 45 எனவாங்கு  
 கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை  
 படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றும்  
 இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப வடன்மதுரை  
 ஆடற்கு நீரமைந்த தியாறு

### வையை போர்க்களத்தை ஒத்தல்

- 50 ஆற்றனி, வெள்வாள் விதிர்ப்போர் மிளிர்குந்த மேந்துவோர்  
 கொள்வார்கோல் கொள்ளைக் கொடித்தின்டே ரேறுவோர்  
 புள்ளோர் புரவி பொலம்படைக் கைம்மாவை  
 வெள்ளாநீர் நீத்தத்து ஞாபூர் புழக்குநரும்  
 கண்ணாருஞ் சாயற் கழித்துரப் போனர்

- 55 வண்ணீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும்  
மணம்வரு மாலையின் வட்டிப் போரைத்  
துணிபிணர் மருப்பி ணீரெக்கு வோரும்  
தெரிகோதை நல்லார்தங் கேளிர்த் திளைக்கும்  
60 பொருகளம் போலுந் தகைத்தே பரிகவரும்  
பாய்தேரான் வையை யகம்;

### இளவேணிற் காலத்து ஆடல்

- நீரணி வெறிசெறி மலருற கமழ்தண்  
தூர்வரை யகலத்தவ் வேரணி நேரிழை  
ஒளிநிதழ்தகை வகைசெறி பொறி  
65 புனைவினைப்பொலங் கோதை யவரொடு  
பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து  
நாகரினல் வளவினை வயவேறு நளிபுணர்மார்  
காரிகைமது வொருவரினொருவர் கண்ணிற் கவர்புறச்  
சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி  
70 உம்ப ருறையு மொளிகிளர்வா னூர்பாடும்  
அம்பி கரவா வழக்கிற்றே யாங்கதை  
காரோவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்  
நீராவ்வா வையை நினக்கு:

### தெந் நீராடல்

- களைக்கு மதிர்க்குரல் கார்வான நீங்கப்  
75 பனிப்படு பைதல் விதலைப் பருவத்து  
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து  
மாயிருந் திங்கண் மறுநிறை யாதிரை  
விரிநூ வந்தனர் விழவு தொடங்கப்  
புரிநூ வந்தனர் பொலங்கல மேற்ப  
80 வெம்பா தூக வியனில வரைப்பின  
அம்பா வாடவி னாய்தொடிக் கன்னியர்  
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்  
பனிப்புலர் பாடிப் பருமன லருஷியின்  
ஊதை யூர்தர வரைசிறை வேதியர்

- 85 நெறிநிமிர் நூடங்கழல் பேணிய சிறப்பிற்  
றையன் மகளி ரீரணி புலர்த்தர  
வையை நினக்கு மடைவாய்த் தன்று  
மையாட லாடன் மழுபுலவர் மாலெறமுந்து  
பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர்  
90 தீயெரிப் பாலுஞ் செறிதவமுன் பற்றியோ  
தாயருகா நின்று தவத்தைந்தீ ராடுதல்  
நீயுரைத்தீ வையை நந்தி:

**மகளிர் செயல்கள்**

- ஆயிடை, மாயிதழ் கொண்டோர் மடமாதுர் நோக்கினாள்  
வேயெழில் வென்று வெறுத்ததோ ணோக்கிச்  
95 சாய்குழை பிண்டித் தளிர்காதிற் றையினாள்  
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்  
குவளை குழைக்காதின் கோலச் செவியின்  
இவள்சௌகீ நான்கு விழிப்படைத்தா ளென்று  
நெற்றிவிழியா நிறைத்திலக மிட்டாளே  
100 கொற்றவைகோ லங்கொண்டோர் பெண்;  
பவள வளைசெறித்தாட் கண்டனிந்தாள் பச்சைக்  
குவளைப் பசந்தன்டு கொண்டு;  
கல்லகா ரப்புவாற் கண்ணி தொடுத்தாளை  
நில்லிகா வென்பாள்போ னெய்துர் றொடுத்தாளே  
105 மல்லிகா மாலை வளாய்;

**மகளிர் கருத்தும், வேண்டிக் கோடலும்**

- தண்டு தழுவாத் தாவநீர் வையையுட்  
கண்ட பொழுதிற் கடும்புனல் கைவாங்க  
நெஞ்ச மவள்வாங்க நீடு புணைவாங்க  
நேரிலை நின்றுழிக் கண்ணிற்ப நீரவன்  
110 தாழ்வழி யுய்யாது தான்வேண்டு மாறுய்ப்ப  
ஆயத் துடனில்லா ளாங்கவன் பின்றொடருஉத்  
தாயத் திறமறியா டாங்கித் தனிச்சேறல்  
ஆயத்திற் கூடென் றரற்றெடுப்பத் தாக்கிற்றே  
சேயுற்ற கார்தீர் வரவு;

- 115 நீதக்காய் தெந்தீர் நிறந்தெளிந்து யென்மாரும்  
கழுத்தமை கைவாங்காக் காதலர் புல்ல  
விழுத்தகை பெறுகென வேண்டுது மென்மாரும்  
பூவீ ழுரியிற் புலம்பப் போகா  
தியாம் வீழ்வா ரேம மெய்துக வென்மாரும்  
120 கிழவர் கிழவிய ரென்னாதேழ் காறும்  
மழவீன்று மல்லற்கேண் மன்னுக வென்மாரும்

### ஒருவன் உவந்தவை காட்டுதல்

- கண்டார்க்குத் தாக்கணங்கிக் காரிகை காண்மின்  
நீனெய்தாழ் கோதை யவர்விலக்க நில்லாது  
125 பூது வண்ணினம் யாழ்கொண்ட கொளைகேண்மின்  
கொளைப்பொரு டெரிதரக் கொளுத்தாமற் குரல்கொண்ட  
கிளைக்குற்ற வழைச்சுரும்பின்கேழ்கெழுபாலை யிசைபோர்மின்  
பண்கண்டு திறனெய்தாப் பண்டாளம் பெறப்பாடிக்  
கொண்டவின்னிசைத்தாளங் (?) கொளைசீர்க்கும் விரித்தாடும்  
130 தண்டும்பி யினங்காணமின் றான்வீழ்பூ நெரித்தாளை  
முளைகெழு சினிவெஞ்சுசின் முன்னெறிந்து பின்னும்  
கனைவர வொருதும்பி காய்சினத் தியல்காண்மின்  
எனவாங்ரு

### தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்

- இன்னபண்பி னின்றெந்நீர் ராடல்  
135 மின்னிமை நறுநுதன்மகன்மேம் பட்ட  
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம  
இன்னிப்பன்மாண் டேர்ச்சி யிசைபரி பாடன்  
முன்முறை செய்தவத்தி னிம்முறை யினைந்தேம்  
மறுமுறை யமையத்து மியைக  
140 நறுநீர் வையை நயத்தகு நிறையே.

### ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு

- நாகனார் இசை - பண்ணுப் பாலையாழ் -

(இது, வரைவு நெருங்குதலை வேண்டிய தோழி கன்னிப்  
பருவத்துத் தெந்தீராடத் தவம் தலைப்பட்டே மென வையையை  
நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது)

<sup>1</sup>இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என வீதிகள் மூன்று. ஒவ்வொரு வீதிக்கும் ஒன்பது நாள்களுண்டு.

வெள்ளி இடபத்தைச் சேரும். செவ்வாய் மேடத்தைச் சேரும். புதன் மிதுனத்தைச் சேரும். கார்த்திகை உச்சமாக விடிதல் உண்டாகும். வியாழம் சனியின் இரண்டு வீடுகளாகிய மகர கும்பங்களுக்கு அப்பாலுள்ள மீனத்தைச் சேரும். இயமனைத் தமையனாக வடைய சனி தனுவுக்குப் பின்னுள்ள மகரத்தைச் சேரும். அக் காலத்து இராகு மதியை மறைக்கும்.

இவ்வாறு கோள்கள் நிலை பெறுகின்ற ஆவணி மாதத்து நிறையுவாக் காலமாகிய அவிட்டத்தில் அகத்தியன் என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தும். முறுகின வெயிலுடைய வேணிலுக்குப் பின் வருகின்ற அக் கார்கலத்து உயர்ந்த சைல மலைக்கண் மழை பொழியும். அந் நீர் வரவால் நிறைந்து ஒடுகின்ற வையைப் புனல், வரை ஒத்த புன்னாகத்தினதும். கரையிடத் தோங்கிய சர புன்னையின தும், வண்டுகள் ஓலிக்கின்ற சண்பக நிரைகளினதும், செவ்வலரியினதும், கூவிளையினதும், கிளையுடைய வேங்கை மரத்தினதும் மலர் களையும் சனையிடத்துள்ள காற்று முறுக்கவிழுக்கும் நீலம், மூங்கில் வளரும் சோலையிடத்துள்ள மலர் ஆகிய இவற்றையும், சாரலிற் சோலைக் கண்ணே கொண்டு வந்து சொரியும். அவற்றைத் திரைகள் தள்ளிக் கொண்டு வந்து மருத்த துறைக் கண்ணே தரும். அத்துறை, பூவினை ஆராய்ந்து பறிக்கும் கோலினையுடைய வலிய குடிகள், நிறமுடைய பூக்களைக் கொண்டு வந்து குவிக்கும் பூ மண்டலமோ? அரிய மலர்ப் போர்வையும், முத்துக்களை அணிந்த மலையாகிய தனங்களும், திரையும் நுரையும் குமிழியும் இனிய மணமுமுடைய நிலமாதின் அல்குற்கு அணி யும் சிலையோ? கள்ளள வாய் கொண்டு பருகும் அவள் மிடத்ரோ? என்று சொல்லும்படி யிருந்தது.

(வரைவு மலிந்த தோழி வையையின் சிறப்பை இதுவரையுங் கூறி, இனி அதனைக் கண்டார் கூறியதாகக் கூறுகின்றாள்.)

1. இடபவீதி- கண்ணி, துலாம், மீனம். மேட மென்பன மிதுன வீதி – தேள், வில், மகரம் கும்பம் என்பன. மேடவீதி- இடபம், மிதுனம், கந்கடகம், சிங்கம் என்பன. ஒரு இராசி என்பது இரண்டே கால் நாளாதலின் (நன்நான்கு இராசியாகிய) ஒரு வீதிக்கு ஒன்பது நாளாயின.

வையைப் புனல், பிறைதோன்றிய நாள் தொடங்கி நாடோறும் ஓரு கலை வளர்கின்ற முற்பக்கம் போல, நாளுக்கு நாள் பெருகும்; நிலவு எங்கும் பரந்தாற் போல மலைச்சாரல் தொடங்கியுள்ள நிலத்தில் நீரைப் பரப்பி உலகுக்குப் பயனளிக்கும். அமர்க்குப் உணவாகிய அம்மதி நிறைவு சுருங்கினாற் போல நீர் வரவு சுருங்குமிடத்தும், எட்டாம் பக்கத்து மதியளவு ஆகலன்றி, இருள் உவாவினைப் போல நீர் நேராகக் குறைதலையுடைய நாளைக் காண்கின்றாரில்லை. “நெடுந்தூரத்தைக் கடந்து வந்த வையாய்! பெருகின காலத்துப் புதிய அழகையன்றி வற்றின நாளையின் நின் அழகையும் உலகம் பெற இந்நீர் மிகுதியைத் தணிந்து ஏகுக.

“வையாய்! மறையிற் புனர்ந்த மைந்தரும் மாமயி வன்னாரும் காமத்தாற் சிறப்புடைய அக்களவொழுக்கத்தை விட்டு, இனிவந்த கற்பொழுக்கத்தை யற்றாற் போல, நீ பிறந்த இடமாகிய மலையை விட்டு இருத்தற்குரிய கடற்றலைவன் இல்லத்து நீ தனியே சேறல் இனிவரவாகும்; ஆதலால் ஆண்டு செல்லற்பாலையல்லை,” எனக் கண்டோர் கூறினார்.

எல்லை அற நீண்டு அகன்ற கண்ணுடையாளை, உடன் கொண்டு வேல் துணையாகச் சென்ற தலைவனை, அவள் சுற்றத்தினர் இடைச் சுரத்துச் சென்று பொருதாற் போல, வெற்றி யுடைய மதுரையார் இடையே புகுந்து நீராடுதற்கு ஏற்ற ஆறு இதுவாகும். கிடை முதலியவற் றாற் செய்த வாள் குந்தம் முதலிய படைகளைத் தாங்கிய நீராடு மகளிரதும் மைந்தரதும் தேர்களை மைந்தரும் மகளிருமாகிய பாகர்கள் ஆழ்ந்த வெள்ளத்துள் ஊர்ந்து சென்றனர். கணுக்கருடைய அழகிய மூங்கிற தண்டால் தெப்பங்களை நீரிடத்து ஒட்டுவோரை அரக்கு நீர் நிரப்பிய வட்டால் எறிவோரும், சழற்றிய மாலையினால் எறிவோரை அழுத்த மான கொம்பு நீரால் தெறிப்போருமாகிய காதலர், இவ்வையைப் புனலிடத்து நாளுந்தினைப்பர்.

(இனி வேனிற்காலத்தில் நீராடற் சிறப்பினைக் கூறுகின்றார்)

மைந்தர், நீராடற்கமைந்த அழகிய அகலத்து, அலங்காரத்துக் கேற்ற ஆபரணங்களையும் தண்ணிய மாலையையு முடைய ராயிருப்பர். அவர்களோடு, நல்ல வளர்கின்ற புண்ணியத்தைச்

செய்த நாகரைப் போல இடைவிடாது இறுகப் புணர்தற்கு மகளிர் இனிய இளமதுவை நுகர்வர்; நுகர்தலால் களிமிகுந்து, தாள மமைந்த பாடலின்பத்தால் தஞ்செவியை நிறைப்பர்; அவர்களின் (ஆடவரும் மகளிரும்) அழகாகிய மதுவை ஒருவரின் ஒருவர் கண் உண்ணும். இவ்வாறு மகளிரும் மைந்த ரும் நீராடிக் களிக்கும் வையை ஆறு, உம்பர் உறையும் ஓளியுடைய வானத்தின் கண் அவர் ஊர்ந்து திரியும் விமானங்களைக் காட்டும் நீரோட்டத்தை யுடையது.

வையாய்! இவ்வாறு கார் காலத்திற் கலங்கி வேணிற் காலத்துத் தெளித் லான இத்தன்மை எக்காலத்தும் ஓத்திருப்பதில்லை. காா் காலத்து அதிர்கின்ற இடி நீங்கப் பனி மிகுதலால் நடுங்குதலுடைய முன்பனிப் பருவம் வந்தது. ஞாயிறு வெம்மையைச் செய்யாத கடை மாரியுடையது மார்கழி மாதம்; அம் மாதத்துத் திங்கள் மறு வோடு நிறைந்த திருவாதிரை நாளில் ஆகமங்களை உணர்ந்த பூசகர் திருவாவதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழா எடுப்பர்; அவர்கள் எடுக்கும் விழா நடைபெறவும், புரிநூலை யுடைய அந்தனர் பொன்னைத் தானமாகப் பெறவும் நிலம் மழையாற் குளிர்வதாக.

வையாய்! சடங்கறிந்த முது பார்ப்பனிமார் நோற்கு முறைமை காட்டக் கண்ணியர் அம்பாவாயாடுவர். பனியுடைய வைகறைக் கண் குளிர்ந்த வாடை வீசுதலால் அம்மகளிர் நின்கண் உறையும் அந்தனரது வேதநெறியால் வளர்ந்து ஆடி எரிகின்ற அனலைப் பேணுவர்; அதனிடத் துத் தம் ஈர உடையைப் புலர்த்துவர். வையாய்! அவ்வந்தனர் அவ்வழற் கட் கொடுக்கும் மடை நினக்கு வாய்ப்புடைத்தாயிருந்தது.

ஓலை பிடித்த இளம் புலவரது வருணனை போல, எழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்ற மகளிர், அக்கினி மத்தியில் புலனை அடக்கிச் செய்யுந் தவத்தை முன் அடுத்தடுத்துச் செய்ததனாலோ? தாயருகாக நின்று தவமாகிய தெந் நீராடலை நின்கட் பெற்றது. மகளிர் ஆடுமிடத்தே ஒருத்தி, மூங்கிலின் அழகை வென்ற தோனையும் நீலத்தைச் செவித் தாராகவுமுடைய ஒரு மாதைப் பார்த்தாள்; அவள் குறிப்பறிந்த

அம்மாது அப்பொழுது குளிர்ந்த அசோகினது சாய்ந்த தலிரைத் தன்காதில் அணிந்தாள். பரந்த குழலையுடைய அவள் அணிந்த நீலம் அசோகந்தளிரின் செம்மையால் இளவேயில் போல் விளங்கிறார்.

குழையனிந்த தன் அழகிய காதிடத்தே குவளையைச் செருகி நான்கு விழி படைத்தாள் ஒருத்தியைக் கண்டு மற்றொருத்தி நெற்றியில் சிவந்த திலகமிட்டுக் கொற்றவையின் கோலங்கொண்டாள்.

பவழ வளையைக் கையிற் செறித்தாளோருத்தியைக் கண்ட ஒருத்தி குவளைப் பூவின் மரகதம் போன்ற பச்சைத் தண்டைக் கொண்டு தன் கையை அலங்கரித்தாள். குளிரிப் பூவால் மாலை தொடுத்தாளை நில்லென்பாள் போல வேறொருத்தி மல்லிகை மாலைக் கண் நெய்தலை விரவித் தொடுத்தாள்.

(இனி அவர்கருத்தும் அவர் வேண்டிக் கோடலும் கூறுகின்றார்)

முன் வையையுள் வாழைத் தண்டைத் தழுவி ஆடி நின்றவன் ஒருத்தியைக் கண்டான். கண்ட பொழுதில் அவன் நெஞ்சு அழிந்தது. அதனால் புனல் அவன் கையை வலித்தது. நெடுந்தாரம் வலித்து அவன் விரும்பின அவளிடத்துக் கொண்டு செல்லாது வேறிடத்துக் கொண்டு சென்றது. அதனைக் கண்டு அவன் ஆயத்துடன் நில்லாது அவனைத் தொடர்ந்தாள். அவன் அன்புடைமையை அறியாத தாய் மகளைத் தனியே செல்லாது ஆயத்தோடு சேர்ந்து நிற்கும்படி சத்தமிட்டாள். கரையைப் பொருது வரும் சிவந்த கார்காலத்து நீர் வரவு இவ்வாறு ஆரவார முறும்படியிருந்தது.

அந்நீர் போலாது யாம் தைந்நீராடுதற்கு நிறந்தெளிந்தாய்; ஆதலால் நீ தக்காய், எனக் கண்டோர் கூறினார்.

கழுத்திலே இட்ட கையை எடாத காதலரைத் தழுவிப் பெருமை பெறும்படி வரம் வேண்டுதும் என்பாரும், பூவில் வீழ்கின்ற வண்டு போலப் புலம்பிப் பிரியாது கணவரும் யாழும் பொருந்தியிருப்போமென வேண்டி நிற்பாரும், எம் கணவரும் யாழும் கிழவர் கிழவியர் எனப்படா மல் நிலை யுடைய

இளமையை இத் தவந்தரச் செல்வத் தோடும் சுற்றத் தோடும் நிலை  
பெறவேண்டும் என வேண்டி நிற்பாருமாக மகளிர் பலவாறு வரம்  
வேண்டி நின்றனர்.

(இனி ஒருவன் உவந்தவற்றைக் கூறுகின்றாள்)

இக்காரிகை வருத்துகின்ற தெய்வம் இவளைக் காண்மின்.  
உவள் காமப் பண்டாரமும் காமன் படையுமாயிருந்ததலைப்  
பார்மின்; நெய் புசிய நீலமணி போன்ற சூந்தலையுடைய மகளிர்  
விலக்க நில்லாது அவர் சூந்தலிடத்துள்ள பூவை ஊதும் வண்டினங்  
களின் யாழை ஒத்த ஓசையுடைய பாட்டைக் கேண்மின்.  
அப்பாட்டின் பொருள் விளங்காதிருக்க இனிதாகப் பாடுகின்ற  
சுரும்பினது இசையைக் கேண்மின். தான் வீழ்ந்த பூவின் ஒடுங்கிய  
தாளை முனிந்த நெஞ்சுடனே முன்னே ஏறிந்து பின்னும் எறிதற்கு  
ஒலித்துவரும் ஒரு தும்பியின் காய்சினத்தின் இயல்பைக்  
காண்மின் என்று ஒருவன் காட்டா நின்றான்.

(இங்குனம் தை நீராடல் கூறி மேல் தலைமகள் கேட்ப  
வையையை நோக்கிக் கூறுகின்றாள்)

இனிய இயல்பால் மாட்சிமைப்பட்ட தேர்ச்சி பொருந்திப்  
பரிபாடலாற் சிறப்பிக்கப்பட்ட நறுநீர் வையாய்! மின்னிழையையும்  
நறநுதலையுமுடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னிமை முதிராத  
கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற நின்னிடத்து இத்தைந் நீராடலை  
முற்பிறப்பிற் செய்த தவத்தாலே இப்பிறப்பிற் பெற்றேம்; அதனை  
யாவரும் நயக்கத்தக்க நின்னீர் நிறைவின் கண்ணே மறு  
பிறப்பினும் பெறுவோமாக.

## 12.வையை

வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்

வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி  
விளிவின்று கிளையொடு மேன்மலை முற்றித்  
தளிபொழி சார்ந் றத்ரமலர் தாழை  
ஒளித்திக் முத்தி யுருகெழு நாகம்  
5 அகரு வழைகிஞமை யார் மினையத்  
தகரமு ஞாழலுந் தாரமுந் தாங்கி  
நளிக்டன் முன்னி யதுபோலுந் தீநீர்  
வளிவரல் வையை வரவு;

புனல் வரவு காண மகளிர் சென்ற வகை

வந்து மதுரை மதில்பொருஉம் வான்மலர்தாழை  
10 அந்தன் புனல்வையை யாறிறனக் கேட்டு  
மின்னவி ரொளியிழை வேயு மோரும்  
பொன்னடர்ப் பூம்புனை திருத்துவோரும்  
அகில்கெழு சாந்த மாற்றி யாற்றப்  
புகைகெழு சாந்தம் பூசு வோரும்  
15 கார்கொள் கூந்தற் கதுப்பமைப் போரும்  
வேர்பினி பன்மலர் வேயு மோரும்  
புட்டகம் பொருந்துவ புனைகு வோரும்  
கட்டிய கயிலனி காழ்கொள் வோரும்  
வாச நறுபெந்த யாடி வான்றுகள்  
20 மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும்  
தேசு மொளியுந் திகழ நோக்கி  
வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும்  
இடுபுணர் வளையொடு தொடுதோள் வளையர்  
கட்டுவடக் கழவினர் மட்டு மாலையர்

- 25      ஓசனை கமழும் வாச மேனியர்  
           மடமா மிசையோா  
           பிடிமே லன்னப்பெரும்படை யனையோா
- நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்
- குமா கடவுவோருங் களிறுமேல் கொள்வோரும்  
           வடமணி நெடுந்தேர் மாழுள் பாய்க்குநரும்
- 30      விரைபு விரைபு மிகைமிகை யீண்டி  
           ஆட றலைத்தலை சிறப்பக் கூடல்  
           உரைதர வந்தன்று வையைநீர் வையைக்  
           கரைதர வந்தன்று காண்பவ ரீட்டம்  
           நிவந்தது நீத்தங் கரைமேலா நீத்தம்
- 35      கவர்ந்தது போலுங் காண்பவர் காதல்
- கண்டவர் காண வருவார்க்கு அங்கே  
           தாம் கண்டவற்றைக் கூறல்
- கூடினோர் மொழிகள் முற்றும்  
           கேட்கப் படாமைக்குக் காரணம் உரைத்தல்
- முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி  
           ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
- எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை
- கில்லா கேள்வி கேட்டன சிலசில
- 40      ஒத்த குழவி ணாவியேழ முழவியிழ்  
           மத்துரி தடாரி தண்ணுமை மருளி
- ஒத்தளந்து சீர்தூக்கி யொருவர் பிற்படார்  
           நித்தந் திகழு நேரிறை முன்கையால்
- அத்தக வரிவைய ரளத்தல் காண்மின்
- கேட்டன கூறல்
- 45      நாணாள்கொ ரோழி நயனில் பரத்தையிற்  
           ரோணல முண்டு துறந்தா ணனவோருத்தி
- யாணர் மலிபுன ணீத்தத் திரும்பிடி
- சேன வெரிந்ற சிறந்தானோ டேறினாள்
- நானுக் குறைவில ணங்கைமற் றென்மரும்

- 50 கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன்  
 ஓட்டை மனவ னுரமிலி யென்மரும்  
 சொறிந்ததூஉஞ் சொற்றதூஉம் பற்றா னிறந்திரிந்தாள்  
 நெஞ்சத்தை நீத்தா னெறிசெல்வான் பின்னிறை  
 அஞ்சிக் கழியாமோ வன்புற்றா லென்மரும்  
 55 பூணார் நோக்கிப் புணர்முலைபார்த் தானுவன்  
 நாணா ஓவனையிந் நாரிகை யென்மரும்

**கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்**

- அமிர்தன நோக்கத் தணங்கொருத்தி பார்ப்பக்  
 கமழ் கோதை கோலாப் புடைத்துத்தன் மார்பில்  
 இழையினைக் கையாத் திறுகிறுக்கி வாங்கிப்  
 60 பிழையினை யென்னப் பிழையொன்றங் காணான்  
 தொழுது பிழைகேட்குந் தூயவனைக் காண்மின்  
 பார்த்தா னொருத்தி நினையெனப் பார்த்தவனைப்  
 பொய்ச்சுளா னொன்ப தறியேன்யா னென்றிரந்து  
 மெய்ச்சு ஞறுவானை மெல்லியல் பொய்ச்சுளொன்  
 65 நெல்லுவ சொல்லா துரைவழுவச் சொல்ல  
 உறைத்துஞ் செறுத்து முனர்த்து வானைப்  
 புல்லா தூடிப் புலந்து நின்றவள்  
 பூவெழில் வண்ணநீர் பூரித்த வட்டெறிய  
 வேவெழி இுண்க னெறிநோக்கம் பட்டபுட்  
 70 பாய்குருதி சோரப் பகையின் றுளஞ்சோர  
 நில்லாது நீங்கி நிலஞ்சோர வல்லாந்து  
 மல்லா ரகலம் வடுவஞ்சி மம்மர்கவர்ந்  
 தெல்லாத் துனிய மிறப்பத்தன் காதலன்  
 நல்லே ரெழிலாகஞ் சேர்வித்த லெஞ்ஞான்றும்  
 75 வல்லதால் வையைப் புனவ்;  
 எனவாங்கு  
 மல்லிகை மெளவன் மணங்கமழ் சண்பகம்  
 அல்லி கழுந் ரறவிந்த மாம்பல்  
 குல்லை வகுளங் குருக்கத்தி பாதிரி  
 80 நல்லினார் நாக நறவஞ் சரபுன்னை  
 எல்லாங் கமழு மிருசார் கரைகலிழுத்

தேறித் தெளிந்து செறியிருண் மான்மாலைப்  
 பாறைப் பரப்பிற் பரந்த சீறைநின்று  
 துறக்கத் தொழிலைத்தன் னீர்நிழர் காட்டும்  
 85 காரடு காலைக் கலிழ்செங் குருதித்தே  
 போரடு தானையான் யாறு;  
 சுடுநீர் விளைக்குழையின் ஞாலச் சிவந்த  
 கடிமலர்ப் பிண்டிதன் காதிற் சௌகீலி  
 விடுமலர்ப் பூங்கொடி போல நூடங்கி  
 90 அடிமே லடிமே லொதுங்கித் தொடிமுன்கைக்  
 காரிகை யாகத்தன் கண்ணி திருத்தினாள்  
 நேரிறை முன்கை நல்லவன்கேள் காண்மின்

### நீர்விழவின் சிறப்பு

துகில்சேர் மலர்போன் மனிநீர் நிறைந்தன்று  
 புனலை மூதூர் மலிந்தன் றவருரை  
 95 உரையினுயர்ந் தன்று கவின்;  
 போரேற் றன்று நவின்று தகர  
 மார்பழி சாந்தின் மனலாறு பட்டன்று  
 துகில்பொசி புனலிற் கரைகா ரேற்றன்று  
 விசம்புகடி விட்டன்று விழவுப்புன லாங்க

### வையையை வாழ்த்துதல்

100 இன்பமுங் கவினு மழுங்கன் மூதார்  
 நன்பல நன்பல நன்பல வையை  
 நின்புகழ் கொள்ளாதிம் மலர்தலை யுலகே.  
 - நல்வழுதியார் பாட்டு - நந்நாகனார் இசை -  
 - பண்ணுப் பாலையாழ் -

(இது கார்ப்பரூவத்து வையை விழாச் சிறப்பின் பல்வேறு  
 வகைப்பட்ட இன்பங்கூறி, இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய  
 நின்னையும் நினைத்திலரென வையையை நோக்கித் தலைமகன்  
 கேட்பத்தோழி இயற்பழித்தது)

காற்று வானிடத்தே மோதி அடித்தது. வானம் மின்னலையும்  
 இடியை யும் மாறிமாறிப் பரப்பாநின்றது. சைலமலையிடத்தும்

அதன் கிளைகளிடத்தும் இடைவிடாது மழை பெய்தது. அதன் சாரலிடத்தே உதிர்ந்த மலர்கள் நீர்மேல் மிதந்தன. கரைக்கண் நின்ற நாகம், அகில், வாழை, ஞாமை சந்தனம் முதலியன வருந்தத் தகரத்தையும் ஞாழலையும் தேவதாரத்தையும் ஏந்திக் கொண்டு வருகின்ற வையையின் காற்றுப் போன்ற வரவு, ஒரு கடல் உயர்ந்து வருவது போன்றது.

தன்மேல் மலரைப் பரப்பிக்கொண்டு வரும் வையை யாறு மதுரை யின் மதிலைப் பொருமெனக் கேட்ட பெண்கள், புதுப்புனல் ஆடுதற்கு மின்போல் விளங்கும் ஆபரணங்களை அணிந்தனர்; பொற்றகட்டாற் செய்த பூவைச் சூடினர்; சந்தனச் சாந்தை மாற்றி அகிற்புகையினாலாகிய சாந்தைப் பூசினர். கரிய சூந்தலை வாரிமுடிந்தனர்; வெட்டி வேராற் கட்டிய பலவகை மலரைச் சூடினர்; நீராடுதற்குரிய புடைவைகளை அலங்கரித்துடுத்தனர். கட்டிய கொக்கி அழகு செய்யும் வடங்களைப் பூண்டனர்; வாச எண்ணெய் பூசி வெண்கற்பொடியாற் குற்றந் தீரும்படி கண்ணின் அடியை விளக்கினர்; இயற்கை அழகையும் செயற்கை அழகை யும் கலவியால் வந்த நிறத்தையும் (ஆடியில்) விளங்க நோக்கி, (தக்கோலம் இலவங்கம் கப்பூரஞ் சாதிக்காய் முதலிய) பஞ்சவாசத்தோடிடித்த பாக்கை வாய்க்கண இட்டனர்; இரண்டு அந்தலையும் மூட்டுவாய் தெரியாது இருக்கும்படி செய்த <sup>1</sup> ஆணியிடும் வளையுடன் செறிக்கும் தோள்வளை யுடையராயும், கட்டுவடத்தோடு கால் மோதிரம் உடையராயும், தேனொழுகும் மாலையனிந்தவராயும், ஒரு யோசனை நாறும் வாசனை தடவியவர்களாயும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் இவர்ந்து அன்னப் பேடைகள் போற் சென்றனர்; ஓலிக்கின்ற மணிகள் பூண்ட தேர்களிற் பூட்டிய சூதிரைகளை முட்கோலால் உறுத்தி ஓட்டி னர். இவ்வாறு மகளிர் விரைந்து விரைந்து சென்று கூடவும் கூடலா ரெல்லோரும் புகழவும் வையை நீர் வந்தது. அதனைக் காண்பவர்ட்டம் அதன் கரையை ஒப்பவந்தது. வெள்ளம் கரைக்கு மேல் ஏறிக் காண்பவர் களின் காதல் வெள்ளத்தை யெல்லாம் பருகியது போலப் பெருகிற்று.

1. ஓடாணி

(இவ்வளவும் பாணன் தலைமகனுக்குப் பருவ வரவும் வையை நீர் வரவும் கூறியது.)

இனி வையையின் வரவைக் காண வருவார்க்கு, முன் வந்து கண்டவர் தாம் கேட்டவற்றைச் சூறுகின்ற தன்மையானும் காட்டுகின்ற வாற்றானும் விழா வணியின்பம் சூறப்படுகின்றது.

துறைமுன் நெருங்கி அணியாக நின்றவர் மொழிகின்ற மொழி ஒன்றையொன்று ஒவ்வாது பல பல வாய் ஒரே நேரத் தெழுந்தது. அவற்றை எல்லாம் தெரியக் கேட்க வல்லார் யார்? அவை கேட்டல் கூடா; அவற்றுள் யாம் கேட்டன சிற்சில.

வங்கியத்தின் இசை எழுந்தது; முழுவு மத்தாரிதடாரிதண்ணுமை முதலிய ஒசையுடைய தாளத்தை அளந்து ஆடும் அரிவையர் தமது நேரிய இறையுடைய முன் கைகளைத் தூக்கித் தாளத்தை அளத்தலைக் காண்மின்.

ஓருத்தி நானுக் குறையில்லாத குலமகளாக யிருக்கச் சிறந்த கணவன் தன் தோள் நலத்தை யுண்டு பரததையிற் பிரிந்தான். அது கண்டு அவள் அவனோடு புலந்து இப்போது புன்ஸ் வெள்ளத்திலே அவனோடு பிடியின் முதுகில் ஏறினாள். தோழீ! அந்நங்கை நானுடையளல்லனோ? என்று சிலர் கூறினார். பூங்கொம்பை ஒப்பாளது குவிந்த முலையை, அரங்கின் கண் நின்று நோக்கி நின்றவன் ஓட்டை மனத்தன்; திண்மை யில்லாதான் என வேறு சிலர் கூறினார். சொறிந்ததூஉம் சொன்னதூஉம் அறியாது நிறை அழிந்து நிறம் மாறுபட்டு. வழியே செல்லும் ஒருவன் பின் இவள் நெஞ்சைப் போக்கினாள்; அன்பு மிகுந்தால் நிறையழிதற்கு அஞ்சி, அதன் மிகுதியை (மிகுந்த அன்பை) விடக்கடவேம் என்பர் சிலர். இக்காரிகை பூண்ட முத்தாரத்தினது அழகை உவன் நோக்கி இம் மாலைகளுக்கேற்றன இவை என நெருங்கிய முலை களைப் பார்த்தான். அதற்கு அவள் நாணினாள்ளள் என்றனர் சிலர்.

அணங்கை ஒப்பான ஓருத்தி அமிர்தத்தை ஒத்த நோக்கால் ஓருத்தி யின் கணவனைப் பார்த்தாள். அது பொறாத அவன் மனைவி அவனைத் தன் மாலையைக் கோலாகக் கொண்டு அடித்துத் தன் மார்பின் வடத்தை வாங்கி அவன் கையை இறுக்க

கட்டினாள். கட்டி நீ பிழையையுடைய என்றனள். அது கண்ட அவன் தொழுது தான் செய்த பிழையாதெனக் கேட்கும் தூயவனைக் காண்மின். ஒருத்தி நின்னைப் பார்த்தாளென்று ஒருத்தி தன் கணவனை நோக்கிக் கூறினாள். அவன் அவளைப் பார்த்து நீ இவளை யானறியே ணென்று இரந்து மெய்யாகிய சத்தியஞ் செய்தான்; அதனை அவன் பொய்ச்சுளென்று சொன்னாள். அஞ்ஞான்று அவன் ஊடல் தீர்க்கும் அவனைக் கூடாது, அச்சுள் காரணமாக மிக்கும் வெகுண்டும் புலந்தாள்; புலந்து பூ நாற்றத்தையும் அழகையுமுடைய அரக்கு நீர் நிரப்பிய வட்டை அவன் வலிய மார்பில் ஏறிந்தாள். வேல் போன்ற கண்பட்ட புண்ணில் இரத்தம் சொரிவது போல அரக்கு நீர் சொரியப் பகையின்றி உள்ளஞ்சோர்ந்து ஆற்றானாய் நேர் நில்லாது நீங்கி அவளை வணங்கினான்; தான் அவன் வலிய மார்பில் ஏறிந்ததால் விழுந்தா ணென்றஞ்சி மயங்கினாள்; உடன் முன்னுள்ள துனி நீங்கித் தன் கணவன் ஆகத்தைச் சேர்ந்தாள்; இவ்வாறு சேர்வித்தலை வையைப் புனல் இன்றே யன்றி என்றும் செய்திடும்; இதனைக் காண்மின், என்று சிலர் காட்டுவராயினர்.

மல்லிகை, முல்லை, மணங்கமமுஞ் சண்பகம், அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல், குல்லை, மகிழ், குருக்கத்தி, பாதிரி, நல்ல பூங்கொத் துடைய நாகம், நறவு, சரபுன்னை முதலியவற்றின் பூக்கள் கமழும் இருக்கரைகளிலும் கலங்கிய நீர் ஏறித் தெளிந்து செறிந்த இருண்ட கரிய பாறைமீது தங்கி நின்று மேலுலக்த்தின் அழகைப் பிரதிபலித்துக் காட்டும். இருள் நீங்கும் வைகறைக் காலையில் வையை நீர் கலங்கி இரத்தத்தின் தன்மையுடையதாயிருக்கும். போரை வெல்லும் பாண்டிய னது இவ்வகையான ஆற்றிடத்தே ஒருத்தி. மாட்சிமைப்பட்ட காதனி போலத் தூங்கும்படி சிவந்த அசோகின் புது மலரைக் காதிடத்தே செருகினாள். செருகி முறுக்குவிட்ட மலரைத் தாங்கும் பூங்கொடி போல வளைந்து அடிமேல் அடிவைத்து நடந்து வளையணிந்த முன்கையாலே தன் கூந்தலிற் கண்ணியை அழகுண்டாகும்படி திருத்தினாள். அந் நல்லவள் செய்த குறிப்புகளால் இவ்விடத்து நிற்பவன் அவன் கணவனா யிருந்தான்; அதனைக் காண்மின் என்று சிலர் காட்டினர்.

துகிலின் கட் சேர்ந்த பூத்தொழில் போலப் புனலின் கண் நீரினை யுடைய<sup>1</sup> மணி நிறைந்தது. புனலாடுவோர் வார்த்தையின் ஆரவாரம் அப் புனலைப் போன்ற மதுரையிடத்து மிகுந்தது. அவர்களின் அழகு அவர்கள் உரைகளிடத்தே மிகுந்தது. அவ்வழகு மிகுந்து பிற அழகோடு மாறுகொண்டது. அவர் மார்பினின்று அழிந்து வீழ்ந்த தகரச் சாந்தால் மணல் சேறாந் தன்மைப்பட்டது. துகிலினின்று பொசியும் நீரினால் கரைகள் மழை பெய்தது போன்றன. புனல் விழாவால் வானுலகம் சிறப் பொழிந்தது.

வையாய்! நின்னால் ஆரவாரமுடைய முதூரின் வாழ்வார்க்கு இன்பமும் கவினும் நல்ல பலவகைப்பட்டன வாயின; அதனால், இவ் வுலகு அகன்ற இடத்தை யுடைத்தாயினும் நின்புகழை அடக்க மாட்டாது.

---

1. நீராடுனார் ஆபரணங்களினின்றும் உதிர்ந்த மணி

## 13.திருமால்

### கடவுள் வாழ்த்து

திருமாலைத் தொழுவார் பெறும் பேறு

மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற்  
 ரணிவனப் பமைந்த பூந்துகில் புனைமுடி  
 இறுவரை சிழிதரும் பொன்மணி யருவியின்  
 நிறளொடு மாறுந்தார்ப் புள்ளுப்பொறி புனைகொடி  
 5 விண்ணனளி கொண்ட வியன்மதி யணிகொளத்  
 தண்ணளி கொண்ட வணங்குடை நேமிமால்  
 பருவம் வாய்த்தலி னிருவிசும் பணிந்த  
 இருவேறு மண்டிலத் திலக்கம் போல  
 10 நேமியும் வளையு மேந்திய கையாற்  
 கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண்  
 அருவி யுருவி னாரமொ டணிந்துநின்  
 திருவரை யகலந் தொழுவோர்க்  
 குரிதமர் துறக்கமு முரிமெநன் குடைத்து

ஙங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

சவைமை யிசைமை தோற்ற நாற்றறமு  
 15 றவையு நீயே யடுபோ ரண்ணால்  
 அவையபவை கொள்ளாங் கருவியு நீயே  
 முந்தியாங் கூறிய வைந்த னுள்ளாங்  
 ஜன்றனிற் போற்றிய விசும்பு நீயே  
 20 மூன்றி னுணருந் தீயு நீயே  
 நான்கி னுணரு நீரு நீயே  
 ஜந்துடன் முற்றிய நிலனு நீயே  
 அதனால், நின்மருங் கின்று மூவே மூலகமும்  
 மூலமு மறனு முதன்மையினிதந்து

25 காலமும் விசம்பும் காற்றிறாடு கனலும்  
பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்

தன்னுரு ஏறழும் பாற்கட னாப்பன்  
மின்னவிர் சடர்மணி யாயிரம் விரித்து  
கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கைத்  
துளவஞ் சூடிய வறிதுறி லோனும்  
30 மறமிகு மலியொலி மாறு தாணையாற்  
நிறனிகந்து வரூட மவருபி ரகற்றும்  
விற்னமிகு வலியொலி பொலிபகழ் புழுதியின்  
நிறனுழு வளைவாய் நாஞ்சி லோனும்  
நானிலந் துளக்கற முழுமத னாற்றிய  
35 பொலம்புளை யிதழ்ணி மணிமடற் பேரணி  
இலங்கொளி மருப்பிற் களிறு மாகி  
மூவரு வாகிய தலைபிரி யொருவனை

### புகழ்ந்து போற்றுதல்

படர்சிறைப் பன்னிறப் பாப்புப் பகையைக்  
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை  
40 ஏவலின் முதுமொழி கூறும்  
சேவலோங் குயர்கொடிச் செல்வநற் புகழ்வை  
கார்மலர்ப் பூவை கடலை யிருண்மணி  
அவையைந்து முறுமு மணிகிளர் மேனியை  
வலம்புரி வாய்மொழி யதிர்புவான் முழக்குச்செல்  
45 அவைநான்கு முறுமு மருள்செறல் வயின்மொழி  
முங்கந்து முடிவது முகிழ்ப்பது மவைழன்றும்  
கடந்தலை யமைந்த கழலி னிழலவை  
இருமை வினையுமில வேத்துமலை  
ஒருமை வினை மேவு முள்ளத்தினை  
50 அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை  
அடியுங் கையுங் கண்ணும் வாயும்  
தொடியு முந்தியுந் தோளனி வலயமும்  
தாஞ்சுந் தோஞு மெருத்தொடு பெரியை  
மார்பு மல்குலு மனத்தொடு பரியை

- 55    கேள்வியு மறிவு மறத்தொடு நூண்ணியை  
       வேள்வியு மறனும் விருப்பிபாடு வெய்யை  
       அறாஅ மைந்திற் செறாஅச் செங்கட்  
       செருமிகு திகிரிச் செல்வ வெல்போர்  
       எரிந்தை யினையிடு பிழைத்த நறுந்தார்ப்
- 60    புரிமலர்ப் துழாஅய் மேவன் மார்பினோய்  
       அன்னையென நினைஇ நின்னடி தொழுதினெம்  
       பன்மா ணாக்க விறைஞ்சினெம் வாழ்த்தினெம்  
       முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால்  
       தின்னு மின்னுமெங் காம மிதுவே.

- நல்லெழுநியார் பாட்டு - பண்ணோதிறம் -

நின் பூத் தொழிலுடைய பீதாம்பர உடை, நீலவரைக் கட்பரந்த இருளைக் கெடுக்கும் இள ஞாயிற்றினது அழகமைந்தது. அழகு செய்யப் பட்ட முடி நீலவரையை ஊரும் அஞ் ஞாயிற்றின் எழில் போன்றது. அந் நீலவரையினின்று இழியும் பொன்னையும் மணிகளையுமடைய அருவி யின் நிறத்தை ஒத்தது நின்தார். நின் அழகிய கொடி கருடனை எழுதப் பெற்றது. விண்ணின் கண் நின்று அருளுகின்ற நிறைமதியை ஒக்கக் குளிர்ந்த காத்தற் றொழிலைக் கொண்டவரும், அசரரை வருத்தும் சக்கரப் படையைத் தரித்த வருமாகிய மாலே

கார்கால மேகத்தின் இருபாலும் விளங்குகின்ற சந்திர சூரியரைப் போல நின்கைகளிடத்தே சக்கரமும், சங்கும் ஒளிரும். மின்னற் சூட்டம் போல் ஓளி விடுகின்ற பொன்னாரத்தோடு, அருவி பாய்வது போன்ற முத்தார மணிந்த நின் திருமார்பைத் தொழுவோர்க்கு நீ உறையும் வைகுண்டமும் உரிமையாதல் உடைத்து.

சுவை ஓளி ஊறு ஓசை நாற்றம் முதலிய புலன்களும் நீ; அவற்றை நுகரும் பொறிகளும் நீ; புலன்களுள் ஓசை அறியப் படும் விசம்பு நீ; ஓசையும் ஊறும் அறியப்படும் காற்று நீ; ஓசையும் ஊறும் ஓளியும் அறியப்படும் நெருப்பு நீ; இவற்றோடு சுவையும் அறியப்படும் நீரும் நீ; சுவை ஓளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஜந்தும் அறியப்படும் நிலனும் நீ. ஆகலால்

<sup>1</sup>மூலப் பகுதியும் அறனும் அநாதியான காலமும் ஆகாயமும் காற்றோடு கனலுங் கூடிய இம்முவேழு உலகத்து உயிர் களைல்லாம் நின்னிடத்து வாயின.

தன் நீல நிறத்தோடு மாறுபடும் வெண்மை நிறத்தினை யுடைய பாற்கடல் நடுவே மின்னலை ஒத்து விளங்குகின்ற, சுடர்விடும் மணியோடு விரிந்த ஆயிரந் தலையுடைய படுக்கையிற் துயிலும்துளவஞ்சுடிய அறிதுயிலோன்னனவும், மிக்க ஆரவாரமும் வீரமும் பொருகின்ற மிக்க படை யுடனே, ஒழுக்கத்தைக் கடந்து வரும் பகைவருயிரைப் போக்கும் வெற்றி மிகுந்த வலியும், ஒசை மிகுந்து நிலத்தை உழூம் வளைந்த வாயுடைய கலப்பைப் படையு முடைய பல தேவனெனவும், பூமி அசையும்படி எடுத்தற்கு முற்றாகச் சாய்த்த பொன் இதமுடைய அழகிய கிம்புரி பூண்ட மருப் பிணையுடைய பன்றி எனவும் மூன்றுருவாகப் பிரிந்து ஒன்றாய் விளங்கும் ஒருவன் நீ. பரந்த சிறுகும் பல நிறமுடைய கருடனைக் கொடியாகக் கொண்ட சலியாத செல்வன் நீ. ஒதுதற் கினிய வேதம் துதிக்கின்ற புள் உயர்ந்த கொடியுடைய செல்வ! நல்ல புகழுடைய மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்தையும் ஓப்ப விளங்கும் அழகிய மேனியுடையை.

நின் அருளுடைய மொழி வலம்புரி முழக்கையும் வேத முழக்கை யும் ஒக்கும்; நின் முனிவிடத்து எழும் மொழி வான் முழக்கை ஒக்கும். நின்தாள் நிழல் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று காலக் கூறுபாடு களையுங் கடந்தன. நின்னை ஏத்துமன்பர் இருவினையு முடையரல்லர். காத்தலாகிய ஒரு வினைக்கண் மேவுகின்ற உள்ளத்தினை! இலையின் மேல் உயர்ந்து மலர்ந்த பெரிய இதழ் உடைய தாமரை மலர், நின் அடியும், கையும், கண்ணும், வாயும், தொடியும், உந்தியும், தோளனி வலயமும், தாஞம், தோஞம் கழுத்து மாகும் பெருமை யுடையை; மார்பும் அல்குலும் மனமும் பெரியை; அன்பர் குறையைக் கேட்டு அறியும் அறிவும், அறிந்து அருள்புரியும் நுண்மையு முடையை; வேள்வியை விரும்புதலோடு போரிடத்துக் கொடுமையை; நீங்காத வலியினையும், பொராதிருக்கவே சிவந்த

1. சாத்துலீகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது.

கண்ணணயும், சக்கரப் படை யாற் செய்யும் வெல்லும் போரையுமிடைய செல்வ! நிறத்தால் நெருப்பை ஒத்த வெட்சிமலரை இடையே வைத்துக் கட்டின நறிய துளப மாலையை அணிந்த மார்புடையோய்! பண்டும் பண்டும் யாம் செய்த தவப்பயனால் இத்தன்மையை என நினைந்து நின்னடியைக் கையாற் றொழுது பலகாலும் அடுத்து இறைஞ்சி வாழ்த்துகின்றேம்; யாம் மென்மேலும் ஆசைப்படுகின்ற பொருள் இதுவேயாம்.

## 14. செவ்வேள்

### கடவுள்வாழ்த்து

முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்

- கார்மலி கதழ்ப்பை றலைஇ யேற்ற  
நீர்மலி நிறைச்சென பூமலர்ந் தனவே  
தன்னறுங் கடம்பின் கமழ்தா தூதும்  
வண்ணவன் டிமிர்குரல் பண்ணபோன் றனவே
- 5      அடியறை மகளி ராடுந் தோனே  
நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே  
வாகை யொண்டூப் புரையு முச்சி  
தோகை யார்குரன் மணந்து தனந்தோரை
- 10     நீட்டன்மின், வாரு மென்பவர் சொற்போன் றனவே  
நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன  
மெல்லினர் வேங்கை வியலறைத் தாயின
- 15     அழுகை மகளிர்க் குழுவை செப்ப  
நீரயற் கலித்த நெரிமுகைக் காந்துள்  
வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிரைதொறும்  
விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப்  
பவழத் தன்ன செம்புத் தாஅய்க்  
கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து

### முருகனைப் புகழ்ந்து போற்றுதல்

- சூர்மருங் கறுத்து சடர்ப்படை யோயே  
கறையில் கார்மமழை பொங்கி யன்ன  
20    நறையி எறும்புகை நனியமர்ந் தோயே  
அறுமுகத் தாறிரு தோளால் வென்றி  
நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே  
கெழீலீக் கேளிர் சுற்ற நின்னை  
எழீலீப் பாடும் பாட்டமர்ந் தோயே

25 பிறந்த ஞானரே நின்னை யுட்கிச்  
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே  
இருபிறப் பிருபெய ரீர நெஞ்சந்  
தொருபெய ரந்தன ரறனமர்ந் தோயே

விண்ணப்பம்

அன்னை யாகவி னமர்ந்தியா நின்னைந்  
30 துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்  
இன்னு மின்னுமலை யாகுக  
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.

- கேசவனார் பாட்டு - இசையும் அவர் - பண்ணோதிறம் -

(பருவங்கண்டழிந்த தலைமகள் கேட்பச் செவ்வேளைப் பரவுவா ளாய், இப்பருவத்தே தலைமகள் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தி யது)

மேகம் பெரிய மழை பொழிந்தது. அம்மிகுந்த நீரான் நிறைந்த சுனைகளிடத்துள்ள பூமலர்ந்தன. தண்ணிய நறிய கடப்ப மலரின் தாதை அழகிய வண்டுகள் பண் போன்ற ஒலியுடன் ஊதின. நெடிய மலையிடத் துள்ள மூங்கில்கள் வழிபடுகின்ற மகளிரின் அசைகின்ற தோள்களை ஒத்தன. வாகையின் ஓள்ளிய பூப்போன்ற சூட்டையுடைய மயில்களது குரல் மணந்து பிரிந்தோரைப் பிரிந்து நீடி யாது வாருமென்பவர் சொற்கள் போன்று ஒலித்தது. கொன்றையின் புதிய மலர்கள் பொன் தார் போன்று விளங்கின. அழுகையுடைய மகளிர்க்கு அது தீர்த்தற் பொருட்டுத் தாயர் புலி புலி என்று சொல்லுமாறு வேங்கையின் மலர்கள் பெரிய பாறையிடத்தே பரந்தன. நீரின் அயலே செருக்கி வளர்ந்த நெருங்கிய முகையுடைய காந்தளின் நீண்ட கொத்தின் அலர்ந்த பெரிய இதழ் நிறையாகத் தோன்றும். கொடிகளிடத்து மலர்ந்த பவளம் போற் சிவந்த பூக்கள் பரந்து கிடத்தலால் நின் குன்று கார் காலத்தன்மை மிக்கது.

மிகுந்த போரிடத்துக் குரபன்மாவைக் கிளையோடு அழித்த சுடர்விடுகின்ற படையுடையோய்! கறையில்லாத கார் காலத்து வெண் மேகம் எழுந் தாலன்ன நறிய அகில் முதலியவற்றின்

புகையை விரும்பினோய்! ஆறு முகத்தையும் பன்னிரண்டு தோள்களையு முடையாய்! அழகாற் பிறமகளிரை வென்ற வெற்றியடைய வள்ளியது நலத்தை நயந்தோய்! பிரிந்த கணவர் மீண்டு வந்து புணர்ந்து பின் நீங்கா துறைதற் பொருட்டு வரம் வேண்டி மகளிர் யாழை மீட்டு நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்! பிறந்த ஞானரே நின்னை எதிர்த்து இந்திரன் முதலாகிய தேவர்கள் அஞ்சிய சிறப்புடையோய்! இரு பிறப்பினையும் அப்பிறப்பான் வந்த இரண்டு நாமத் தினையும் இளகிய நெஞ்சத்தினை யும் ஒப்பில்லாத புகழினையு முடைய அந்தணரது வைதிக ஒழுக்கத் தினைப் பொருந்தினோய்! நின்னை யாங்கள் மேவி அடுத்தடுத்து வழிப்படுவதன் பயன், அவ் வழிபாடுகள் மென்மேலும் நின் புகழினும் பல வாகுதலே யாகும்.

## 15. திருமால்

### கடவுள் வாழ்க்கு

**திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு**

- புலவரை யறியாப் புகலோடு பொலிந்து  
நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்  
தொலையா நேமிமுத ஹால்லிசை யமையும்  
புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்
- 5 பலவெனி னாங்கவை பலவே பலவினும்  
நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன்  
நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே  
சிலவினுஞ் சிறந்தன தெய்வம் பெட்புறும்  
மலரகண் மார்பின் மைபடி குடுமிய
- 10 குலவரை சிலவே குலவரை சிலவினும்  
சிறந்தது, கல்லறை கடலுங் கானலும் போலவும்  
புல்லிய சொல்லும் பொருஞும் போலவும்  
எல்லாம், வேறுவே றருவி னொருதொழி விருவர்த்  
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
- 15 நாறினர்த் துழாயோ னல்கி னல்லதை  
ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம்  
அரிதிற் பெறுதுறக்க மாலிருங் குன்றம்  
எளிதிற் பெறலுரிமை யேற்றுக்கு சிலம்ப

**திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை  
நினைந்து எத்துக எனல்**

- அராவணர் கயந்தலைத் தும்முன் மார்பின்  
20 மராமலர்த் தாரின் மாணவரத் தோன்றி  
அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்  
சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்

சோலையாடு தொடர்மொழி மாலிருங் குன்றம்  
தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும்

- 25 நாமத் தன்மை நன்களம் படியெழு  
யாமத் தன்மையில் வையிருங் குன்றத்து  
மன்புன லினிவெயில் வளாவவிருள் வளர்வெனப்  
பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே  
நினைமின் மாந்தீர் கேண்மின் கமழ்சீர்

மாயோனை ஒத்த நிலையுடைத்து  
திருமாலிருஞ்சோலைக் குன்றம்

- 30 சனையெலா நீல மலரச் சனைகுழி  
சினையெலாஞ் செயலை மலரக் காய்கனி  
உறழ நனைவேங்கை யொள்ளினார் மலர  
மாயோ ளொத்தவின் னிலைத்தே

**சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக்  
கண்டு தொழுக எனல்**

சென்றுதொழு கல்லீர் கண்டுபணி மின்மே

- 35 இருங்குன் றென்னும் பெயர்ப்பரந் ததுவே  
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழுது  
கண்டுமய ரறுக்குங் காமக் கடவுள்  
மகமுயங்கு மந்தி வரைவரை பாய  
முகிழ்மயங்கு மூல்லை முறைநிகழ்வு காட்ட  
40 மணிமரு ணன் னீர்ச்சினை மடமயி லகவக்  
குருகிலை யுதிரக் குபிலினங் கூவப்  
பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர்  
நாநவில் பாடன் மழுவெதிர்ந் தன்ன  
சிலம்பிற் சிலம்பிசையோவா தொன்னார்க்  
45 கடந்தட்டான் கேழிருங் குன்று:

**குன்றத்தாணைச் சுற்றம் புடை குழப் போற்றுமின்**

தைய லவரோடுந் தந்தா ரவரோடும்

கைம்மக வோடுங் காத லவரோடும்

தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்  
புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்

50 வெளவற் காரிருண் மயங்குமணி மேனியன்  
 எவ்வயினுலகத்துந் தோன்றி யவ்வயின்  
 மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்  
 அன்பது மேன யிருங்குன் றத்தான்

**பலதேவ வாக்தேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்**

கள்ளனி பசந்துளவினவை கருங்குன் றனையவை  
 55 ஓள்ளிளாளியாவை பொருகுழையாவை  
 புள்ளனி பொலங்கொடியவை  
 வள்ளனி வளைநாஞ்சிலவை  
 சலம்புரி தண்டேந்தினவை  
 வலம்புரி வயநேமியவை  
 60 வரிசிலை வயவம்பினவை  
 புகரினர்குழ் வட்டத்தவை புகர்வாளாவை  
 எனவாங்கு  
 நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி  
 இதுவென வரைத்தின முள்ளமர்ந்த திசைத்திறை  
 65 இருங்குன்றத் தடியுறை யிணயகெனப்  
 பெரும்பெய ரிருவரைப் பரவுதுங் தொழுதே.

- இளம் பெருவழுதியார் பாட்டு -

- மருத்துவன் நல்லச்சுதனார் இசை - பண்ணோதிறம் -

அறிவின் எல்லையால் அறியப்படாத புகழுடனே நில  
 எல்லை யைக் காட்டுகின்ற தன்மை நீங்காததும், கெடாதது  
 மாயுள்ளது சக்கர வாள மலை, இம் மலை முதலாகப், பழைய  
 புகழுடைய புலவர் ஆராய்ந்து பாடிக்கொண்டாடிய நெடிய  
 குன்றுகளைச் சிறப்பு வகையாற் கூறாது, பொது வகையாற் பல  
 வென்றுரைக்கின், அப் பலவற்றுள்ளும், நிலத்துள் ளோரைப்  
 பசிவெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும்  
 அவர் பெறப் பயன்படு குன்றுகள் சிலவாகும். அச்சில வற்றுள்ளும்  
 தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற நீர்  
 நிலைகளுடனே மேகங்கள் படியும் சிகரமுடைய சிறந்த மலைக்  
 கூட்டங்கள் சில. அக்குல வரைகள் சிலவற்றினும் கல்லென  
 அறையும் கடலூம் கானலூம் போல் வேறு வேறாகிய நிறத்தினையும்,

பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுடைய மாயோனையும் அவன் தமையனாகிய பல தேவனையும் தாங்கும் நீண்ட நிலையினையுடைய புகழாலமைந்த<sup>1</sup> பெரிய குன்றம் சிறந்தது.

அரவு மெல்லிய தலையாற் கவிக்கின்ற தம் முன்னோன் மார் பிடத்து வெண்கடப்பமலர்த்தாரின் பெரிய அழகு தோன்றும். அசை கின்ற அருவி மிக ஆர்த்து இழிதலால், சிலம்பாறு அழகு செய்யும் இவ் வியக்கத்தக்க திருமாலிருஞ் சோலை என்னும் பெயருக்கு ஏற்ப அதன் பெருமை பூமியின்கண் நன்றாகப் பரக்கும். மகளிரும் மைந்தரும் தாம் விரும்புங் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தின் இயல்புடையது அக்குன்றம். அதனிடத்து அந்திலைபெற்ற குளிர்ச்சியுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலை ஒப்பப் பிதாம்பரத்தையுடை யோன் தம்முன்னோனாகிய பல தேவனோடு அமர்ந்திருப்பன். மாந்தரே! அத்தோற்றத்தை நினையின்.

இனி அம்மலையது சிறப்பைக் கேண்மின்! சனைகள் தோறும் நீலம் மலர்ந்திருக்கும்.<sup>2</sup> சனை சூழ்ந்த அசோகின் கிளைகளோல்லாம் மலர்கள் விரிந்திருக்கும். காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை பூங்கொத்துகளை மலர்த்தும். இவ்வியல்புகளால் அம்மலை மாயோனை ஒத்த இனிய நிலைமையுடையது. பெரிய ஆரவாரமுடைய உலகில் பெரிய குன்று என்றும் புகழ்பரந்த அவ்வளவு பழைதாய் இயல்கின்ற புகழையுடையது. அது, காண்போரின் பாவத்தை அறுக்கும் வழிபடு தெய்வம். ஆதலின், சென்று அவனைத் தொழுமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின். அங்கு மகவைத் தழுவியிருக்கும் மந்தி ஒரு சிகரத்தி னின்று ஒரு சிகரத்திற்குப் பாயும்; முகைகள் நெருங்கிய மூல்லை, மகளிர் கற்பு ஒழுக்கத்தைக் காட்டும். தேன்பொருந்திய துளசியுடைய கரிய குன்றம் அனையை! ஒளிபோன்ற ஒரு குழை உடையை! கருடன் இருக் கின்ற அழகிய கொடியுடையோய்! கோபமிக்க தன்டேந்தினை; வலம் புரியோடு வெற்றிநேமியுடையை;

1. திருமாலிருஞ்சோலை

2. நீலமலைக் குழ்ந்த அசோகமலர் அவன் பொன்புனை உடைக்கு ஒப்பு; குன்றத்துக் காய்களியோடு மாறுபட மலர்ந்த வேங்கை அவன் மணிபூஷிக்கு ஒப்பு.

வரிசிலையோடு வெற்றி அம்பினை யுடையை; புகர் நிறமுடைய சூழல் படையுடையை. இவ் இருங்குன்றத் தின் அடியில் உறைதல் எய்துக என்று எமக்கு, அழகிய சீரையும் புனிதத்தையு முடைய வேதம் அவர் பெருமையை இத்தனமையவென்று கூறிற்று. ஆதலால் யாம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தே மாய்ப் பெரும் புகமுடைய இருவரையுந் தொழுது வேண்டுதும்.

## 16. வையை

வையையில் நீர் வரவு

கரையே, கைவண் டோன்ற லீகை போன்மென  
மைபடு சிலம்பிற் கறியொடுஞ் சாந்தொடும்  
நெய்குடை தமிரி னுரையொடுஞ் பிறவொடும்  
எல்வயினானு மீதுமீ தழியும்

- 5      துறையே, முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம்  
பொலம்புனை யவிரிழை கலங்கலம் புன்மெனி  
வலஞ்சுழி யுந்திய திணைபிரி புதல்வர்  
கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇத்  
தத்தந் துணையோ டொருங்குட னாடும்
- 10     தத்துரிக் கண்ணார் தலைத்தலை வருமே  
செறுவே, விடுமலர் சமந்து பூநீர் நிறைதலிற்  
படுக னிமிழிகாளை பயின்றன ராடும்  
களிநா ஸரங்கி னணிநலம் புரையும்  
காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தலை முகூடு
- 15     நரந்த நறுமலர் நன்களிக் கும்மே  
கரைபொழுகு தீம்புனற் கெதிர்விருந் தயர்வபோற்  
கானலங் காவுங் கயழுந் துருத்தியுந்தேன்  
தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம்  
பூத்தன்று வையை வரவு;
- 20     தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ்,  
வையையின் வரவு வாய்த்தல்
- 25     சுருங்கையினாயத்தார் சுற்று மெற்றந்து  
குரும்பை முலைப்பட்ட பூநீர் துடையாள்  
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே  
இருந்துகிற் றாளையினாற்றிப் பொருந்தலை  
பூத்தன ணீங்கெனப் பொய்யாற்றாற் றோழியர்

- 25      தோற்றுமோ ரொத்த மலர்கமழ் தண்சாந்தின்  
          நாற்றத்திற் போற்றி நகெபியாடும் போத்தந்  
          திருங்கடற் கூங்கிவரும் யாறிறனத் தங்கான்  
          மகிழுக் களிப்பட்ட தேன்றேறன் மாற்றிக்  
          குருதி துடையாக் குறுகி மருவினியா்  
 30      பூத்தன ணங்கை பொலிகென நாணுதல்  
          வாய்த்தன்றால் வையை வரவு

**வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்**

- மலையி னிழியருவி மல்கினர்ச் சார்ச்சார்க்  
          கரைமரங் சேர்ந்து கவினி மடவார்  
          நனைசேர் கதுப்பினுட் டண்போது மெந்தர்  
 35      மலர்மார்பிற் சோர்ந்த மலரிதழ் தாஅய்  
          மீனாரம் பூத்த வியன்கங்கை நந்திய  
          வானம் பெயர்ந்த மருங்கொருத் லெஞ்ஞான்றும்  
          தேனிமிர் வையைக் கியல்பு;

**வையைக்கு உரிய இயல்பு**

- கள்ளே புனலே புலவியிம் மூன்றினும்  
 40      ஓன்ளாலி சேய்தா வொளிகிளருண் கட்கெண்டை  
          பல்வரி வண்டினம் வாய்குழ் கவினொடும்  
          சென்னீர் வீவயிற் ரேன்சோரப் பன்னீர்  
          அடுத்துத் தாடுவாரப் புல்லக் குழைந்து  
          வடுப்படு மான்மதச் சாந்தா ரகலத்தான்  
 45      எடுத்தவே யெக்கி நூக்குயர்பு தாக்கத்  
          தொடுத்ததேன் சோரும் வரைபோலுந் தோற்றும்  
          கொடித்தேரான் வையைக் கியல்பு;

**தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்**

- வரையார்க்கும் புயல்கரை  
          திரையார்க்குமித் தீம்புனல்  
 50      கண்ணியார் தாரர் கமழ்நறுங் கோதையர்  
          பண்ணிய வீகைப் பயன்கொள்வா னாடலால்  
          நாணா ஞறையு நறுஞ்சாந்துங் கோதையும்

பூத்த புகையு மவியும் புலராமை  
 மறாஅற்க வான மலிந்து நீத்தம்  
 55 அறாஅற்க வையை நின்க்ரு.  
 - நல்லழிச்சியார் பாட்டு - நல்லச்சுதனார் இசை -  
 - பண்ணோதிறம் -

(இது, காதற் பரத்தையுடன் புன்ளாடிய தலைமகன்; தோழியை வாயில் வேண்ட அவள் புன்ளாடியவாறு கூறிவாயின் மறுத்தது)

கொடையுடைய பாண்டியனது ஈகைபோலுமென்று கண்டார் கூறக் காரிய மலையிடத்துள்ள மிளகுக் கொடிகளோடும் சந்தனத்தோடும், வெண்ணெய் கடையும் தயிர்போன்ற நுரையோடும் பிறவற்றோடும் கரையின் எவ்விடத்தும் நீர் மேலும் மேலும் பெருகா நின்றது. துறையிடத்து, ஒத்த முத்துகளைக் கோத்த வடம், தலையில் அணியும் முத்து, பொன் னால் ஆய ஆபரணம். வலமாகச் சுழிக்கின்ற ஆற்றுநீர் கொண்டு வந்த மணிகள், நீராடு கிணற புதல்வர் சிறிய தலையிற் குடிய முஞ்ச மென்னும் மணி ஆகிய இவற்றை அணிந்து தத்தம் கணவரோடு நீராடும் தத்துகின்ற வரியுடைய கண்ணார் நிற்கும் இடந்தோறும் நீர்வாரா நிற்கும்.

வயல்களிடத்தில் ஜதாகிய மலர்களைச் சுமந்து, பூவையுடைய நீர்நிறைதல், பாடுகின்ற இயங்களின் கண்ணொலியையும் பாட்டினையும் பயின்ற மகளிர் ஆடுகின்ற அரங்கினது அலங்கரித்த அழகை ஒக்கும்.

தமக்கு (சோலைகளுக்கு) விருந்தயர்வது போல் ஓலித் தொழுகும் தீம்புனலுக்கு எதிர்த்து விருந்தயர்வன போல், கா, மென்மேலும் நெருங்கும் கரும்புகள் ஓலிக்கும் மகரந்தத்துடனே நரந்தம் போன்ற நறிய மலர்களை அளிக்கும் மணமுடைய காவினும், கயங்களிலும், ஆற்றிடைக் குறையினும் மதுவை யுண்டு தேங்கள் பாடப் பூக்களினாலுண்டாகிய அழகுவையை வரவின்கண் திசைதோறும் பொலிந்தது.

நீர் விசிறும் கருவிகளால் ஆயத்தார் சுற்றி நின்றெறியத் தன் குரும்பை முலைக்கட்பட்ட அரக்கு நீரைத் துடையாளாய்

துகிலின் முன்புறத் தால் ஓற்றி நின்றாள். அவள் பாற் கணவன் வந்தான். அதனைத் தோழியர் கண்டு ‘அவள் பூத்தனள்; அவளைப் பொருந்தாதே, நீங்கு’ என்று பொய்யாகக் கூறினர். அப்பூப்பின் தோற்றத்தை ஒரு தலையாக ஒத்த செஞ்சாந்தின் நாற்றத்தால், அப்பூப்பின்மையை அறிந்து வைத்தும் சனத்திடையனாதலால் அவன் ஆண்டு நின்றும் நகையோடும், கடலை நோக்கி மலையினின்றும் பரந்து வரும் ஆற்றை ஒப்ப விரைந்து வீடு போந்தான். போந்து மகிழுமாறு பழத்தினாற் சமைத்த களிப்பு மிக்க தேறலை நுகராது, அவளது குருதி போலும் நீரைத் துடைத்து மருவி னான். மருவி அவ்வில்லத்தார் கேட்கும்படி நங்கை பூத்தனள் என்று சொல்ல அதற்கு அவள் நாணினாள். வையையின் வரவு இத்தன்மை யுடைதாயிருந்தது.

(இதுவும், வருவனவும் காதற் பரத்தையைக் குறித்துக் கூறியன)

மலையினின்றும் இழிந்து செல்லும் அருவி கரையிடத்தே உள்ள பூக்கள் செறிந்த மரங்களைச் சேரும்; சேர்ந்து அம்மரங்களின் பூவால் அழகு பெற்று, மடவார் கூந்தலிற் குடிய தேன் பொருந்திய தண்ணிய பூக்களும், மைந்தர் மார்பிடத்தே குடிய மலரின் இதழ்களும் பரக்கும்படி செல்லும். மீனாகிய முத்துப் பூத்து விளங்கும் வானத்தின் கண் பெரிய கங்கையாறு வருகின்ற தன்மையை ஒத்திருக்கும். இவ்வாறு ஒத்திருத்தல் தேன் வண்டு ஊதுகின்ற வையைக்கு இயல்பு. விளங்குகின்ற ஒளியை உண்ட (மங்கையாரின்) கண்ணாகிய கெண்ணடை மீனுக்கு, மதுபானம், புனலாட்டு, புலவி என்னும் இம்மூன்றினாலும் ஓள்ளிய நிறம் சிவக்கும். பல வரிகளையுடைய வண்டின்கூட்டம் தமது அழகிய வாய்களால், கூந்தலின்றும் நீங்கும் இயல்பினை யுடைய பூக்களின்றும் தேனொழுக மிக்க நீரின் கண் ஆடும் பரத்தையரை அடுத்தடுத்துப் புல்லும்; புல்லுத லால் நெகிழ்ந்து அழிந்ததும் அழியாதது மாகிய கத்தாரிக் குழம்பு மார்பினின்றும் ஒழுகும். அம்மார்பு, பனியால் வளைந்த முங்கில் அப்பனி நீங்க மேலே எழுந்து சென்று தாக்குதலால் தேன் சோர்ந்து விழும் வரையை ஒத்த தோற்றமுடையதாயிருக்கும். கொடி அணிந்த தேருடைய பாண்டியனது வையை ஆற்றின் இயல்பு இவ்வகையினது.

மேகம் வரையிடத்து ஆரவாரித்து நிற்கும் அவ்வளவிற்கு,  
இவ்வியல் பினதாகிய வையைத் தீம்புனற்றிரை ஆரவாரிக்கும்.

(இவ்வளவும் தோழி தன்னுள்ளே கூறுவாளாய்ப் புனலாடிய  
வரலாறு சூறி, மேல் வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயின்  
மறுக்கின்றாள்)

வையாய்! கண்ணியரும் தாரருமாகிய மைந்தரும்,  
நறுங்கோதை யினராகிய மகளிரும், முன் பொருள்களைத் தானம்  
பண்ணி, அதன் பயனாகிய போகத்தை நுகரவேண்டி நாடேறும்  
ஆடுதலான், அவர் கையுறையாகிய பொன்மீன் முதலியவும்,  
அவரணிந்த சாந்தும். மாலை யும் ஈரம் புலர்த்தும் பொலிந்த  
புகையும் நினக்குத் தரும் உண்டியும் இடையறாதிருக்கும்  
பொருட்டு மழை மறா தொழிக. அம்மழையாகிய வெள்ளம்  
பெருகி நின் பெருக்கு வற்றா தொழிக.

## 17. செவ்வேள்

### கடவுள் வாழ்த்து

**மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்**

- தேம்படு மலர்குழழ பூந்துகில் வடிமணி  
 ஏந்திலை சமந்து சாந்தம் விரைவு  
 விடையரை யசைத்து வேலன் கடிமரம்  
 பரவின ரூரைப்பாடு பண்ணிய விசையினர்
- 5 விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக்  
 கோலெரி கொளைந்றை புகைகொடி பொருங்கீழ்  
 மாலை மாலை யடியுறை யினையநர்  
 மேலோ ருறையுஞும் வேண்டுநர் யாஅர்
- மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை  
 உடையது பரங்குன்றம்
- ஓருதிறம், பாணர் யாழின் றீங்குரலெழ  
 10 ஓருதிறம், யாணர் வண்டி னிமிரிசைபைழ  
 ஓருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ  
 ஓருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத  
 ஓருதிறம், மண்ணார் மழவி னிசைபைழ  
 ஓருதிறம், அண்ண னெடுவரை யருவிநீர் ததும்ப  
 15 ஓருதிறம், பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க  
 ஓருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க  
 ஓருதிறம், பாடினி முரலும் பாலையங் குரவின்  
 நீடுகிளார் கிழமை நிறைகுறை தோன்ற  
 ஓருதிறம், ஆடுசீர் மஞ்ஞஞ யரிகுர ரோன்ற  
 20 மாறுமா யற்றனபோன் மாறிறதிர் கோடல்  
 மாற்டான் குன்ற முடைத்து:

**பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட நிலம்**

பாடல் சான்று பல்புகழ் முற்றிய

கூடலொடு பரங்குன்றினிடைக்

கமழ்நறுஞ் சாந்தி எவரவர் திளைப்ப

25 நனிநனித் தாயினுஞ் சேஎய்ச் சேய்த்து

மகிழ்மிகுதேஎங் கோதையர் கூந்தல் குஞ்சியிற்

சோர்ந்தவி ழிதழி னியங்குமா றின்று

வசைநீங்கிய வாய்மையால் வேள்வியாற்

றிசைநாறிய குன்றமாந் தாண்டான்

30 பாவி யுண்ணு மகிள்கெழு கழழ்புகை

வாய்வாய் மீபோ யும்பரிமை பிறப்ப

தேயா மண்டிலங் காணுமா றின்று

**பரங்குன்றின் அலங்காரம்**

வளைமுன்கை வணங்கிறையார்

அுணைமென்றோ ஓசைபொத்தார்

35 தூர்மார்பிற் ரகைபியலார்

ஸ்ரமாலை யியலனியார்

மனமகிழ் தூங்குநார் பாய்புட னாடச்

சுளைமலர்த் தூதூதும் வண்டுத் தெல்தா

அனையபரங் குன்றி னணி;

**தெய்வ விழவும் விருந்தயர்வும்**

40 கீஷோர், வயல்பரக்கும் வார்வெள்ளருவி பரந்தா னாத்ரோ

மேலோர், இயங்குதலால் வீழ்மனி நீலஞ் செறுவழக்கு மரோ

தெய்வ விழவந் திருந்து விருந்தயர்வும்

அவ்வெள் எருவி யணிபரங் குன்றிற்கும்

தூாய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும்

45 கொய்யுளை மான்றோர்க் கொடித்தேரான் கூடற்கும்

கையூழ் தடுமாற்ற நன்று;

முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்

எனவாங்கு

மனீநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்

பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ

50 பணியொரீஇ நின்புக மேத்தி  
 அணிநெடுங் குன்றம் பாடுதுங் தொழுதும்  
 அவை, யாழுமென் சுற்றும் பரவதும்  
 ஏம் வைதல் பெறுகயா மெனவே.

- நல்லழிசியார் பாட்டு - நல்லச்சதனார் இசை -  
 - பண் நோதிறம் -

ஆராதிப்போர், தீபங்களும், இசையுடைய வாத்தியங்களும், சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களும். அகிற்புகையும், கொடி களும் ஆகிய இவற்றை, ஒருங்கே ஏந்தித் தேன் பொருந்திய மலர்களையும், தழைகளையும், பூத்தொழில்களுடைய துகில் களையும், மணிகளை யும், இலைபோன்ற உயர்ந்த வேலையும் சமந்து செல்வர்; சென்று சந்தனத்தைத் தெளித்து அறையிடத்தே படிமத்தான் கட்டின கிடாய் நிற்கும் முருகனது கடம்பை ஏத்துவர். ஆலாபனஞ்செய்து பாடல்களைப் பாடுகின்றவர் களாய், விரிந்த மலர்களினின்றும் சொட்டும் தேன் மரங்களை நனைக்கும் குன்றின் தாழ்வாரத்தில் மாலைக் காலத்தே கூடுவார்கள். இவருள் தேவருலகத்து உறைதலை வேண்டுவார் யார்? (வேண்டார் என்றவாறு.)

ஓரு பக்கத்தே பாணர் மீட்டும்யாழின் இனிய ஓசை எழுந்தது. ஓரு பால் பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டு ஊதுகின்ற இனிய இசை எழுந்தது. ஓருபக்கத்தே துளைகளுடைய குழலின் ஓசை எழு, ஓருபக்கத்தே வண்டுகள் பரந்து பண் போன்ற இசையினை ஊதின. ஓருபக்கத்தே ஓசையுடைய முழவின் ஓலி எழு, ஓருபக்கத்தே மலையினின்று இழியும் அருவிநீர் தகும்பி ஒலித்தது. ஓருபக்கத்தே பாடவல்ல விறலியர் வளைந்து ஆட, ஓரு பக்கத்தே வாடைக் காற்றுக்கு அசைந்து பூங்கொடி ஆடிற்று. ஓருபக்கத்தே பாடினியின் பாலைப் பண்ணாகிய மிடற்றுப் பாடல் எழு, ஓருபக்கத்தே தாளத்துக்கு ஆடுகின்ற மயிலின் குரலெழுந்தது. இவ்வாறு கல்விகளால் மாறுபடும் தன்மை உற்றன போல ஒன்றுக்கு மாறாக ஒன்று மாறுகொள்ளுந் தன்மை பகையை வென்ற முருகன் குன்றிடத்துண்டு.

பாடல்களாற் சிறந்து பலபுகழும் முற்றுப் பெற்ற கூடற்கும் பரங்குன்றுக்கும் இடையே உள்ள நிலம் மிக அணித்தாயினும்,

மைந்தரும் மகளிரும் நெருங்கிவிளையாடுதலால் மிகத் தூரத்தே நின்றது. அழகு மிக்க அவர் கூந்தலில் நின்றும்,<sup>1</sup> குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலையால் செல்லும் வழி தடுக்கப்பட்டு வழி இல்லை ஆயிற்று.

குற்றந்தீர்ந்த வேதத்தாலும், அது கூறும் வேள்வியாலும் புகழ் திசை எங்கும் பரந்த குன்றிடத்தே, உலகத்தார் பலவிடத்தும் இருந்து செய்கின்ற பூசைக்கண் முருகன் அகிற்புகையை அவியாகச் கொள்வான். அப்புகை இடந்தோறும் மேலே போதலான் சூரிய மண்டலம் மறையும்; தேவர்கள் இமையாது நின்று நீங்குவர்.

குளிர்ந்த மாலையை அழகு பெற அணிந்தோரும், வளை அணிந்த முன்கையினரும், வளைந்த இறை உடையருமாகிய இளம் மகளிர், அன்பு ஒத்தாரும் தாரணிந்த மார்பினையுடையரு மாகிய மைந்தரின் அணையாகிய மென்தோளிற் தங்கி மனமகிழ்ந்து சனையிடத்தே பாய்ந்தாடுவர். அதற்கு வெருண்ட வண்டுகள் வெருவிச்சனையிடத்துள்ள மலர்களின் மகரந்தத்தை ஊதாது நீங்கும். பரங்குன்றினது அலங்காரம் இத்தன்மை யது.

மலையினின்றும் இழிகின்ற நீண்ட வெள்ளிய அருவி மிகவும் பரந்து உழவரது வயலிடத்தே செல்லும். மேலே விளையாடு மகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த நீலமணி உழுகின்ற நிலத்தைச் சிதைக்கும்.

தம்மைப்பிரிந்து சென்ற தலைவர் வினைமுடித்துக்கொண்டு விரைவில் வந்து கூடுதற்குத், தலைவியர், வெள்ளிய அருவி அழகு செய்யும் பரங்குன்றின் கண் தெய்வவிழா எடுப்பர். பிரிந்தவர் கூடிய வழிக் கெடாத பெரிய புகழையுடைய செழுமை பொருந்திய வையையிடத்துப் புன்ளாடுவர். ஏனையோர், பிடரிமயிர் கொய்த குதிரை பூண்ட, கொடி யனிந்த தேருடைய பாண்டியனது கூடற்கண் புதுப்புன்ளாடுவர். கற்புடைய மகளிரும் தலைவரது அறம் நிமித்தமாகப் பூசை செய்து அப்பயன் நுகர்தலின் அது அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று.

நீலமணியின் நிறமுடைய மயிலினையும் உயர்ந்த கோழிக் கொடி யினையும் பிணிமுகமென்னும் யானையையும் ஊர்ந்து

<sup>1</sup> உச்சிக்குடுமி

செய்யும் வெல்லும் போரையுமடைய தலைவரின் துன்பஞ்  
சாராத அருளைப் பெறு வேமாக வென்று மக்கண் மாட்டுப்  
பணிந்த மொழியை ஒழித்து, நின் புகழை ஏத்தி யாழும் எம்  
சுற்றமும் வேண்டிக்கொள்ளா நின்றேம்.

## 18. செவ்வேள்

### கடவுள்வாழ்த்து

இமயத்தொடு நிகர்க்கும் குன்று

- போர்த்திர்ந் தேற்றார் மதுகை மதந்தபக்  
காரித்திர்ந் தேற்ற கமஞ்கு லெழிலிபோல்  
நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவற்துச்  
குர்நிரந்து சற்றிய மாதபுத்த வேலொய்நின்  
5 சீர்நிரந் தேந்திய குன்றோடு நேர்நிரந்  
தேறுமா ரேற்குமிக் குன்று;
- தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்**
- ஓள்ளொளி மணிப்பொறி யான்மஞ்செனு நோக்கித்தன்  
உள்ளத்து நினைப்பாளைக் கண்டன டிருநுதலும்  
உள்ளிய துணர்ந்தேனோஃ துரையினி நீயெம்மை
- 10 எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன்  
காதலாய் நின்னியல் களவெண்ணீக் களிமகிழ்  
பேதுற்ற விதனைக்கண் டியானோக்க நீயெம்மை  
ஏதிலா நோக்குதி யென்றாங் குணர்ப்பித்தல்  
ஆய்தேரான் குன்ற வியல்டு;
- பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை**  
**பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று**
- 15 ஜவளம் பூத்த வணிதிகழ் குன்றின்மேல்  
மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார்  
கைவளம் பூத்த வடுவொடு காணாய்நீ  
மொய் வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம்  
மெய்வளம் பூத்த விழைத்தரு பொன்னனி
- 20 ஸைவளம் பூத்த நூம்பியைசீர்ப் பொய்வளம்  
பூத்தன பாணாநின் பாட்டு;

**பரங்குன்றத்திலுள்ள அம்பலம்**

- தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ  
மங்குன் மழைமழைங்கிய விறல்வரையாற்  
கண்பொருப் சடர்ந்தடர்ந்திடந்  
25 திருள்போழுங் கொடிமின்னால்  
வெண்ஸ்டர் வேல்வேள் விரைமயின்மேன் ஞாயிறுநின்  
ஒன்ஸ்ட ரோடைக் களிரேய்க்கு நின்குன்றத்  
தெழுதெழி லம்பலங் காமவே ளம்பின்

**குன்றத்தின் சிறப்பு**

- ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி  
குர்ததும்பு வரைய காவாற்  
கார்ததும்பு நீர்ததும்புவன சனை  
ஏர்ததும்புவன பூவணி செறிவு  
போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ கார்தோற்றும்  
35 காந்தள் செறிந்த கவின்;  
கவின்முகை கட்டவிழப்ப தும்பிகட் டியாழின்  
புரிநெகிழப்பார் போன்றன கை;  
அச்சிரக் காலார்த் தணிமழை கோவின்ரே  
வச்சிரத் தான்வான வில்லு;  
40 வில்லுச்சிசாரி பகழியின் மென்மலர் தாயின  
வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம்  
வட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச்  
சீர்ததும்பு மரவழுடன் சிறந்து  
போர் ததும்பு மரவம் போலக்  
45 கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம்  
அருவி யார்ப்பழுத் தணிந்தன வரை  
குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தீனை  
எருவை கோப்ப வெழிலணி திருவில்  
வானி லணித்து வரியூதும் பன்மலராற்  
50 கூனி வளைத்த சனை;

**முருகவேளை வாழ்த்துதல்**

புரியறு நரம்பு மியலும் புணர்ந்து  
சுருதியும் பூவஞ் சடருங் கூடி

எரியிரு ககிலோ டாரமுங் கமழும்  
 செருவேற் றாளைச் செல்வநின் னடியுறை  
 55 உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப்  
 பிரியா திருக்கவெஞ் சுற்றுமோ டுடனே.  
 - குன்றம்பூதனார் பாட்டு - நல்லச்சுதனார் இசை -  
 - பண் காந்தாரம் -

திரண்டு வந்து பொருத அவணரது வலியாகிய செருக்கு ஒழிய, விசும்பிடத்தே பரந்து நிறைந்த குலுடைய கார்கால மேகம் போல நீர் பரந்ததும் நிலந்தாங்குவதுமாகிய கடலுள், மாவடி வாய்ப் பரந்து நின்ற சூரபன்மாவின் வலியைக் கெடுத்தோய்! நின்னை ஈன்ற புகழைத் தன்னிடத்தே கொண்ட இமயத்தோடு ஒப்பநேர்நின்று மாறுபட்டு ஏற்கும் புகழுடையது இப்பரங்குன்று.

(இனி முருகவேளைப் படர்க்கையாக்கி இம்மலைச் சிறப்புக் கூறுகின்றார்)

ஆடுகின்ற ஓள்ளிய மணிபோலும் அழகிய பொறியினை யுடைய மயிலை நோக்கிய முருகக் கடவுள் அதன் அழகையும் களிப்பினையும் உள்ளத்தாற் குறிக்கொண்டார். அதனை வள்ளி கண்டாள்; கண்டு, நீ நினைத்த தறிந்தேன்; இனி அதனை எமக்கு உரை; எம்மை நோக்காது இகழ்தலை மறத்தல் ஒழி, என்று சொல்லி ஊடினாள். அவர் அவ்வுடலை மாற்றி, எனது காதலுக் குரியாய்! அம்மயிலாற் களவுகொள்ள அரிய நின் சாயலை, மிகுந்த மகிழ்ச்சியாற் களவுகொள்ள எண்ணிய அம்மயில், அதனைப் பெறமாட்டாது வருத்தமுற்று. அதனைக் கண்டு யான் நின் சாயலின் அருமையை நினைத்தேன். நீ, உன்னை இகழ்ந் தேமாகி நின்றேன் என்றாய்,” என இவ்வாறு கூறி அவ்வுடலை உடனே தீர்த்தார். முருகனது குன்றின் இயல்பு இவ் வகையினது.

(இது, பாணனுக்குத் தலைவன் பரத்தைமையைக் கூறுகின்ற ஒரு தலைவியின் கூற்று)

மெய்யில் அழகு பொலிதற்கு ஏதுவாகிய விரும்பத்தக்க பொன்னா பரணங்களையுடைய பாணா! <sup>1</sup> ஜிந்து வளம் பொலிந்த

1. அரக்கு, கற்கூம், செந்தேன், மயிலிறகு, நாவி

பரங்குன்றின் மேல் வாழும் பூவின் அழகுடைய குளிர்ந்த கண்ணுடையாரது இறுகுதல் மிகுதியுடைய முயக்கத்தே அம்மகளிர்ந்தகஞ்செய்த வடுக்களால் நந்தலை வரின் பரத்தைமையை நீ காணாய். நின் யாழ் நரம்பிற்கு ஏற்ப நட்ட பாடை என்னும் பண்ணைப் பாடும் நின் பழைய பாட்டுப் பொய்த்தது.

வேலை ஏந்தியவேளே! விரைந்த செலவினையுடைய மயிலின் மீது வரும் ரூயிலே! மழை மழங்குகின்ற நின்குன்றின் சிகரமும், அதன்கண் இருளைக் கிழிக்கும் கொடி போன்றமின்னும், நெற்றிப்பட்ட மணிந்த நின் களிற்றை ஒக்கும். நின்குன்றின் கண் சித்திரங்கள் தீட்டிய அழகிய அம்பலம், காமவேள் அம்புப் பயிற்சி செய்யும்<sup>1</sup> சிரமச்சாலையை ஒக்கும். தெய்வம் உறைகின்ற வரையிடத்துள்ள சோலைகளிற் றங்குகின்ற முகிலால் நீர் நிறைந்த சுனைகளில் அழகுமிகுந்து விளங்குகின்ற மலர் களின் செறிவு காமனின் கூரிய அம்பு நிறைந்த அம்பறாத் தூணியை ஒக்கும்.

கார்காலத்து மலர்கின்ற காந்தட் பூங்கொத்துகளின் நெருங்கிய அழகு, போரில்தோற்றுக் கட்டுண்டவரின் கையை ஒக்கும். முன்பனிக் காலத்து அழகிய மேகம் வானவில்லை வளைத்தது. குதாடு கருவியை ஒத்த நினது மலைமேன்மரங்கள் அவ்வில்லுச் சொரிகின்ற கணைகளை ஒப்ப மெல்லிய மலரைப் பரப்பின.<sup>2</sup> குதாடுங்காய்களை உருட்டுதல் வல்ல நின் மலைக்கண் உள்ள கோயிலிற் போரிடத்து மிகும் அரவும் போலத் திரளாகிய தாள் மொலிக்கும் ஒலியோடு சிறந்து மேகக் கூட்டங்கள் ஒலித்தன.

அருவி ஓடுதலால் மலையின் சிகரங்கள் முத்தணிந் தாலெலாத்தன. குருவிகள் ஆரவாரிக்குமாறு தினைக்கதிர்கள் விளைந்தன. கரையினின் றும் சாய்ந்த யானையை முட்டுகின்ற வண்டுதும் சுனையிடத்துள்ள பல நிறமலர்கள் வளைந்து, வளைந்த வானவில்லை ஒப்ப அழகோடு விளங்கின.

(இவ்வளவும் மலைச் சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக் கின்றார்)

1. ஆயுதப் பயிற்சி செய்யுமிடம்

2. மலைகுதாடு கருவியையும், மரங்கள் சொரியும் காய்கள் குதாடுங்காய்களையும் ஒக்கும் என்றாலாறு.

பொருகின்ற வேலையுடைய செல்வ! நின் பூசைக்கண் மீட்கும் நரம்பினதொலியும், புலவர் பாடிய அழகிய பாடல் களும் பொருந்தி, வேத ஓலியும், உபசாரமாகிய பூவும் தீபமுங்கூடி எரியின் கண் உருகும் அகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழ்கின்ற நின் அடியின் கண் உறைதலை, எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியா திருப்போமாக.

## 19. செவ்வேள்

### கடவுள் வாழ்த்து

வள்ளியை முருகன் வதுவை கொண்டது

- நிலவரை யழுவத்தான் வானுரை புதற்று  
 புலவரை யறியாத புதல்பூத்த கடம்பமர்ந்  
 தருமுனி மரபி னான்றவர் நுகர்ச்சிமன்  
 இருநிலத் தோரு மியைகென வீத்தநின்  
 5 தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு  
 சாறுகொ டுற்கத் தவளொடு  
 மாறுகொள் வதுபோலு மயிர்கொடி வதுவை  
 கூடலார் பரங்குன்றை நோக்கி விடியவில்  
 யாத்திரை செய்கின்ற வழி  
 புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற்  
 கலப்போ டியைந்த விரவுத்தீ ரெல்லை  
 10 அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார்  
 சிறந்தோ ரூலகம் படருநர் போல  
 உரிமான் புனைகல மொண்டுகி றாங்கிப்  
 புரிமான் புரவியர் போக்கமை தேரர்  
 தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின்  
 15 குன்றொடு கூட விடையெல்லா மொன்றுபு  
 ஞேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய  
 தார்போலு மாவைத் தலைநிறையாற் றன்மணல்  
 ஆர்வேலை யாத்திரைசெல் யாறு;  
 பாண்டியன் தன் பரிவாரங்களுடன்  
 பரங்குன்றை வலம் வரும் காட்சி  
 சுட்ரோடு சூழ்வரு தாரகை மேருப்

- 20 புடைவரு குழல் புலமான வழுதி  
மடமயி லோரு மனையவ ரோடும்  
கடனறி காரியக் கண்ணவ ரோடுநின்  
குருறை குன்றிற் நடவரை யேறிமேற்  
பாடு வலந்திரி பண்பிற் பழமதிச்
- 25 சூடி யசையுஞ் சவன்மிசைத் தானையிற்  
பாடிய நாவிற் பரந்த வுவகையின்  
நாடு நகரு மடைய வடைந்தனைத்தே  
படுமணி யானை நெந்தியாய்நீ மேய  
கடிநகர் குழ்நுவலுங் கால்;
- குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை  
ஒத்து விளங்கியமை
- 30 தும்பி தொடர்க்குப்ப தும்பி தொடராட்டி  
வம்பனி பூங்கமிற்று வாங்கி மரனசைப்பார்  
வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார்  
திண்டேர் வழியிற் செலநிறுப்பார் கண்டக்  
கரும்பு கவழ மடுப்பார் நிரந்து
- 35 பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே  
குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற  
இடைநிலம் யாமேத்து மாறு;
- மலைச் சிறப்பு வழுதியுடன் ஏறியோர் கண்டவை
- 40 குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும்  
கரும்பு கருமுகக் கணக்களிப் போரும்  
தெய்வப் பிரமஞ் செய்கு வோரும்  
கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரு  
மியாழி னினிகுரல் சமங்கொள் வோரும்  
வேளவியினழகியல் விளம்பு வோரும்  
கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப
- 45 ஊழுற முரசி னொலிசெய் வோரும்  
எனழு முறவரு மிருச்டர் நேமி  
ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும்  
இரதி காம னிவளிவ னெனாஆ  
விரகியர் வினவ வினாவிறுப் போரும்

- 50 இந்திரன் பூசை யிவளக விகையிவன்  
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு  
ஜன்றிய படியிடுன் றுரைசெய் வோரும்  
இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்  
துன்னுர் சட்டவுஞ் சட்டறி வழுத்தவும்  
55 நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச்  
சோபன நிலையது துணிபரங் குன்றத்து  
மாதின்மருகன் மாட மருங்கு;

**குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி**

- பிறந்த துமரிற் பெயாந்தொரு பேதை  
பிறங்க விடையிடைப் புக்குப் பிறந்தியான்  
60 வந்த நெறிய மறந்தேன் சிறந்தவர்  
ஏன யோஷு வெனவிளி யேற்பிக்க  
ஏன யோஷுவென் றேலா வவ்விளி  
அவ்விசை முழையேற் றழைப்ப வழைத்துழிச்  
செல்குவ எாங்குத் துமர்க்கா ணாமை  
65 மீட்சியுங் கூடுக்கூட மேவு மடமைத்தே  
வாழ்த்துவப்பான் குன்றின் வகை;

**இள மகளிரின் மருட்சி**

- நனிநுனி நயவரு சாய்ப்பி னாறினர்ச்  
சினைபோழ் பல்லவந் தீஞ்சனை யுதிர்ப்ப  
உதிர்த்த சுனையினுடுத்த தலைய  
70 அலர்முகிமுற வகைகிடப்பத்  
தெரிமலர் நனையுறுவ  
ஜந்தலை யவிர்பொறி யரவ மூத்த  
மைந்த னருகொன்று மற்றிளம் பார்ப்பென  
வாங்கிள மகளிர் மருளப் பாங்கர்

**குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்**

- 75 பசம்பிடி யிளாமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்  
கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்  
எருவை நறுந்தோ டெரியினர் வேங்கை

- உருவமிகு தோன்றி யூழினர் நறவம்  
பருவமில் கோங்கம் பகைமல ரிலவம்
- 80 நினந்தவை கோத்தவை நெய்தவை தூக்க  
மணந்தவை போல வரைமலை யெல்லாம்  
நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்  
விடியல் வியல்வானம் போலப் பொலியும்  
நெடியாய்நின் குன்றின் மிசை;
- கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்  
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்
- 85 நின்யானைச் சென்னி நிறங்குங்கு மத்தார்  
புனையாப்பூ நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப்  
பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி  
மலிவிடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுட்  
பன்மண மன்னு பின்னிருங் கூந்தலர்
- 90 கன்னிமை கனிந்த காலத் தார்நின்  
கொடியேற்று வாரணங் கொள்கவழ மிச்சில்  
மறுவற்ற மைந்தர்தோ ளெய்தார் மணந்தார்  
மறுவற் றலையளி யெய்தார்நின் குன்றம்  
குறுகிச் சிறப்புணாக் கால்:
- முருகப் பெருமானை வாழ்த்துதல்
- 95 குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச்  
சிறப்புணாக் கேட்டி செவி;  
உடைய மொலியலுஞ் செய்யைமற் றாங்கே  
படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்  
உருவ முருவத்தீ யொத்தி முகனும்
- 100 விரிக்திர் முற்றா விரிசுட ரொத்தி  
எவ்வத் தொவ்வா மாழத றடிந்து  
தெவ்வுக் குன்றத்துத் திருந்துவே லழுத்தி  
அவ்வரை யுடைத்தோய்நீ யிவ்வரை மருங்கிற்  
கடம்பம் ரணிநிலை பகன்றதேம்
- 105 உடங்கம் ராய்மொ டேந்தினந் தொழுதே.

- நட்பன்னனார் பாட்டு -  
- மருத்துவன் நல்லச்சுதனார் இசை - பன் காந்தாரம் -

வானின்கண் உறைதலாகிய விருப்பை நீ இப்பூமியிடத்துங் கொண்டாய்; கொண்டு அறிவின் எல்லையால் அறியப்படாத புகழினை யுடைய கடம்பை மேவினாய்; மேவிப் பெறுதற்கரிய தலைமையை யுடைய தேவரெஞ்சும் நுகர்ச்சியை இவ்வுலகத்து மக்களும் எஞ்சுக என்று நின்னுடைய பரங்குன்றத்து, மயில் போன்ற சாயலுடைய வள்ளியை அலங்காரத்தோடு கூடிய வதுவை கொண்டாய். அது தேவ ருலகத்துத் தெய்வயானையது மணவிழாவோடு மாறுகொள்ளுந் தன்மை யுடையது.

புணர்ச்சியோடு வந்த இரவு நீங்கி வைகறை வந்தது. இவ்வுலகத்து அறத்தைப் பெரிதாகச் செய்து அதன் பயனை நுகர வேண்டித் தேவ ருலகத்துச் செல்வாரைப்போல, அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடலிடத்து மகளிரும் மைந்தரும் தமக்கேற்ற மாட்சி யுடைய அணியும் ஆபரணங்களையும் நல்ல பட்டாடைகளையும் அணிந்தனர்; விருப்பமிகுந்த குதிரை மீதினராயும், ஒடுகின்ற தேரராயும் தெரிந்த மலராற் தொடுத்த தாரராயும் தெருவின் இருள் அகலும்படி சென்றனர். நின் குன்றிற்கும் கூடற்கும் இடையே உள்ள இடம் எல்லாம் நெருங்கி அவர் யாத்திரை செய்கின்ற வழி குளிர்ந்த மணல் பரந்த சோலை போன்றது. அவர்களின் மாலையணிந்த தலைகள் இடைவெளி யற நிறைதலால் அவை ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டிப் பெரிய நிலத்துக்கு அணிந்த மாலை போன்றன.

ஓலிக்கின்ற மணி கட்டிய யானையூடைய பெரியோய்! அறிவு திருந்திய வழுதி மடமயிலனைய மகளிரோடும் காரியக் கடனறிந்த தன் கண்ணாகிய அமைச்சரோடும் கூடி நாட்டிலுலள்ளவரும் நகரிலுள்ள வரும் ஆலவட்டங்களைத் தோளிற் தாங்கியும், நாவினால் ஏத்தியும், குழவந்து நின் விசாலித்த மலைமீது ஏறி நீ வீற்றிருக்கும் அழகிய ஆலயம் பெருமை உண்டாக வலம் வருவார். அத்தோற்றும் உடுக்கணங்கள் புடைகுழச் சந்திரன் மேருவின் பக்கத்தே வந்தது போன்றது.

வண்டுகள் தொடர்கின்ற மதம் சொரியும் கன்னமுடைய யானைகளைப் பாகர் அவற்றின் கழுத்திற்கட்டியுள்ள அழகிய கயிறுகளால் மரங்களிற் கட்டித் துண்டு துண்டாகத் துணித்த

கரும்பை ஊட்டுவர். மாலையணிந்த குதிரைகளை வழியிலே இளைப்பாறும் பொருட்டு நிறுத்துவோர் திண்ணிய தேர்களை வழியிடத்தே நிறுத்துவர். அவை பரத்தலால் நின் குன்றத்தின் கீழ் நின்ற<sup>1</sup> இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையை உடையதாயிருக்கும்.

(இனி, வழுதியுடன் குன்றின்மீது ஏறியோரது விநோதங் கூறுவா ராய் மலைச்சிறப்புக் கூறுகின்றார்)

குன்றிடத்துள்ள குரங்குகள் அருந்தும்படி, சிலர் தின்பண்டங் களைக் கொடுப்பர். சிலர், கருங்குரங்குகளுக்குக் கரும்பைக் கொடுப்பர். சிலர், தெய்வத் தன்மையுடைய பிரமவீணையை மீட்பர். சிலர் குழு லிடத்துக் கையை வைத்து ஊதுவர். சிலர் இளி, குரல் என்னும் இசை களைச் சமமாக யாழிற் பாடி இன்பங் கொள்வார். சிலர், பூசையின் அழகை எடுத்தியம்புவர்; சிலர், யாழ் நரம்பின் இசை கொம்மென ஓலித்த அளவில் அத்தாளத்துக்கு ஏற்ப முரசோலையை எழுப்புவர். சிலர், நாள் மீன்களையும் தாரகைகளையும் உடைய துருவசக்கரத்தைப் பொருந்திய ஆதித்தன் முதலாக வரும் கோட்களது நிலையைத் தீட்டிய சித்திரங்களை நோக்கியறிந்தனர்; விரகியர் வினாவ, இவன் காமன் இவள் இரதி என்று சிலர் விடை இறுத்தனர்.

இப்பூணை இந்திரன், அவ்விடத்திற் சென்ற கௌதம முனிவன் இவன்; சினமிகுதலால் இவள் கல்லுரு எப்தியவாற்று, என்று கணவனைப் பிழைத்தாரின் தண்டங்களைக் கூறினர் சிலர்.

துதிக்கப்படும் பரங்குன்றத்துத்<sup>2</sup> திருமால் மருகனது சித்திரமண்டபத்தின் பக்கம், சென்றவர்கையாற் சுட்டிக் காட்டிக் கேட்கவும், கேட்டவற்றை அயலே நின்றவர் அறிவிக்கவும் பற்பல சித்திரங்களை யுடையதாயிருக்கும். அம்மண்டபம்

1. கூடலினின்றும் போந்து குன்றில் ஏற்மாட்டாது நின்ற இடை நிலம்.
2. திருமாலின் குமாரிகளாகிய அமுதவள்ளி சந்தரி என்னும் இருவரும் முருகக்கடவுளின் ஆணையின்படி முறையே இந்திரன் மகள் தேவசேனையாகவும், சிவமுனிவரிடத்து மான் யையிற்றில் வள்ளியாகவும் பிறந்தனர். இவர்களை முருகக் கடவுள் மணந்தமை யான் மால்மருகன் எனப்படுவர். “அநுதினம் விழி துயில்பவர் தங்கச்சிக்கொரு புதல்வோனே” எனத் திருமாலின் தங்கச்சியாகிய உமாதேவியாரின் புதல்வனென்று அருளாகிறி நாதர் கூறுவார்.

முங்கில்களையும் விரிந்த பாறை களையுமுடைய அகன்ற இடத்தே செய்யப்பட்டிருந்தமையால் விளக்க மான நிலைமையை உடைத்து.

பேதைப்பருவத்தாள் ஒரு பெண் பிறந்த தமானின்றும் நீங்கி அவ்விடத்துள்ளவற்றைக் காண்டல் விருப்பால் உயர்ந்த கற்களின் இடையே புகுந்து ‘வந்த வழியை மறந்தேன்’ என்று திகைத்து நின்றாள். நின்று ‘சிறந்தவரே! சிறந்தவரோ! என்று தமரைக் கூவி அழைத்தாள். அவள் அழைக்கின்ற குரலை மலைக் குகைகள் தாழும் எதிரொலி செய்து அழைத்தன. அதை அறியாத அவள், தமர்தம்மை அழைக்கின்றாராகக் கருதி அவ்வழைத்த விடத்துச் சென்றாள். அவ்விடத்துத் தமரைக் காணாது மீஞுமிடத்து அவள் தமரைக் கூவிக் கூவி அழைத்தாள். அன்பரது துதியை உவக்கும் முருகன்று குன்றின் இட வேறுபாடு சிறார்க்கு இவ்வாறு மயக் கந்தருதலையுடையது.

மிகவும் அழகிய நுனி சாய்ந்த கொம்பைப் பிளந்து புறப்பட்ட தளிர்களை இளம் மகளிர் விளையாட்டாக இனிய சனையிடத்து உதிர்ப்பர். அத் தளிர்கள் சனையிடத்தே தலையை உயர்த்தினவாய் அலரோடும் முகையோடும் பொருந்திக் கிடக்கும். அவற்றுள் அலரோடு கிடந்தவற்றை இது விரிந்த ஜிந்து தலையினையும் விளங்குகின்ற பொறி யினையுமுடைய அரவென்றும், அதன்அருகே முதிர்ந்த முகையோடு கிடந்த ஒருதளிரை அதன்மைந்தனென்றும் இளமுகையோடு கிடந்த மற்றொன்றை அதன்குட்டி என்றும் அம்மகளிர் மருண்டனர். பச்சிலை இளங்கொழுந்துகளை நீட்டின. ஆம்பல் மகளிர் வாய்போல் விரிந்தன. காந்தள் நாறுகின்ற குலைகளைக் கைபோற் பூத்தன. ஏருவை நறிய பூங்கொத்துகளை ஈன்றன. வேங்கை நெருப்புப் போன்ற பூங்கொத்து களைப் பரப்பின. இன்னும் நிறம் மிகுந்த தோன்றி, அலர்ந்த கொத்து களையுடைய நறவும், காலங்குறியாது பூக்கும் கோங்கு கோங்கின் போதோடு நிறத்தாற் பகைத்த மலருடைய இலவும் ஆகிய இவை யெல்லாம் தெற்றின மாலைகள் போல மலரால் நிறைந்தன. அம் மலர்கள் கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடைஇட்டும் தாக்கிக் கட்டிய மாலைகள் போல நெருங்கியும்

பூத்தலால் ஒன்றோடு ஒன்று மயங்கின. அதனால் நின்குனறின் உச்சி, விடியற் காலத்துப் பலநிறமேகம் பரந்தவானம் போன்ற காட்சி அளிக்கும்.

குறப்பெண்ணாகியவள்ளியை மணந்தோய்! எமது வாழ்த்தினை நின் செவிக்குச் சிறந்த உணவாகக் கொள்ள வேண்டும். கடப்ப மாலையையும் சிவந்த உடையையும் உடையை! நின்வேலும் அவ்வாறே பவழக்கொடியின் நிறங்கொள்ளும். நீ நிறத்தால் எரிகின்ற தீயை ஒப்பை; முகங்களால் நீ ஆதித்த மண்டலத்தை ஒப்பை.

உலகிற்கு வருத்தஞ்செய்தலான் நீதியிற் தப்பிய சூரபன்மா வாகிய மாவைத் தடிந்து, வலிய கிரெளஞ்சமலையிற் திருந்திய வேலைவிட்டு அதனை உடைத்தோய்! எமது சுற்றமும் நாமும் உன்னை ஏந்திப் பரங்குன் றிடத்துக் கடம்பின் கண் அமர்ந்த நல்ல நின் நிலையை வாழ்த்தினேம்; எமது வாழ்த்து இது.

## 20. വൈഖ്യ

**പുതുപ് പുന്നലയുമ് പല വകെ മണാങ്കണ്ണായുമ്  
ഉടൻകൊண്ടു വൈഖ്യ വരുതല്**

- കടല്കുരൈ പട്ടുത്തീർ കല്കുരൈ പടവെറിന്  
തൃടലേ റുരുമിൻ മാർപ്പ മലൈമാലൈ  
മുർഖുപ മുർഖുപ പെയ്തുകുൻ മുതിർമുകില്  
പൊരുതികല് പുവിപോള്ളൂതു പുനുത ലെഴ്ചിലിയാൺക്
- 5 ഗുരുതിക്കോട് ട്രിക്കരൈ തെശിപെരക് കുളി ഇധിൻരു  
കാലൈക കടല്പദിന്തു കായ്കതിരോൺ പോയവഴി  
മാലൈ മലൈമണന്നതു മണ്ണുമീൻരു കംഗ്കുലാൻ  
വാണാർഹു മലൈതലൈകു മരണാർഹു മലർന്നാർഹമ്  
തേണാർഹു മലവന്നാർഹങ്ങ് ചെറുവെയി ലുരുകാല
- 10 കാണാർഹുങ്ങ് കാരനാർഹുങ്ങ് കൊമ്പുതിരത്തു കണിനാർഹമ്  
താണാർഹുങ്ങ് കലന്തുടൻ റഫീഡിവന്തു തൾജുമ് വൈഖ്യ
- പുതുപ് പുന്നാട വൈക്കരൈപില് മൈന്തരുമ്  
മകണിനുമ് ചെന്ന വകെ
- തൻണാർഹു മീതു തടമ്പൊഴി റാൺയാർഹു  
വെന്നനാർഹു വേചസൈ നാർഹുങ്ങ് കുതുകുതുപ്പ  
ഇന്റുര് പരൈഡിയാലി കൊണ്ടാൻ റുയർമതിലില്
- 15 നീരു രരവത്താർ റുയിലുണ്ണൻ പെഴീകിത്  
തിണ്ടേറ്റപ് പുരവി വന്കമ് പുട്ടവുമ്  
വന്കമപ് പാണ്ഡിയിംഗ് റിണ്ടേ റുരവുമ്  
വയമാപ് പണ്ണഞ്ഞുന്ന മതമാപ് പണ്ണാവുമ്  
കയമാപ് പേണിക കലവാ തൂരവുമ്
- 20 മകണിർ കോതെ മൈന്തുര് പുന്നൈവുമ്  
മൈന്തുര് തണ്ടാർ മകണിർ പെയ്യവുമ്  
മുന്തുരുല് വിറുപ്പൊടു മുരൈമരുന്ന് തണിന്തവർ

ஆடுவார் பொய்த வணிவண் டிமிர்மணற்  
கோடே ஹருத்தத் திரும்புன விற்குறுகி

- 25 மாட மறுகின் மறுவி மறுகுறக்  
கூடல் விழையுந் தலைக்குத் தலைகவையை

**தலைமகனது காதற் பரத்தையைத் தோழியர்  
கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி**

புகைவகை தைஇயினார் பூங்கோலை நல்லார்  
தலைவகை தைஇயினார் தார்;

- 30 வகைவகை தைஇயினார் மாலை மிகமிகச்  
சூட்டுங் கண்ணியு மோட்டு வலையமும்  
இயலனி யனிநிற்ப வேறி யமர்பரப்பின்  
அயலய வணிநோக்கி யாங்காங்கு வருபவர்  
இடுவளை யார்மோ ஞத்தா ஞுடனாகக்  
கெடுவளை பூண்டவண் மேனியிர் கண்டு  
35 நொந்தவன் மாற்றா ஸிவளென நோக்கத்

**தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள்  
பரத்தை மறைதலும்**

தந்த கள்வன் சமஷ்டி முகங்காண்மிள்  
செருசிசெய்த வாளி சீர்றந் தவையன்ன  
நேரித முன்கணார் நினைகா டாக  
ஓடி யொளித்தூய்யப் போவா னிலைகாண்மிள்

- 40 எனவாங்கு

**தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்**

ஓய்யப்போ வாளை யறழ்ந்தோளில் வானுதல்  
வையை மடுத்தாற் கடலெனத் தெய்ய  
நெறிமண னேடினர் செல்லச் சொல் வேற்று  
செறிநிரைப்பென் வல்லுறழ் பியாது தொடர்பென்ன  
45 மறவினான் மாற்றான் மகள்;

**தலைமகளின் திகைப்பு**

வாய்வாளா நின்றாள்  
செறிநகை சித்தந் திகைத்து;

**ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்**

- ஆயத் தொருத்தி யவளை யமர்காம  
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
- 50      பெண்மைப் பொதுமைப் பினையிலி யைம்புலத்தைத்  
துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி  
முற்றா நூற்றா மொய்ப்புன லட்சிக  
காரிகைநீ ரேர்வயற் காமக் களிநாஞ்சில்  
மூரி தவிர முடுக்கு முதுசாடி
- 55      மடமது ருண்கண் கயிறாக வைத்துத்  
துடமென்றோட் டொட்டுத் தகைத்து மடவிரலால்  
இட்டார்க் கியாழார்த்தும் பாணியில் லெம்மிழையைத்  
தொட்டார்த்து மின்பத் துறைப்பொதுவி கெட்டதைப்  
பொய்தன் மகளிர்கண் கான விருத்தந்தில்
- 60      வையைத் தொழுவத்துத் தந்து வடிற்றிடிற்று  
மத்திகை மாலையா மோதி யவையத்துத்  
தொடாந்தே மெருது தொழில்செய்யா தோட  
விடுங்கடன் வேளாளர்க் கின்று படர்ந்தியாம்  
தன்மார்பந் தண்டந் தருமாரத் தூண்மார்பு
- 65      நின்மார்பு மோரொத்த நீர்மையுடொ லென்னாழன்

**பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று**

தேஷினா ஜோசக் சிலமகளிர் மற்றுதற்  
கூடினார் வையை யகத்து;  
சிந்திக்கத் தீரும் பிணியாட் சேந்திரக  
மைந்துற்றாய் வெஞ்சொன் மடமயிற் சாயலை

**பரத்தையின் பதில் உரை**

- 70      வந்திக்க வாரிரன மனத்துக்க நோயிதூ  
வேற்றாரை வேற்றார் தொழுத விளிவரவு  
போற்றாய்கா ணன்னை புரையோய் புரையின்று  
மாற்றாளை மாற்றாள் வரவ;

**தலைவி கூற்று**

அ.....சொ னல்லவை நாணாமற்

- 75 றந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா  
எந்தையெனக் கீத்த விடுவளை யாரப்பூண்  
வந்தவழி நின்பான் மாயக் களவன்றேற்  
றந்தானெந்த தந்தே தருக்கு;  
மாலை யணிய விலைதந்தான் மாதர்நின்  
**பரத்தையின் மறுமொழி**
- 80 கால சீலம்பு கழற்றுவான் சால  
அதிரலங் கண்ணிநீ யன்பனெற் கண்பன்  
கதுவா யவன்கள்வன் கள்விநா னல்லேன்  
எனவாங்கு
- கண்டார் சிலருடைய கூற்று  
பரத்தையை நோக்கி உரைத்தல்
- வச்சிய மானே மறவினை மாற்றுமக்க  
85 நுச்சினா ரீபவை நாடறிய நும்மவே
- தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்**
- சேக்கை யினியார்பாற் செல்வான் மனையாளாற்  
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா  
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்  
இகழினுங் கேள்வரை யேத்தி யிழைஞ்சுவார்
- 90 நிகழ்வ தறியாது நில்லுநீ நல்லாய்  
மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர்  
அகலங் கடிகுவே மென்பவை யார்க்கானும்  
முடிபாரு என்று முனியன் முனியல்  
கடவரை நிற்குமோ காமங் கொடியியலாய்
- வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்  
சுருங்கை வழியே பாயும் காட்சி**
- 95 எனவாங்கு  
இன்ன துனியும் புலவியு மேற்பிக்கும்  
தென்னவன் வையைச் சீற்ப்பு;  
கொடியியலார் கைபோற் குவிந்த முகை  
அரவுடன் றவைபோல் விரிந்த குலை

100 குடைவிரிந் தவைபோலக் கோலு மலர்  
 சளைகழிந்து தூங்குவன நீரின் மலர்  
 சிளைவிரிந் துதிர்ந்துவீப் புதல்விரி போதூடும்  
 அருவி சொரிந்த திரையிறி ஹரந்து  
 நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து  
 105 கடுமா களி றணத்துக் கைவிடுநீர் போலும்  
 நெடுநீர் மலிபுன ணீண்மாடக் கூடற்  
 கடிமத்தில் பெய்யும் பொழுது;

பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு

நாம மருடலு நட்புந் தணப்பும்  
 காமமுங் கள்ஞங் கலந்துடன் பாராட்டத்  
 110 தாமமர் காதலவரா டாப் புனர்வித்தல்  
 பூமலி வையைக் கியல்பு.

- ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு.- நல்லச்சுதனார் இசை-  
 - பண் காந்தாரம்.-

(இது, பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு,  
 தூதாகச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை  
 நீர் விழாச் சிறப்பும் கூறியது)

மலைஇடத்துள்ள கல்நொறுங்கும்படி இடி இடித்தது. கடல்  
 வற்றும்படி நீரைக்குடித்துச் சூல் முதிர்ந்த முகில் மலையைச்  
 சூழ்ந்து மழை பொழிந்தது. அம்மழை நீர், எதிர்த்துப் பொரு  
 புலியைப் போழ்ந்த புகர் நெற்றியடைய யானையின் இரத்த  
 மளைந்த கோட்டின் கண் உள்ள கறை போகும்படி கழுவும்.  
 முகிற் கூட்டங்கள் காலை பொழுதிற் கடலை முகந்து மாலைப்  
 பொழுதிற் சூரியன் படுகின்ற திசையிடத்துள்ள மலையைச்  
 சேர்ந்து இராக் காலத்தே மழையைப் பெய்யும்., மரங்கள்  
 தருகின்ற மலர்களின் நாற்றமும், தேன்தருகின்ற மலர் நாற்றமும்  
 காய் கின்ற வெயிலையும் மிக்க காற்றையு முடைய காடுகள் தரும்  
 நாற்றமும் மரக்கோடுகளுதிர்த்த கனிகளது நாற்றமு மாகிய  
 இவற்றை உடன்கலந்து கொண்டு வந்து வையை பிறர்க்குக்  
 கொடுக்கும்.

கரையிடத்துள்ள விசாலித்த சோலையின் நாற்றத்தின் மேலே ஆற்றினது வெம்மையாற் தோன்றும் நாற்றத்தை நுகர்ந்து ஊரார் ஆசை யோடு நீராடும்படி பறை ஒலித்தது, மதிலின் மதகுகளில் நீர் ஒடுகின்ற ஒசையினால் கூடலிலுள்ளார் துயிலெழுந்தனர். எழுந்து நித்திரை மயக்கத்தால் தேர்களில் வண்டிகளிற்பூட்டும் ஏருதுகளையும், வண்டி களிற் தேரிற்பூட்டும் குதிரைகளையும் பூட்டி ஊர்ந்தனர்; குதிரைகளுக் கிடும் மெத்தையையானைக்கிட்டனர்; மறதியால் யானைகளை அலங்கரியாது நடத்திச் சென்றனர். மகளிர் மாலையை மைந்தர் புனைந்தனர். மைந்தர் அணியும் குளிர்ச்சி பொருந்திய தாரை மகளிர் அணிந்தனர். தாந்தாம் முந்திச் செல்லுதல் வேண்டுமென்னும் விருப்பி னால் அணியும் முறைமையை மறந்து மாறி அணிந்தவரெல்லாம் விளையாட்டு மகளிர் இழைத்த சிற்றிலை அழகு செய்யும் வண்டு பாடுகின்ற மனலுடைய கரையின் உயர்ந்த மேட்டை வந்து பொரும் புனலைச் சென்று குறுகினர். அணியாதவர்கள் இல்லினின்றும் புறப்பட்டு மாடங்களுடைய வீதிகளிற் செல்லுதற்கு வருத்த முற்றனர். இவ்வாறெல்லாம் கூடலிலுள்ளார் விரும்புந்தனமையுடையது வையைப் புனல்.

பூங்கொத்துகளைச் சந்தனப் புகையூட்டி அணிந்தோரும், தாரை நெருக்கி அணிந்தோரும் கண்ணியும் வலயமும் அணிந்தோருமாகிய திரள் வந்தேறி வையைக் கரைப் பரப்பின் கண்ணே நின்றனர். அயலே நிற்பவர், அயலார் அணிந்த அணிகளைப் பார்த்தனர். அவ்விடத்து நின்றோரில், தன் தலைவி அணியும் வளையையும் முத்து மாலையையும் பரத்தைக்குக் கொடுத்த தலைவன் ஒருவனாகும். அவன் தலைவியோடு உடன் நின்றான். காணாது போன வளைகள் பரத்தையின் கையில் இருப்பதைக் கண்ட ஆயத்தார் வருந்தி அவட்கு இவள் மாற்றாள் என்று தம்முள் எண்ணிப் பார்த்தனர். அவற்றை அவட்குக் கொடுத்த அக் கள்வன் அப்பார்வையைக் கண்டு நாணினான். அதனைக் கண்டோர் அவன் முகத்தைப் பார்மின் என்று ஒருவரோடு ஒருவர் கூறினர்.

கோபித்துப் போர் செய்யும் அம்புகளை ஒத்தனவும், அழகிய மலரின் அழகைக் உண்டனவுமாகிய கண்ணையுடைய பரத்தை,

அவ்வாயம் தான் அணிந்திருக்கும் வளைகளைக் காணாமல் கூட்டத்துள் ஓடி ஓளித்து மறையலானாள். இச்செயலை ஒருவர் ஒருவருக்குக் காட்டி நின்றனர்.

வையை நீர் கடலூட் புகுந்து மறைந்தாற் போன்று தப்பிப் போகின்றவளைத் தலைவியும் ஆயத்தாரும் கண்டு, மாற்றாள் என்று தெளிந்து மனலுடைய கரையிடத்தே தேடிச்சென்று அவளை நிற்கும் படி கூவினார். பெண்கள் நிரைத்து நிற்கும். கூட்டத்தின்கண் நீயிர் என்னைத் தொடர்தற்குக் காரணம் யாதெனச் சொல்லி அப்பரத்தை எதிர்த்தாள். எதிர்த்தலும் அத் தலைவி சித்தந் திகைத்து ஒன்றும் சொல்லாது நின்றாள்.

(அவள் அங்ஙனம் நிற்ப ஆயத் தொருத்தி பரத்தையை நோக்கிச் சொல்லுகின்றாள்)

விரும்பப்படும் காமத்தை வஞ்சனையுடைய பொய்யோடுங் கூட்டிக் கொள்வாரை மயக்கும் விலைத் தொழிலையுடைய கணிகாய்! நின்பெண்மை யது பொதுமையால் ஒருவராற் பேணப்படுதலில்லாதாய்! ஜம்புலன்களால் நுகரப்படுவனவற்றை நுகர்கின்ற காழுகப் பன்றிகள் நுகரும் இரண்டு இதழ் பொருந்திய தொட்டி!

பெண் தன்மையுடைய வனப்பாகிய வயலிலே இனிய கள்ளாகிய புனலை விட்டுக் காமமாகிய களிப்புள்ள கலப்பையால் எமது ஏருது வலி கெடாமல் உழும் பழைய உழவுசாலே! பொருளிட்டாரைப் போகாமற் றடுத்து, அழகியமதர்த்த கண்ணைக் கயிறாகக் கொண்டு தோளாகிய தறியோடு பிணித்துக் காமம் மிகுதற் பொருட்டு யாழிசையை ஆர்த்து, அளவில்லாத இவற்றையன்றி எமது ஆபரணங்களை அணிந்து வளையைப் பூண்டு இன்பத்துறைபோலப் பொதுவாயுள்ளாய். முன்னே காணாமற்போன எம் எருதையாம் தேடித்திரிந்து இவ் விளையாட்டு மகளிர் காண இவ்விடத்து வணங்கச் செய்தேம்! செய்து இவ்வையை யாகிய தொழுவத்துப் புகவிட்டு, வசமாக்கி உரப்பி மாலையை அடிக்குங்கோலாகக் கொண்டு அடித்தேம்; அடித்து இவ்வழக்கு உரைக்கும் அவையத்தில் எம்எருதாதல் யாவரும் அறியத் தொடர்ந்தேம். தம் எருதை உழுதற்றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமை வேளாளர்க்கின்று.

தனக்குரிய தலைவன் மார்பை நினக்குத் தண்டமாகத் தரும் ஆரத்தையுடையாள் மார்பும், அவ்வாரத்தைக் களவுகொண்டு பூண்ட நின்மார்பும் ஒத்த தன்மையவாய் விட்டனவே என்று ஆயத்தினர் வைது சொல்லினர். அவர்களாற் தேடப்பட்ட அப்பரத்தை தலைவியைச் சிலசு சொற்களாலேசினன். அதனைக் கேட்ட வையை யகத்தே நின்ற முதுமகளிர் வெறுத்தனர்; வெறுத்து, ‘கற்புடைமையாற் சிந்தித்த அளவிலே பாவம் நீங்கும் தன்மையாளை வையாதோழிக். நீ வெஞ்சொற் சொல்லி அறியாமையுற்றாய். அது நீங்க இவ்வழகிய மயிலின் சாயலை உடையவளை வந்து வழிபடுக’ என்று கூறினர். அதனைக் கேட்ட அப் பரத்தை இது மனத்துட் பெரிய துன்ப மாயிருக்கின்றது என்று தனக் குள்ளே சொன்னாள். பின் அம்முதுமகளிரில் ஒருத்தியை மணலிடத்து நோக்கி அன்னாய்! பகைவரைப் பகைவர் தொழுதல் இளிவரவு; அதனை நீ அறிந்திலை; பெரியோய்! அவ்வாறே மாற்றாளை மாற்றாள் வணங்கு தலூம் பெருமையின்று.

**தலைவி:-** நல்ல மெல்லிய இனிய சொற்களை நாணாமற் பல அவைக் கண்ணுரு சொல்லி ஆடுதற்கு முழுவடனே வருவாய். நின் பெருமை கூற வேண்டியதில்லை. எந்தை எனக்கிட்டவளையும் முத்து மாலையுமாகிய பூண் நின்பால் வந்த வழி, மாயத்தை யுடைய களவன் றாயின், நினக்கு அவை தந்தவனைக் காட்டித் தந்து பின்னை மேன்மை யுள்ளவளாகு.

**பரத்தை:-** மோசி மல்லிகையைச் சூடி னோய்! நீ சால அன்பு பூண்டவன் என்மாட்டு அன்புடையவனாதலால் இவ்வளையையும், ஆரத்தையும், புணாதற்கு விலையாகத் தந்தான். அவன் இவற்றையன்றி நாளை நின் காலிடத்துள்ள சிலம்புகளையும் கழற்றுந் தன்மையான்; ஆதலின் யான் கள்வியல்லேன். அவன் கள்வன்; அவனைப் பற்றுவாயாக.

இவ்வாறு அவள் கூறுதலும் அவ்விடத்து நின்றோர் அவளை நோக்கி வசீகரித்தலையுடைய மானே! மாறுபடுதலை ஒழி; நும்மை விரும்பின காழுகர் நுமக்குத் தரும் பொருள் நாடறிய நும்மனவே எனக் கூறித் தணிவுபடுத்தினர். பின் அவர் தலைவியை நோக்கிப், புணர்ச்சி இனிய பரத்தையர்பாற் சென்று அமர்வானை

மனையாளாற் செல்லாமற் காத்தலும் சென்றானென்று நீக்கி ஒழுகலும் கூடுமோ? அவை கூடா. சால்புடைமை மிக்காராகிய கற்புடை மங்கையர் தம்மைக் கணவர் இகழினும் அவரை எய்தா நீற்பர். பரத்தைய ரிடத்து மயங்கி விரும்பி அவரைச் சேர்ந்த மைந்தர் மார்பை இனித்தோயோ மென்றிருத்தல் மங்கையர்க்கு முடிவு போவதன்று. முனியாதே; கொடியை ஒத்தவளே! காமம் தகுந்த வழியில் நீற்குமோ? என இவ்வாறு கூறினார். பாண்டியனது வையையின் சிறப்பு இத்தனமையவாகிய துனியையும் புலவியையும் ஏற்கப் பண்ணும்.

குவிந்த காந்தள் முகையும், அரவு வெகுண்டு பாம் விரித்தாற் போல விரிந்த காந்தக்குலைகளும், அக்காந்தளாற் கோலப்பட்டுக் கணையினின்றும் கழிந்து வீழும் சனை மலர்களும், புதரிடத்துச் சொரிந்த பூக்களுமாகி அருவி சொரிந்தவற்றைத் திரையாற் தள்ளிக்கொண்டு நெடிய பெரிய மதகின் நடுவாகிய வழியைப் போந்து புனல் சொரியும் அத்தோற்றம் களிறு நீரை உறிஞ்சிக் கைவழியாகச் சொறிவதை ஒக்கும்.

இவ்வாற்றால் புணர்தலும் பிரிதலுமாக இக்காமத்தையும் இதற்குச் செருக்கினைவிளைக்கும் கள்ளையும் உடன் விரவி மகளிர் யாவரும் பாராட்டத் தாம் விரும்பின காதலரோடு புனலாடுமாறு முன் பிரிந்தவரைக் கொண்டு கூட்டுதல் வையைக் குண்டு.

## 21. செவ்வேள்

பரங்குன்றத்துப் பெருமாணப் பரவுதல்

- ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப்  
பொருசமங் கடந்த புகழ்சால் வேழும்  
தூட்டதை, தைப்பமை சருமத்திற் ராளியை தாமரை  
துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய  
5 வெரிந்த் தோலொடு முழுமயிர் மிடைந்த  
வரிமலி யரவுரி வள்ளுகண் டன்ன  
புரிமென் பீவிப் போழ்புனை யடையல்  
கையதை, கொள்ளாத் தெவ்வர்கொண் மாழ தறிந்து  
புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல்  
10 பூண்டதை, சுருஞ்சை வள்ளி யிடையிடு பிழைத்த  
உருளினர்க் கடம்பி ஸொன்றுபட கமழ்தார்  
அமர்ந்ததை, புரையோர் நாவிற் புகழ்நல முற்றி  
நிரையே ழுடுக்கிய நீளிலைப் பாலை  
15 அறைவரை மேகலை யணிரீச் சூழித்  
தரைவிசம் புகந்த தண்பரங் குன்றம்  
குன்றத் தடியுறை யினைக்கெனப் பரவுதும்  
வென்றிக் கொடியணி செல்வநிற் றாழுது;  
பரங்குன்றின்மேல் ஓவியத்தின்  
அழகு போன்ற காட்சிகள்  
சுடுபொன் பினுகிழுத்து முத்தரிசென் றார்ப்பத்  
துடியினடிபெயர்த்துத் தோள்கைத்துத் தூக்கி  
20 அடுந்றா மகிழ்தப் பாடுவா டகைமையின்  
நுளையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு  
துணையணை கேள்வனைத் துளிப்பவ ணிலையும்  
நிழல்காண் மண்டில நோக்கி  
அழல்புனை யவிரிழை நிருத்துவாள் குறிப்பும்

25 பொதிர்த்த முலையிடப் பூசிச் சந்தனம்  
உதிர்த்துப் பின்னாற ஓட்டுவாள் விருப்பும்  
பல்லு ழிவையிவை நினைப்பின் வல்லோன்  
ஒவத் தெழுதெழில் போலு மாதிரிந்  
திட்டோய்நின் குன்றின் மிசை;

**குன்றத்தில் வேறுபட்ட பல ஒவிகள் ஒருங்கு இசைத்தல்**

30 மிசைபடு சாந்தாற்றி போல வௌழிலி  
இசைபடு பக்க மிருபாலுங் கோலி  
விடுபொறி மஞ்ஞை பெயர்ப்புட னாட  
விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப  
முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத  
35 யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப்  
பாணி முழவிசை யருவிநீர் ததும்ப  
ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும்  
இரங்கு முரசினான் குன்று;

**சனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்**

தாழ்நீ ரிமிழ்சைன நாப்பட் குளிர்த்தவன்  
40 மீநீர் நிவந்த விறவிலை கேள்வனை  
வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப்  
பூநீரிபைய் வட்ட மெறியப் புணைபெறா  
தருநிலை நீரி னவுடுயர் கண்டு  
கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து  
45 தழுவந் தகைவகைத்துத் தன்பரங் குன்று;

**குன்றத்தில் பவவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்**

வண்டார் பிறங்கன் மெந்தர் நீவிய  
தன்கமழ் சாந்தந் தைஇய வளியும்  
கயல்புரை கண்ணியர் கமழ்துக ஞதிர்த்த  
புயல்புரை கதுப்பக முளரிய வளியும்  
50 உருளினர்க் கடம்பி னெடுவேட் கெடுத்த  
முருகு கமழ்புகை நுழைந்த வளியும்  
அசம்பு மருவி யருவிடர்ப் பரந்த  
பசம்பூட் சேனய்நீன் குன்றநன் குடைத்து;

**சீர்க்கு இசைய ஆடுபவளது  
மேனியழகும் கண்ணழகும்**

கண்ணாளிர் திகழட ரிசுஸ்டர் படர்கொடு மின்னுப்போல்  
 5 ஒண்ணகை தகைவகை நெறிபெற விடையிடை யிழைத்தியாத்த  
 சென்னிகைக் கோதை கதுப்போ டியல  
 மணிமரு டேன்மகிழ் தட்ப வொல்கிப்  
 பினிநெகிழப் பைந்துகி னோக்கஞ் சிவப்பூரப்  
 10 பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன்  
 சீர்தரு கேள்வ னுருட்டுந் துடிச்சீரார்  
 கோணிந்த முத்தார மொல்க வொசிபவளோர்  
 ஆடையசைய வணியசையத் தானசையும்  
 வாடை யுளர்கொம்பர் போனம்;  
 வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத்  
 15 தோனுழ் பெயர்ப்பவள் கண்;

**முருகவேளை வாழ்த்துதல்**

மாறும ரட்டவை மறவேல் பெயர்ப்பவை  
 ஆழிரு தோளவை யறுமுகம் விரித்தவை  
 நன்றம் ராய்மோ டொருங்குநின் ணடியுறை  
 இன்றுபோ வியைகெனப் பரவதும்  
 20 ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே.

- நல்லச்சுதனார் பாட்டு - கண்ணகனார் இசை -  
 - பண் காந்தாரம். -

நீ ஊர்வது, விளக்கத்தால் எரியை ஒத்த நெற்றிப்பட்டத்தின்  
 நடுவே கிடந்து விளங்கும் சென்னியையுடைத்தாய வேழும்.  
 காலிடத்தே தரித்திருப்பது, பவழும் போலும் துவர்நீர்த்  
 துறையிலே மறைய மூழ்கிய இலையினால், தாமரை மலர்போன்ற  
 தாளிற்கு இயையத்தைத்த, பாம்பின் முதுகிற் தோலுடனே அதன்  
 மயிர் நெருங்கிய தோலைக் கீறினவாரை ஒத்த, மயிலிறகால்  
 அழுகு செய்த இலைச் செருப்பாகும். கையிடத்துள்ளது, நின்னை  
 மதியாத அவணர் தமக்குத் துணையாக மதித்த மாவை வெட்டிக்  
 கிரெளஞ்ச மலையைப் பிளந்த வேல் பூண் டிருப்பது சுருண்ட  
 வள்ளிப் பூவை இடையே வைத்துத் தொடுத்த வட்டமாகிய

கடப்ப மலர்த்தார். அமர்ந்திருப்பது, குற்றந் தீர்ந்த அன்பர் போற்றித் துதிக்கின்ற <sup>1</sup> ஏழிலைப் பாலையும் அதனையுடைய சிறிய வரையாகிய தவிசும், அருவியாகிய முகபடாமும் உடைய தாய்த் தரையின் கண் நின்று விசும்புற ஓங்கிய யானையாகிய பரங்குன்றம்.

வெற்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ! நின்னைத் தொழுது இக்குன்றின் அடியில் உறைதல் எமக்கு மறு பிறப்பினும் இயைகவென வேண்டுவேம்.

நின் குன்றிடத்தே, ஒருத்தி, ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பின் முத்தாகிய உள்ளிடுமணி எங்குங் கேட்க ஆர்ப்பத் துடியின் தாளத்துக்கு இயைய அடி எடுத்து வைத்துத் தோளாசைத்துக் கள்ளுண்ட மகிழ்ச்சி தடுப்ப அழகு காரணமாகக் கூர்விளங்குகின்ற வேலெனச் சிவந்த நோக்கத்தோடு, துணையாக அணைகின்ற தலைவனைத் துளித்து நின்றாள்.

அழல்போன்று விளங்கும் ஆபரணமுடையாளோருத்தி, இவளிலும் எனக்கு அழகுண்டாய வழி அவளை நோக்காளென்று கருதிக் கண்ணாடியை நோக்கி நின்றாள். இன்னொருத்தி பொங்கிய முலையிடத்தே சந்தனத்தைப் பூசி உதிர்த்து நாற்றம் நிலைபெற்ற வழி அவன் தன்னைத் தழுவுவாளென்று கருதி அதனைப் பின்னும் பின்னும் ஊட்டி நின்றாள். இத் தன்மையவாகிய பலவற்றைப் புரிகின்ற மகளிர் தொழில் களை நினைப்பின் கைவல்லான் எழுதிய ஓவியத்தழகு போலாகும்.

மாவை வெட்டி யோய்! நின் குன்றின் மீது எடுக்கப்பட்ட சிற்றால வட்டம்போல மேகம் முழங்குகின்ற இடத்தே இரண்டு இறகையும் விரித்து விளங்கும் பொறிகளையுடைய மயில்கள் எழுந்தாடும். விரலாற் செறித்து ஊதுகின்ற வங்கியத்தின் இசைக்கு ஏற்ப ஊதுகின்ற குர லுடைய தும்பி விரிந்த மலர்களை ஊதும். அழகிய வண்டின் கூட்டம் யாழின் இசையை மேலும் மேலும் எழுப்பும் பாணி என்னும் தாளத்தை யுடைய முழவின் இசை போல அருவி நீர் ததும்பி ஓலிக்கும். இவ்வாறு தம்முள் மாறுபட்ட பலவும் முரசுடையவன் குன்றிடத்தொருங்கே ஓலிக்கும்.

<sup>1</sup> எழிலைப் பாலை மதநாற்றத்துக்கு உவமை

ஆபரணங்களை அணிந்த ஒருத்தி, ஓலிக்கின்ற ஆழ்ந்த சனை நடுவே மூழ்கி அவ்விடத்தே நீர்மேல் எழுந்தாள். கரையினின்ற கணவனைத் தெப்பமாகிய மூங்கிற் கழியை நீரில் அழுந்துகின்ற தன்கையிடத்தே தரும்படி வேண்டினாள். அவன் அதனைக் கொடாது அரக்கு நீர் கரந்தவட்டை எறிதலாற் புணை பெறாது ஆழ்ந்த நீரில் அவள்படுகின்ற துயரைக்கண்டு இன்புற்றான். பின் அந்தீரின் கணவீழ்ந்து அவளைத் தழுவினான். இவ்வியல் பினது தண்ணிய தண்பரங்குன்றம்.

வண்டார்க்கின்ற மலையிடத்தே மைந்தர் பூசிய சந்தனத்தைப் புலர்த்தும் காற்றும், கயலை ஒத்த கண்ணுடையாக கமழ்கின்ற தாதை உதிர்த்த மேகத்தை ஒத்த கூந்தலின் அகத்தே ஊடு புகுந்து அசைத்த காற்றும், வட்டமாகிய பூங்கொத்துடைய கடம்பின் கண் மேவிய நினக்குப் பூசைக் கட்பாத்திரத் தெடுத்த கமழ்கின்ற புகையூடு எழுந்த காற்றும், குகைகளிற் பரந்து இடையறா தொழுகும் அருவியும் நின்குன்ற முடைத்து.

சுடர்பரந்த கொடியின் மின்னுப் போலக் கண்ணிற்கு ஒளிர்ந்து திகழ்கின்ற பொற்றகட்டால் விளக்கமும் அழகும் நெறிப்பும் இடை யிடையே பெறப்புணைந்த அழகிய மாலை கூந்தலோடு அசைய மாணிக் கத்தை ஒக்கச் சிவந்த, தேனாற் சமைத்த கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பவும் பச்சை நிறப் பட்டாடை நெகிழுவும், கண்சிவப்பேறவும் கணவன் எழுப்புகின்ற துடியின் தாளத்தால் அறுதியை அளப்பது போல முலைக்கண் அணிந்த முத்தாரம் அசைய ஆடுவாள். காற்றினால் ஆடை அசையவும், அணி அசையவும் அசையும் கொம்பருண்டாயின் அவள் அழகை ஒக்கும். துடியின் தாளத்துக்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வது போலும்.

(இவ்வளவும் மலைச்சிறப்புக் கூறி மேல்வாழ்த்திமுடிக்கின்றார்)

பகைவரை அமரிடத்துத் தொலைத்த வேலையுடையை! உயர்ந்த பன்னிரண்டு தோள்களுடையை! எம் விரும்பப் படும் சுற்றத்தோடு கூடி நின் அடிக்கண் உறைதல் இன்று போல என்றும் இயைக என்று நின்னைப் பரவுகின்றேம்.

## 22. തൈവയൈ

- മഴൈ പെയ്തലുമ് നീർപ്പ പെരുക്കുമ്
- ഓസിയുവാട് പൊന്തപ്പ ഞുടല്സമത് തിരുത്ത  
കണിയുനിരൈത് തവൈപോറ്റികാണ്മു നെരിത്ര  
അരശപടക് കട്ടുരു വാണാർ കീർത്തതവൻ  
മുരച്ചീര പവൈപോൺ മുളങ്കിഡി പയിന്ത്രി
- 5 ഓടുങ്കാ ഗുടംന്റവൻ റാണൻ വില്ലവിസേ  
വിടുന്കണ്ണ യോപ്പിൾ കതമുന്നൈ സിത്രൂഉക്  
കണ്ണണാണി രേംകിന്റ് കദിയ മിന്നിയവൻ  
വഞ്ഞമെപോാൾ വാഞ്ഞ പൊഴിന്തനീർ മഞ്ഞമിസേ  
ആണാതു വന്തു തൊകുപ്പീണ്ടി മർരവൻ
- 10 താണെന്യിനോധി .....താഖുക് കത്തിന്  
പോണ നീലമെല്ലാമു പോരാർ വയല്പുകുത  
.....നീക്കി പട്ട.....
- കാൻ മലൈത്തരൈ കൊൺന്റൈ മഞ്ഞല പിന്നറി  
വാൻ മലൈത്ത ..... വ.....
- 15 .....ലൈത്തവ മഞ്ഞുര ചെന്തുരത്  
താണെൽ തലൈത്തലൈ വന്തുമെന്ത് തുറ്റുപ്
- അമന്തരുമ് മകണിരുമ് കരയൈയുമ്  
തൈവയയൈയുമ് ചേര്കിൻര ആഴകു
- പൊറിവി ധാർമ്മരി തുവര്പുകൈ സാന്തുമ  
എരിവണ ദെക്കുവ വീരണീം കേന്ത്ര  
നൃവണി പുന്തുകി എൻപല വേന്തീപ്
- 20 പിന്തൊഴിനാ .....മ പിൻപിൻ ഭ്രാടരച്  
ചെരിവിനേൻപ് പൊവിന്തൈ ചെമ്പുങ്ക കണ്ണണിയാർ  
ഈരമെ വെട്ചി ചിന്തുപുനൈ കോതൈയാർ  
താരാർ മുഡിയാർ തകൈകെമു മാർപ്പിനാർ  
മാവും കണിയു മണിയുണി വേചരി

- 25 காவு நிறையக் கரைநூரி பீண்டி  
 வேலாற்று மொய்ம்பனின் விரைமல ரம்பினோன்  
 போலாற்று முன்பிற் புனைகழன் மைந்துரொடு  
 தாரணி மைந்தர் தவப்பயன் சான்மெனக்  
 காரணி கூந்தல் கயற்கட் கவிரிதழ்  
 30 வாரணி கொம்மை வகையமை மேகலை  
 ஏரணி யிலங்கெயிற் நின்னகையவர்  
 சீரணி வையைக் கணிகொல்லோ வையைதன்  
 நீரணி நீத்த மிவர்க்கணி கொல்லெனத்  
 தேருநர் தேருங்காற் ரேர்தற் கரிதுகான்  
 35 தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின்

### திருமருத முன்துறைக் காட்சிகள்

- மண்கணை முழவி னின்க னிமிழ்விற்  
 கெதிர்வ பொருவி.....மேறுமா றிமிழ்ப்பக்  
 கவர்தொடை நல்யா ழிமிழுக் காவிற்  
 புகர்வாரி வண்ணினம் பூஞ்சினை யிமிர  
 40 ஊதுசீர்த் தீங்குழ லியம்ப மலர்மிசைத்  
 தாதுாது தும்பி தவிர்பல வியம்ப  
 .....துடிச்சீர் நடத்த வளிநடன்  
 மெல்லினர்ப் பூங்கொடி மேவர நூடங்க  
 ஆங்கவை துத்தந் தொழின்மாறு கொள்ளும்  
 45 தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையாற்  
 கோடுளர் குரற்பொலி யொலிதுய விருங்கூந்தல்  
 ..... புதைதீர் நெடுமென்  
 தோடாழ்பு தழைமலர் துவளா வல்லியின்  
 நீடாழ்பு தோக்கை நித்தில வாரிச்சிலம்பு,  
 \*

\* .....

விளங்குகின்ற வாருடைய வேந்தன் போர்க்களத்தே  
 வெட்டி வீழ்த்திய யானைப் பிணங்கள் போல முகிற் கூட்டங்கள்  
 நெருங்கின. அரசனைக் கொன்று போரை வென்ற பெரிய  
 வேந்தனது வெற்றி முரச அதிர்வது போல முழுக்கத்தோடு இடு

\*இப்பகுதியிலுள்ள பாடல் பகுதி கிடைக்கப் பெறவில்லை, ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

இடித்தது. பகைவரை வருத்து கின்ற அவன் படை வில்லை வளைத்து விசையோடு சொரியும் அம்பு போல துமிகள் நெருங்கிச் சிதறின. கண்ணப் பகட்டுகின்ற வேகத்தை உடைய மின்னல் மின்னிற்று. அவன் கொடை போல வானம் மழையைப் பொழிந்தது. மழையால் எழுந்த வெள்ளம் நிலத்தில் வந்து கூடி அரசனின் படை போற்பரந்தது; ஊக்கத்தோடு எவ்விடங்களிலும் பரந்து வைக்கோற் போருடைய வயல்களிற் புகுந்தது.

வையை வரவின் கண் கூடலிலுள்ளார் புதுப் புன்லாடுதற்கு எழுந்தனர். மணமுரசு ஒலித்தது. அழகிய பெண்கள் பாக்கு, புகை, சாந்து ஏறிவன, எக்குவன முதலிய நீர் விளையாட்டுக்குரிய வற்றையும், அழகிய ஆபரணங்கள், பூத்தொழிலுடைய ஆடை முதலியவற்றையும் ஏந்தி ஆயத்தார் பின் தொடரக் கூட்டங்கூட்டமாக முற்பட்டுச் சென்றனர்.

செறிந்த வினை பொலிந்த பூங்கண்ணி சூடுயோரும், குளிர்ச்சி யுடைய வெட்சியின் இதழ் புனைந்த கோதையரும், தாரணிந்த முடியின ரும், அழகிய மார்பினரும், ஊர்ந்து வந்த குதிரையும், யானையும், மனி கட்டிய கோவேறு கழுதைகளும் காவின் கண் நிறைந்தன.

வேற் போரைச் செய்யும் வலியினையுடை முருகனைப் போல ஆற்றலோடு கூடிய வலியினையும், புனைந்த கழலினையு முடைய மெந்தர் நாற்ற முடைய மலர் அம்பினோனாகிய காமனைப் போலத் தாரையும் அழகையு முடையராயிருந்தனர். அவர்களைக் கண்டோர் இவர் தவப்பயன் மிகப் பெரிதென்று கூறினார்.

இளம் மங்கையர், முகில் போன்று அழகிய கூந்தலும், கயல் போன்ற கண்ணும், முருக்கின் பூவை ஒத்த இதழும், கச்சணிந்த இள முலையும், வகைவகையாகக் கோத்த எண் கோவை மனி முதலியவும், அழகிய இலங்குகின்ற பற்கள் தோன்றச் சிரிக்கின்ற இனிய நகையும் உடையராயிருந்தனர்.

இவ்விருதிறத்தாரையும் கரையையும் வையையையும் நோக்கு கின்ற அழகு காண்டற்கு இனிது. ஓசையுடைய முழவின் இனிய கண்ணின் ஒலிக்கு எதிரே விண்ணின் கண் இடியேறு மாறி

மாறி முழங்கிற்று. விரும்பப்படும் பாலையாழின் ஓலிக்கு மாறாகப் புகர்நிறமும், வரியுமிடையவண்டினம் பூங்கொம்பர்களினிடையே பாடின. உனதுகின்ற நல்ல இனிய குழலுக்கு மாறாக மலரிடத்திற் தாதுதும் உயர்ந்த சாதி வண்டினங்கள் பாடின. தாள அறுதிக்கு ஆடுகின்ற விறலி யரின் ஆடலை ஒப்ப பூங்கொத்துக்கருடைய மெல்லிய கொடிகள் காற்றுக்கு அசைந்தன. இனிய புனல் உடைய அழகிய மருத முன்றுறை யிடத்து இவ்வாறு ஒன்றோடு ஒன்றுமாறு கொள்ளும்.

பூங்கொத்துகள் பொலிந்த தழைத்து அசைகின்ற காரிய சூந்தலை யுடைய மகளிர் தங்கள் கணவரின் தோளிற் சாய்ந்து தழையும் மலரும் துவருகின்ற கொடிகள் போலாயினர்.



## பரிபாடல் தீர்டடு

### 1. திருமால்

**இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல்**

- வானா ரெழிலி மழைவள நந்தத்  
 தேனார் சிமைய மலையி னிழிதந்து  
 நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா  
 மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய  
 5 இருந்தையூர் ரமர்ந்த செல்வனின்  
 திருந்தடி தலையறப் பரவுதுந் தொழுது

(இதுதாவு)

**இருந்தையூரின் சிறப்புக்கள் மலை, குளம், வயல்  
 ஆகியவற்றின் வளம்**

- ஓருசார், அணிமலர் வேங்கை மராசு மகிழும்  
 பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி  
 மணிநிறங் கொண்ட மலை;  
 10 ஓருசார், தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை  
 வண்ண வரியிதழப் போதின்வாய் வண்டார்ப்ப  
 விண்வீர் றிருக்குங் கயமீன் விரிதகையிர்  
 கணவீர் றிருக்குங் கயம்;  
 ஓருசார், சாறுகொ ஜோதத் திசையொடு மாறுற்  
 15 றழவி னோதை பயின்றாரி விழந்து  
 திரிந்று மார்த்து நடுந்று மீண்டிற்  
 திருநயத் துக்க வயல்;

### அந்தணர் இருக்கை

ஓருசார், அறத்தொடு வேதும் புணர்தவ முற்றி  
 விற்புகழ் நிற்ப விளங்கி கேள்வித்

- 20 திறத்திற் ரிரிவில்லா வந்தன ரீண்டி  
அறத்திற் ரிரியா பதி;

(இவை நான்கும் கொச்சகம்)

**வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள்**

- ஆங்கொருசார், உண்ணுவ பூசவ பூண்ப வுப்பவை  
மன்னுவ மணிபொன் மலைய கடல  
பண்ணிய மாசறு பயந்தரு காருகப்  
25 புண்ணிய வணிகர் புனைமறு கொருசார்  
வினைவதை வினையெவன் மென்புல வன்புலக்  
களம் ருழவர் கடிமறுகு பிறசார்  
ஆங்க, அனையவை நல்ல நனிகூடு மின்பம்  
இயல்கொள நன்னி யவை;

(இது கொண்டு நிலை)

**ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும்  
மகளிரும் வழிபடுதல்**

- 30 வண்டு பொரேரென வெழு  
வண்டு பொரேரென வெழும்  
கடிப்புகு வேரிக் கதவுமிற் ரோட்டிக்  
கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர  
35 ஊர்களிற் றன்ன செம்ம லோரும்  
வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத்  
தொளியிழை யொதுங்கிய வொண்ணுத லோரும்  
புலத்தோ டாவிய புகழனிற் தோரும்  
நலத்தோ டாவிய நாணனிற் தோரும்  
40 விடையோ டிகலிய விறன்டை யோரும்  
நடைமட மேவிய நாணனிற் தோரும்  
கடனிரை திரையிற் கருநரை யோரும்  
மடையர் குடையர் புகையர்பூ வேந்தி  
45 இடையொழி வின்றி யடியுறையா ரீண்டி  
வினைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும்  
துளங்கா விழுச்சீத் துறக்கம் புரையும்

இருகே முத்தி யணிந்த வெருத்தின்  
வரைகெழு செல்வ னகர்;

பூமுடி நாகர் கோயிலில் எழும் ஒசைகள் முதலியன

- 50 வண்டொடு தும்பியும் வண்டிடாடை யாழார்ப்ப  
விண்ட கடகரி மேகமொ டதிரத்  
தண்டா வருவியோ டிருமழ வார்ப்ப  
அரியுண்ட கண்ணாபொரா டாடவர் கூடிப்  
புரிவுண்ட பாடலொ டாடலுந் தோன்றச்  
55 சூடு நறவொடு காமமுகிழ் விரியச்  
சூடா நறவொடு காமம் விரும்ப  
இனைய பிறவு மிவைபோல் வனவும்  
அனையவை யெல்லா மியையும் புனையிழைப்  
பூமுடி நாகர் நகர்;

(இவையும் கொச்சகம்)

குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும்  
வணங்கிப் பேறு பெறுதல்

- 60 மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி  
அவிர்நிமிர் புகழ்வங்ந்தற்  
பினிமெந்திழ் துளையின தெளியொளி திகழ்வெந்திழ்  
தெரியி மதுமகிழ் பாரிமலர்மகிழுண்கண் வாணுதலோர்  
மணிமயிற் றாழிலெழி விகன்மலி திகழ்பிறி  
திகழ்கடுங் கடாக்களிற் றண்ண வவரோ  
டணிமிக வந்திறைஞ்ச வல்லிகப்பப் பினிநீங்க  
நல்லவை யெல்லா மியைதருந் தொல்சீர்  
வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக்  
குளவா யமர்ந்தா னகர்;

(இது முடுகியல்)

ஆதிசேடனின் சிறப்புக்களைப் போற்றுதல்

- 65 திகழோளி முந்தீர் கடைந்தக்கால் வெற்புத்  
திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சீரத் தேற்றி  
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்

புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கும்  
 அமுது கடைய விருவயி னாணாகி  
 மிகாஆ விருவட மாழியான் வாங்க  
 70 உகாஆ வலியி னொரு தோழங் காலம்  
 அறாஆ தணிந்தாருந் தாம்;  
 மிகாஆ மறவிய மேவலி யெல்லாம்  
 புகாஆவீரி பூண்டாருந் தாம்;  
 மணிபுர மாமலை ஞாறிய ஞாலம்  
 75 அணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச்  
 செல்விடைப் பாகன் றிரிபுரஞ் செற்றுழிக்  
 கல்லுயர் சென்னி யிமயவி னாணாகித்  
 தொல்புகழ் தந்தாருந் தாம்;

(இவையும் கொச்சகம்)

#### விண்ணப்பம்

அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த  
 80 கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி  
 நல்லடி யேத்திநிற் பரவதும்  
 எல்லேலம் பிரியற்கெஞ் சுற்றுமொ பொருங்கே.

(என்பது ஆசிரியச் சுரிதகம்)

#### 1. திருமால்

வானிடத்து ஆர்க்கின்ற முகில் மழை வளம் பெருகும்படி  
 தேன் கூடு பொருந்திய மலையிடத்தே படியும். அம்மழைநீர்  
 நான்மாடக் கூடலிலுள்ளார் எதிர்கொண்டு ஆடித் தம்  
 வினையைப் போக்குவதற்கு மருந்தாகத் துறையிடத்தே  
 பொலியும். இவ்வகையான துறையுடைய இருந்தை யூரிடத்து  
 அமர்ந்த செல்வ! ஆடியேங்களது தலைமீது நின் பாதங்கள்  
 பொருந்தும்படி வணங்குகின்றேம்.

ஓருபக்கத்தே அழகிய மலருடைய வேங்கையும், கடம்பும்  
 மகிழும் முறுக்கவிழ்ந்த மலருடைய அசோகும் உலர்ந்து செறிந்து  
 பொங்குதலால் நீல நிறங்கொண்ட மலை விளங்கும். ஓரு  
 பக்கத்தே, தண்ணிய நறிய தாமரைப் பூவின் அழகிய நிரையாகிய

இதழ்களிடத்து வண்டுகள் உலகுதலின் விண்ணில் வான்மீன் பரந்த தோற்றமுடைய தடாகம் அழகு செய்யும். ஒரு பக்கத்தே விழா எடுக்கும் ஓசைக்கு மாறாக, எழும் உழவர் உழும் ஓசையைக் கேட்டு செவிடு பட்டுத் திரிந்து நாற்று நடுவோர் சூட்டமாக நிற்கும் செல்வம் மிகுந்த வயல்கள் பரந்து கிடக்கும். ஒரு பக்கத்தே, அறம்புரிதலோடு வேதம் ஒதும் தவம் முதிர்ந்து உயர்ந்த புகழுடையராயும், தெளிந்த அறிவுடையராயும் ஒழுக்கத்திற் குறைவில்லாதவருமாயுள்ள அந்தணர் சூட்டமாக வாழும் மனைகள் பொலியும்.

ஒருபக்கத்தே, உண்பனவும், பூசுவனவும் அணிவனவும், உடுப் பனவும் அலங்கரிக்கும் மணியும் பொன்னும் மலைபடு கடல்படு திரவியமும் ஆகிய பண்டங்களையும் - குற்றந் தீர்ந்த பயணத் தருகின்ற நெசவுப் பொருட்களையும் வைத்து வியாபாரஞ் செய்யும் கடைவீதிகள் விளங்கும். ஒரு பக்கத்தே வண்புல மென்புலன்களை விளைவிக்கின்ற உழவரும், அவர் கீழ்க் குடிகளாகிய களமர்வாழும் வீதிகளிருக்கும், பிறபக்கங்களில் இவை போன்றனவும் காட்சிக்கு இன்பம் அளிக்கும் நல்ல அழகிய வீதிகளும் விளங்கும்.

கைவளை ஒலிக்க வண்டு பொரேரென்று எழுகின்ற மிகுந்த தேன் வடியும் பூக்களை வேய்ந்த கூந்தலும், குழை அணிந்த காதும், குண்டலைத் தின் ஒளிபட்டு விளங்குகின்ற நெற்றியும் ஊருகின்றதும் தோட்டியால் அடக்கப்படுவதுமாகிய யானையை ஒத்த மைந்தரும், பின்னி முடித்த கூந்தலும் வரிந்து கட்டிய வில்போன்ற புருவமும் விளங்குகின்ற ஆபரண மும் ஒடுங்கி விளங்குகின்ற நெற்றியும் அழகும் நாணும் உடையோரு மாகிய அழகிய மகளிரும் நின்கோயிலிடத்தே கூடுவர். இன்னும் இடபத்தை ஒத்த நடையுடையோரும் மிருதுவான நடையுடையோரும் கடலின் நிரைத்த திரையும் நுரையும் போன்று கருநரையினரும் விளங்கு கின்ற சந்திரனின் கதிர்போன்று அறநரைத் தோரும் சமைத்தற்குரியனவும் குடையும் புகையும் பூவும் ஏந்தி இடையே ஈவு இன்றி நின் பாதங்களை வணங்குதற்கு நெருங்கிக் கூடுவர். அவ்விடத்திற் கூடுதலாகிய வினையின் வினைவைப் பெற்றவர் வினையின் பெரிய பயன் நுகரும் அசைவில்லாத

பெரிய சிறப்புடைய சுவர்க்கத்தை ஒத்தது, விளங்குகின்ற பெரிய சிகரமுடைய மலையிடத்து வீற்றிருக்கும் திருமாலின் கோயில்.

வண்டும் தும்பியும் இனிய நரம்புடைய யாழோடு ஆர்த்தன. உயர்ந்த மதமுடைய யானைகள் மேகத்தோடு ஆர்த்தன. நிறைந்த அருவிகளோடு பெரிய மழுவுகள் ஆர்த்தன. செவ்வரி பரந்த கண் னுடைய மகளிரோடு ஆடவர் சூடு விருப்ப மிகுந்த பாடலும் ஆடலும் புரிந்தனர். காம பானத்தோடு காம மகிழ்ச்சி மலர்ந்தது. சிவந்த நறவமல ரோடு கண்கள் சிவந்து காம விருப்பம் மிகுந்தது. நின்னுடைய மலை யிடத்தே ஆபரணங்களனிந் தோரும் புச்சுடிய முடியுடையோருமாகிய நாகரது நகர் போல இவையும் இவை போன்றன பிறவும் பொருந்தும்.

நீலமணி போன்ற தன்மையைப் பெற்றுச் சுருண்டு தழைத்து நீண்டு விளங்குகின்ற புகழுப்படும் சூந்தலிடத்துச் சூடிய முறுக்க விழ்ந்த மலர்களின் தெளிந்த விளக்கமும், விளக்கமுடைய வண்டுகள் தேனை நுகரும் மலரின் அழைக உண்ட கண்ணும் ஒள்ளிய நெற்றியுடைய மகளிர், நீல மயிலின் நடையோடு மாறுபட்ட சூடிய ஆண்யானையின் நடையுடைய மைந்தரோடு எல்லா அழகும் பொருந்திய பழைய புகழ் பொருந்திய மலையிடத்தே அதற்கேற்ப அமர்ந்தவனது கோயிலிடத்து வந்து விரைவிற் றமது துன்பம் நீங்க வழிபடுவர்.

விளங்குகின்ற பாற்கடலைக் கடைந்த காலத்து சேடன் மாமேரு மலை விளங்க அதனைப் பிடிடுங்கி அழகிய சிரசில் வைத்து மீன் துள்ளு கின்ற கடலிடத்தே நாட்டினான். நாட்டித் தான். தேவர் அசுரர் என்னும் இருதிறத்தோர்க்கும் அமுதுகடைய இரண்டு பக்கத்துக்கும் கடைக யிறாயினான். கடைகயிறாகிய பெரிய வடத்தைத் திருமால் கடைய ஒரு தோழங்காலம் வலி குன்றாது கிடந்தான். அவன் இயமனின் பெரிய வலியை ஒத்த வலிமையைப் பூண் டோன்; அழகிய பணிவில்லாத வலிய இடப வாகனன் முப்புரத்தை எரித்தபோது உயர்ந்த இமய வில்லுக்கு நாணாகிப் பழைய புகழைப் பூண்டான். இத்துணைய புகழமைந்த சேடன் ஆயிரந்தலையை விரித்து இருக்கும் பாம்புகளாகிய சுற்றுத்தை யுடைய கடவுளைத் துதித்து யாழும் எம் சுற்றமும் நின்னைப் பிரியா திருக்க வேண்டுமென்று வணங்குகின்றேம்.

## 2. வையை

**வையையில் புனல் விரைந்து வருதல்**

மாநிலத் தோன்றாமை மலிபெய றலைஇ  
ஏழ் ரெழில்வான மிகுத்தரும் பொழுதினான்  
நாகநீண் மனிவரை நறுமலர் பலவிரைஇக்  
காமரு வையை கருகின்றே கூடல்

புதுப்புனலை விரும்பி மக்கள்  
கோலம் கொண்டு செல்லுதல்

- 5      நீரனி கொண்டன்று வையை யெனவிரும்பித்  
தாரனி கொண்ட வவகை தலைக்கூடி  
ஊரனி கோல மொருவ ரொருவரிற்  
சேரனி கொண்டு நிறமொன்று வெங்வேறு  
நீரனி கொண்ட நிறையனி யங்காடி
- 10     ஏரனி கொண்டா ரியல்

**வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்**

- கைபுனை தாரினர் கண்ணியர்  
ஜெயனு மாவிய ராடையர்  
பெந்யனி கூந்தலர் பித்தையர்  
மெய்யனி யானை மிசையரா யொய்யெனத்
- 15    தங்காச் சிறப்பிற் றளிரியலார் செல்லப்  
பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர்  
வையமுந் தேரு மமைப்போரு மெவ்வாடும்  
பொய்யாம்போ யென்னாப் புடைகூட்டிப் போவநர்  
மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக்
- 20    கூடுவா ரூட லொழிப்பா ருணர்குவார்  
ஆடுவார் பாடுவா ரார்ப்பார் நகுவார்நக்  
கோடுவா ரோடித் தளர்வார்போ யுற்றவரைத்

தேடுவா ரூர்க்குத் திரிவா ரிலராகிக்  
 கற்றாருங் கல்லா தவருங் கயவரும்  
 25 பெற்றாரும் பெற்றாற் பிழையாத பெண்டிரும்  
 பொற்றோன் றானும் பொலம்புரிசைக் கூடலும்  
 முற்றின்று வையைத் துறை;

**நீராடற் காட்சிகள் தலைவன் பரத்தைமையைத் தோழி  
 குறிப்பால் உணர்த்துதல்**

துறையாடுங் காதலர் தோள்புணை யாக  
 மறையாடு வாரை யறியார் மயக்கிப்  
 30 பிறையேர் நுதலிய ரெல்லாருந் தம்முன்  
 நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே  
 இகல்பல செல்வம் விளைத்தவட்கண் டிப்பால்  
 அகலவ்கும் வையைத் துறை;  
 காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி  
 35 ஏதிலாள் கூந்த லிடைக்கண்டு மற்றுது  
 தாதாவென் றானுக்குத் தானே புறன்றந்து  
 வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றுது  
 நோதலே செய்யே னுணங்கிழையா யிச்செவ்வி  
 போதலுண் டாங்கொ லறிந்து புனல்புணர்த்த  
 40 தோழை பெரிதும் வியப்பு;  
 கயத்தக்க பூப்பெய்த காமக் கிழமை  
 நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும்  
 முயக்குக்குச் செவ்வி முலையு முயக்கத்து  
 நீரு மவ்ட்ருத் துணைக் கண்ணி நீர்விட்டோய்  
 45 நீயு மவ்ட்ருத் துணை;

**குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்**

பணிவி லுயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல்  
 மனிலெழின் மாமேனி முத்த முறுவல்  
 அணிபவளச் செவ்வா யறங்காவற் பெண்டிர்  
 மனியணிந்த தம்முரிமை மைந்தரோ டாடித்  
 50 தணிவின்று வையைப் புனல்;

தலைவன் கூற்று

புன்னாடு போவதோர் பூமாலை கொண்டை  
 எனவுழக் வகையெப்திற் நென்றேற்றுக் கொண்ட  
 புன்னாடு நாடறியப் பூமாலை யப்பி  
 நினைவாரை நெஞ்சீடுக்கண் செய்யுங் கனல்புடன்  
 55 கூடாமு னூடல் கொடியதிறங் கூடினால்  
 ஊடாளோ ஹர்த்தலர்வந் தூர்ந்து;  
 எனவாங்கு  
 பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்  
 ஸப்பா யடுந்றாக் கொண்டதில் யாறிறனப்  
 பார்ப்பா பொழுந்தவர் படிவு;  
 60 மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்றிறன்  
 றந்தனர் தோயலராறு;  
 வையைதே மேவ வழுவழுப் புற்றிறன  
 ஜயர்வாய் பூச்சுரா ராறு;  
 வையை நூரை முதலியவற்றோடு  
 பெருகிச் சென்ற வகை

65 விரைபிரை விரைநுரை கரையழி பிழியூரவுத்தரும்புனல்  
 கரையொடு கடலிலை வரையொடு கடலிலை நிறைநிரை  
 நீர் தருநுரை  
 நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல் கரைபுரளிய  
 செலுமரிகடல்  
 புகுமள வளவியலிகை சிறைதணி விண்று வெள்ளமிகை  
 வரைபலபுரை யுயர்கயிற்னி பயிற்றாழில்

திருமருத் முன்துறை

70 மனியனி யானமிசை மைந்தரு மடவாரும்  
 நிரைநிரை குழீகுயின ருடன்சென்று  
 குருமணி யானை யியறேர்ப் பொருநந்  
 திருமருத முன்றுறை முற்றங் குறுகித்  
 தெமிழநகும் பாடுப் பினிகொள்யாடப் பானை

## பாடிப் பாடிப் பாய்புனல்

- 75      ஆடி யாடி யருளியவர்  
           ஊடி யூடி யுணர்த்தப் புகன்று  
           கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு  
           தேடித் தேடிச் சிதைபு சிதைபு  
           சூடிச் சூடித் தொழுது தொழுது  
 80      மழுபொடு நின்ற மலிபுனல் வையை  
           விழுதுகை நல்லாரு மைந்தரு மாடி  
           இமிழ்வது போன்றதிந் நீர்குணக்குச் சான்றீர்  
           முழுவது மிச்சிலா ஏன்டு;  
**சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்**  
 சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்  
 85      சூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற்  
           சிற்தானு நீர்நிறந் தோன்றாதில் வையையாறு  
           மழைநீர் ரயுகுளத்து வாய்ப்பூசி யாடும்  
           கழுநீர் மஞ்சனக் குங்குமக் கலங்கல்  
           வழிநீர் விழுநீர் வன்று வையை

## பாண்டியன் கூடலாரோடு வையை நீராடிய மாட்சி

- 90      வெருவரு கொல்யானை வீங்குதோண் மாறன்  
           உருகெழு கூட வைரோடு வையை  
           வருபுன லாடிய தன்மை பொருவுங்கால்  
           இருமந்நீர் வையம் படித்திதன்னை யானுர்க்  
           கொருநிலையு மாற்ற வியையா வருமரபின்  
 95      அந்தர் வானியாற் றாயிரங் கண்ணினான்  
           இந்திர னாடுந் தகைத்து.

## 2. வையை

பெரிய நிலந்தோன்றாது மிகுந்த மழை பெய்தது. உயர்ந்த வானம் மயங்கி மிகுந்த மழை பெய்தலும், உயர்ந்த கரிய நாக மலையிடத்துள்ள நறியமலர் பலவற்றின் வாசனையோடு வையை கூடலிடத்தே வேகமாக வந்தது. கூடலிலுள்ளார் வையைப் புதுப்புனலால் அழகு பெற்றதென்ற ஆட விரும்பினர். மாலை

அணிந்து மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் ஒன்று சேர்ந்தனர். ஊரிடத்துள்ளோர் ஒருவரைப்போல் ஒருவர் தம்மை அலங்கரித்தனர்; கடைவீதி, நிறமொன்றுபட்ட வெவ்வேறு நீர் விளையாட்டுக்குரிய மக்களால் நிறைந்தது.

கையினாற் தொடுத்த மாலையும் கண்ணியும் சூடியோரும், அழகிய நறும்புகை ஊட்டியோரும் அழகிய ஆடை உடுத்து நெய்பூசிய கூந்தலரும் ஆகிய தளிரின் இயல்பையுடைய மகளிர் யானை மிசையராய் விரைந்து சென்றனர். செருக்குடைய குதிரைகளின் மீதும், அழகிய வண்டியும் தேரு மாகியவற்றை ஊன்றும் மகளிர் எவ்விடத்தும் கூட்டாங் கூட்டமாக நெருங்கிச் சென்றனர். வண்டியிடத்தே உடம்பைச் சட்டை யால் மறைத்துச் செல்வோராயும், கூடுவாராயும் ஊடலொழிப்போரா யும், ஊடுவாராயும், ஆடுவாராயும், பாடுவாராயும், ஆரவாரஞ் செய்வாரா யும், நகை ஆடுவோராயும், நகையாடி ஒடுவோராயும், ஒடித் தளர்வோ ராயும், உறவினரைத் தேடுவாராயும், தேடி ஊரிடத்தே திரிவோராயும், அவரைக் காணாது கற்றாரும் கல்லாதவரும் கீழ் மக்களும், பெற்றாரும், கணவரைப் பிழையாத பெண்டிரும் பொன் தேருடைய பாண்டியனது கூடலிடத்தும் வையைத் துறையிடத்தும் அளவிடற்காரியர்.

துறையாடுகின்ற தங்கணவரின் தோன் புணையாக ஆடுகின்ற பரத்தையரை, அவர் மனைவியர் மயக்கத்தால் அறியார். என்னே இந்நிகழ்ச்சி எம் முன்னே நிகழா நின்றது என பிறை ஒத்த நெற்றியுடைய அவர் மனைவியர் எல்லோரும் தங்கணவரோடு ஊடி அப்பரத்தையரைக் கண்டிப்பர். அகன்ற வையைத் துறையிடத்து ஆடும் தன் கணவனின் மாலையை நீர் கவர்ந்து அயலே நின்றாள் ஒருத்தியின் கூந்தலிற் சூடிற்று. அதனைக் கண்டு தாவென்று அவனது காதலி கேட்டாள். புனல் வலியத் தந்து என் கூந்தலை வேய்ந்தது. வருந்துகின்ற, ஆபரமணிந்தவளே அதற்கு வருந்தத் தக்கதைத் செய்யேன். இவ்வழகு போதல் உண்டு என்று அறிந்து புனல் செய்ததோ! இது பெரும் வியப்பாக யிருந்தது, என்று கூறினாள். அது கேட்ட தலைவி, மிருதுவாகிய பூத்தந்த காதற் கிழமையால், விரும்பத்தக்க நல்லவளின் அழகிடத்தே முயங்கிக் கூடும் கூட்டம் உண்டாகும். இப்புனலும் அவளுக்குத்

துணையாய் நின்றது. மாலையை நீரிடத்து விட்டோய்! நீ அவட்குத் துணையாயிரு, உயர்ந்த சிறப்புடைய பாண்டியன் அணியும் மாணிக்கம் போன்று அழகிய மேனியும், முத்துப் போன்ற எயிறும், அழகிய பவழும் போற் சிவந்த வாயும், அறக் கற்பு முடைய பெண்டிர் நவரத்தின மாலை யணிந்த தமது கணவரோடு ஆடுதல் வையைப் புனலிடத்து ஒழிவின்றாகும்.

புனலின் ஊடே போகின்ற ஓர் பூ மாலைகொண்டை யிடத்த தாதல் ஊழ் வகையினால் ஆயிற்றென்று ஏற்றுக்கொள்ளும் இயல் புடைய புனலிடத்தே, பரத்தையர்க்கு நாட்டார் அறியும்படி பூமாலை யைச் சூட்டி நினைவாரின் நெஞ்சை வருத்தும் கொடுமையோடு, கூடுதலின் முன் நிகழும் ஊடல் கூடித் தீர்ந்த விடத்து, ஊர் அவரைக் கேட்டு மறுபடியும் ஊடாளோ எனும்படி வண்டுகள் மொய்க்கும்படி கள்ளு நிறைந்தது.

வண்டு மொய்க்கின்ற கள்ளையுடையது இவ்வாறெனப் பார்ப் பார் அதிற் படியாது சென்றனர். மைந்தரும் மகளிரும் மணமுடைய பொடிகளைத் தூவினரென்று அந்தணர் தோயா தொழிந்தனர்; தேன் பொருந்தியமையால் வையை நீர் வழுவழுப் புற்றுதென ஜயர் ஆற்றில் வாய்ப்பாதொழிந்தனர்.

வாசனை கலந்த ஒலிக்கின்ற நூரையோடு கரைவழியே ஊர்ந்து செல்லும் புனலும், ஊரிடத்தே வருகின்ற புனலும், மலைகளினின்று கடலுள் ஒடுகின்ற புனலும், நூரையோடு மதகுதோறும் ஒடுகின்ற புனலும் கரைபுரண்டு கடலிடத்தே செல்லும். இவ்வாறு செல்கின்ற வெள்ளத்தின் மிகுதி ஒய்வின்றாகும். மணி அணிந்த யானை மீது மைந்த ரும் மகளிரும் ஒருமித்து நிறை நிறையாகச் சென்று கூடினர். உயர்ந்த மணிகட்டி யானையுடைய நூல்வல்ல பாணன் மருதமுன்துறையின் முன்புறத்தை அடைந்து பாணரோடு பிணித்த யாழிடத்தே தெளிந்த மருதப் பண்பாடுவன். பாடிப் பாடிப் பாய்கின்ற புனலிடத்தே நீராடுவன். கணவரோடு தலைவியர் ஊடுவர்; பின் ஊடல் தீர்க்கத் தீர்ந்து கூடி மகிழ்வர்; மகிழ்ந்து ஒருவரை ஒருவர் தேடி இளைப்பர்; ஒருவரை ஒருவர் தொழுது மகிழ்வர். நீர் நிறைந்த வைகை யித்தன்மையின் தாயிருந்தது. கிழக்கேயுள்ள அறிவுடையீர்!

மிகுந்த அழகுடைய மங்கையரும் மைந்தரும் ஆடி ஒலித்த இந்நீர் முழுவதும் எச்சிலாகிச் சாந்தும் கமழ்கின்ற மாலையும் சண்ணமும் பெண்களின் கூந்தலும் ஆண்களின் பித்தையும் வாடிய பூவும் அல்லாது இவ் வையையாறு நீர் நிறந் தோன்றாது. மழை நீர் வற்றிய குளத்து வாயலம்பி ஆடிய குங்கும் நிறமுடைய அழுக்கடைந்த கலங்கல் நீர் போன்றது வையை.

அச்சந்தரும் கொல்லும் யானையும் உயர்ந்த தோன்றமுடைய பாண்டியன் அழகிய கூடலிடத்தவரோடு வையையின் வருகின்ற புதுப் புன லாடிய தன்மை, இப்பெரிய லோகத்தில் உவமிக்கும் பொருளில்லாத பெருமையுடைய ஆகாய கங்கையிடத்து ஆயிரங்கண்ணுடைய இந்திரன் ஆடியது போலாகும்.

### 3-5 வையை

3) அறவோ ருள்ளா ரருமறைகாப்ப

... ... ... ...  
 செறுநர் விழையாச் செறிந்ததங் கேண்மை  
 மறுமுறை யானு மியைக நெறிமாண்ட  
 தன்வரல் வையை யெமக்கு.

(இப்பகுதி “அறவோர் உள்ளார்” என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிகின்றது. (இப்பாடற் பகுதி தொல்காப்பியச் செய்யுளியல் சூ.121 பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளில் கண்டது.)

4) மன்னார்ந் திசைக்கு மூழிவாடு கொண்டதோன்  
 கன்னா துடன் வீழுங் காரிகை கண்டோர்க்குத்  
 தும்மொடு நிற்குமோ நெஞ்ச.

(இப்பாடற் பகுதி தொல்காப்பியச் செய்யுளியல் சூ.120 பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளில் கண்டது.)

5) முன்புற் றியா முதற்புணர்ச்சி மொய்குழலை  
 இன்புற் றணிந்த வியலணியும் வன்பணியும்  
 நாணேனுந் தொல்லை யணியென்ன நன்னுதலை  
 ..... எந்து.

(இப்பகுதி நாற்கவிராச நம்பி அகப்பொருள் நூற்பா 129 உரையில் உள்ளது.)

## **6. மதுரை**

- 6) உலகமொரு நிறையாத் தானோர் நிறையாப்  
புலவர் புலக்கோலாற் றாக்க - உலகனைத்தும்  
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்  
நான்மாடக் கூட ணகர்.

(இப் பாடற்பகுதியும் பின்வரும் ஐந்து பாடற் பகுதிகளும்  
புறத்திரட்டில் ‘நகர்’ என்னும் பகுதியிற் கண்டவை. (6 முதல் 11  
வரை)

புலவர்களது புலமையாகிய தராசின் ஒரு தட்டில் இவ்வுலகத்தை  
வைத்து, மற்றொரு தட்டில் தன்னை வைத்து நிறுக்க உலகமுழுவதும்  
மிதக்கத்தான் பாரத்தினாற் தாழுந்தன்மையுடையது நான்மாடக்  
கூடல்.

## **7. மதுரை**

- 7) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்  
பூவொடு புரையுஞ் சீரூ் பூவின்  
இதழகத் தனைய தெருவ மிதழகத்  
தரும்பொகுட் டைனத்தே யண்ணல் கோயில்  
5 தாதி னயைர் தன்மைழக் குடிகள்  
தாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்ந்த்  
பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த  
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப  
ஏம் வின்றுயி லெழுத லல்லதை  
10 வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்  
கோழியி னெழாதெம் பேரூர் துயிலே.

திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒச்கும்  
அழகிய கூடல்! அப்பூவின் இதழை ஒத்தன வீதிகள். இதழகத்தே  
இருக்கும் காய் போன்றது பாண்டியனது அரண்மனை. தண்ணிய  
தமிழ்க் குடிகள் அதன் தாதை ஒப்பார். தாதை ஊதும் வண்டை—

ஓப்பர் பரிசில் பெறும் புலவர். எமது ஊர், பிரமாவின் நாவிற் பிறந்த வேதங்களை ஒதும் குரலைக் கேட்டு எழுவதல்லது, சேரரது உறையுரையும், சோழரது வஞ்சியையும் போல கோழியின் குரலைக் கேட்டு எழாது.

### **8. மதுரை**

- 6) தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டக்மெல்லாம்  
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது  
குன்றுத் லுண்டோ மதுரை கொடித்தேரான்  
குன்றமுன் டாகு மளவு.

தண்ணிய தமிழை வேலியாகவுடைய தமிழ்நாட்டின் இடமெல் லாம், நின்று நிலைபெற்றுப் புகழ் பெருகுதலல்லது, மதுரையிடத்துக் கொடி கட்டிய தேரையுடைய பாண்டியனது பரங்குன்று நிலைபெறு மட்டும் குறைவு படுதலுண்டோ?

### **9. மதுரை**

- 9) செய்யாட் கிழைத்து திலகம்போற் சீர்க்கொப்ப  
வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது  
பொய்யாத லுண்டோ மதுரை புளைதேரான்  
வையையுன் டாகு மளவு.

திருமகஞுக்கிட்ட திலகம் போல உலகம் விளங்கும்படி புகழ் பூத்தலல்லது, மதுரையிடத்து அலங்கரித்த தேரையுடைய பாண்டியனது வையை உண்டாமளவும் பொய்யாதலுண்டோ?

### **10. மதுரை**

- 10) கார்த்திகை காதிற் கனமகர குண்டலம்போற்  
சீர்த்து விளங்கித் திருப்பூத்த லல்லது  
கோத்தையுன் டாமோ மதுரை கொடித்தேரான்  
வார்த்தையுன் டாகு மளவு.

கார்த்திகைப் பெண்களின் காதிற்றாங்கும் கனமுடைய மகரக் குழைகளைப் போல் அழகாக விளங்கிச் செல்வம் மிகுதலல்லது மதுரை யிற் கொடி கட்டிய தேருடைய பாண்டியனது சொல் உள்ளளவும் வறுமை உண்டாகுமோ?

## 11. மதுரை

11) ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்கும்  
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்  
வாழ்வாரே வாழ்வா ரென்ப்புவார் மற்றையார்  
போவாரார் புத்தே ஞலகு.

�வாரைப் புகழ்ந்து ஏற்பாரைப் பார்த்து மகிழும் அழகிய  
மாடங் களையுடைய கூடலும் செவ்வேள் பரங்குன்றுமாகிய  
இடங்களில் வாழ்வாரே புத்தேள் உலகு போவார்.

## 12. வையை

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்  
பரிமா நிரையின் பரந்தன்று வையை.

இப்பாடற் பகுதியும் அடுத்து வரும் பகுதியும் மர்ரே  
இராசம் பதிப்பில் கண்டவை.

இப்பாடற் குறிப்பாக அப்பதிப்பில் ‘இப்பகுதி திருக்குறள்  
(23) பரிமேலழகர் உரையைப் பற்றிய ‘நுண்பொருள் மாலை’யால்  
தெரிய வருகின்றது.

## 13. மதுரை

வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?  
செவ் வேற் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?  
வை வேல் நுதி ஆன்ன கண்ணார் துணையாக  
எவ்வாறு செய்வாம் கொல், யாம்?’ என, நாளும்,  
வழி மயக்குற்று மருடல் நெடியான்  
நெடு மாடக் கூடற்கு இயல்பு.

(இப்பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11ஆம்  
குத்திர உரையில் இளம்பூரணரால் காட்டப்பட்டுள்ளது. இது  
பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள்  
உள்கிக்கின்றனர்.)

## பரிமேலழகர்

**உரைச் சிறப்புப்பாயிரம்**

**நிலைமண்டில ஆசிரியப்பா**

கண்ணுதற் கடவு எண்ணலங் குறுமுனி  
முனைவேன் முருக வெனவிவர் முதலிய  
திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த  
சங்க மென்னுந் துங்கமலி கடலுள்

- 5      அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்  
அரசுநிலை தீர்திய வளப்பருங் காலம்  
கோதில் சொன்மக ஞோதகக் கிடத்தவிற்  
பாடிய சான்றவர் பீடுநன் குணர  
மிகைபடு பொருளை நகைபடு பன்சொலிற்
- 10     றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்  
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்  
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்  
ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்  
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பவிற்
- 15     சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற  
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி  
எல்லையில் சிறப்பிற் றொல்லோர் பாடிய  
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்  
சுருங்கிய வரையின் விளங்கக் காட்டினன்
- 20     நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்  
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே.

### நேரிசை வெண்பா

விரும்பி யருளீல வெற்பிமயக் குன்றின்  
 வரும்பரிசு புள்ளூரு மாலே - சுரும்பு  
 வரிபாட லின்சீர் வளர்தூளவத் தோளாய்:  
 பரிபாட லின்சீர்ப் பயன்.

<sup>1</sup>சிவபெருமான், தலைமையுடைய அகத்தியன். கூரிய வேலுடைய குமரன் முதலிய திருந்திய தமிழ்ப் புலமையுடையார் அரிய தமிழ் நூல்களை ஆராய்ந்த சங்கம் என்னும் உயர்ந்த கடலுள் பரிபாடலாகிய அழுதம் அரிதாக எழுந்தது. தமிழ் அரசர்களின் தடுமாற்றத்தால் குற்ற மில்லாத தமிழ் நூல்கள் நெடுங்காலங் கற்பாரின்றிக் கிடந்தன. அந்நூல் களின் பெருமையை அறிவுடையோர் நன்குணரவும் கந்தி என்பவர் நூல்களின் இடை இடையே பாடிச் சேர்த்த பிழையும், ஏடெழுதுவோர் பொருள் தெரியாமல் எழுதிய பிழையும் பாடகர்களால் நேர்ந்த பிழை யும் ஆகிய இவை திருந்திய அறிவுடையோரின் செவியை வெதுப்பவின்., சிறிது கற்றோர்க்கும் தெள்ளிதிற் பொருள் தோன்ற, அறிவின் தகைமையை விதி முறையே பெருக்கியவரும், திருமால் மரபில் வந்தாருமாகிய பரிமேலழகர், அளவிடப் படாத சிறப்பொடு முன்னோர் பாடிய பாடலின் பொருளைச் சுருங்கிய பொருளில் விளக்கிக் காட்டினர்.

வண்டு பாடுகின்றதுளப மாலையணிந்த உயர்ந்த தோளாய்!  
 பரிபாடலின் பயன் அழகிய நீலமலை இமயக் குன்றின் மீது  
 வந்தாற் போல கருடன் மீது செல்லும் திருமாலே.



- 
1. சங்கமாரம்பித்த காலத்துப் புலவர்களும் அரசனும் தமது வழிபடு கடவுள்களாகிய முருகவேள் சிவபெருமான் முதலியோரின் திருவருவங்களைத் தம்மெதிரில் வைத்து அவர்களே கழகத்துக்குத் தலைவர் எனக் கூறினராதல் வேண்டும். இவ்வுபுசார் வழக்கே பின் மெய்க் கதை தோல் வழங்குவதாயிற்றுப் போலும்.

### பாடு னோரும் பாடல்களும்

ஆசிரியன் நல்லந்துவனார்	6, 8, 11, 20
இளம் பெரு வழுதியார்	15
கடுவன் இளவெயினார்	3, 4, 5
கரும் பிள்ளைப் பூதனார்	10
கீர்ந்தையார்	2
குன்றம் பூதனார்	9, 18
கேசவனார்	14
நப்பண்ணார்	19
நல்லச்சுதனார்	21
நல்லழிசியார்	16, 17
நல்லெழுநியார்	13
நல் வழுதியார்	12
மையோடக் கோவனார்	7

### இசை வகுத்தோர்

கண்ணகனார்	21
கண்ணனாகனார்	5
கேசவனார்	14
நந்நாகனார்	12
நல்லச்சுதனார்	16, 17, 18, 20
நன்னாகனார்	2
நாகனார்	11
பித்தாமத்தர்	7
பெட்டனாகனார்	3, 4
மருத்துவன் நல்லச்சுதனார்	6, 8, 9, 10, 15, 19

### பாடப் பெற்றவை

செவ்வேள்	5, 8, 9, 14, 17, 18, 19, 21
திருமால்	1, 2, 3, 4, 13, 15, தி. 1
மதுரை	தி. 7, 8, 9, 10, 11, 12
வையை	6, 7, 10, 11, 12, 16, 20, 22, தி. 2, 3, 4

## சிறப்புப் பெயர் முதலியவை

எண்: பாட\_லெண்ணும் வரியும்

### அ

அகரு (அகில்) ..... 12:5  
 அகவிலைக ..... 19:50  
 அகவுநர் ..... 15:42  
 அகில் ..... 10:72, 82, 12:13,  
                        ..... 17:30, 18:53  
 அங்காடி ..... தி.2:9  
 அங்கி (கார்த்திகை) ..... 11:7  
 அச்சிரக்கல் ..... 18:38  
 அடியவர் ..... 8:96  
 அடியறை மகளிர் ..... 14:5  
 அடியோர் ..... 8:43  
 அடு நறா ..... 21:20  
 அண்ணல் ..... தி.1:80  
 அணக்கு ..... 8:66, 9:2,  
                        ..... 11:122, 12:57, தி.1:79  
 அணி ..... 21:62  
 அந்திரி ..... 10:16  
 அதிரல் அம் கண்ணி ..... 20:81  
 அந்தணர் ..... 1:13, 40, 2:57, 68,  
                        ..... 3:14, 4:65, 6:45, 11:78,  
                        ..... 79, 14:28, தி.1:20, 2:61  
 அந்தணன் (வியாழன்) ..... 11:7  
 அந்தரம் ..... தி.2:96  
 அம்பலம் ..... 18:28  
 அம்பா ஆடல் ..... 11:81  
 அம்பி ..... 6:75, 11:71  
 அம்பு ..... 15:60  
 அமர் ..... 3:53, 5:26, 8:8, 11:35  
 அமர் செல்வன் ..... 5:51, 69  
 அமளி ..... 10:34  
 அமிர்த பானம் ..... 8:120  
 அமுநு ..... தி. 1:68

அரக்கு ..... 10:12  
 அரங்கம் ..... 8:109  
 அரக்கு ..... 16:13  
 அறம் ..... 10:98  
 அரவம் ..... 19:72  
 அரவிந்தம் ..... 12:78  
 அரவு ..... 4:42, 10:76, 20:99  
 அரவி ..... 21:6  
 அரா ..... 15:19  
 அரிகாற் குடு ..... 7:27  
 அருச்சிப்போர் ..... 8:108  
 அருவி ..... 6:52, 53, 7:4,  
                        ..... 17:14, 40, 20:103  
 அஸ்வி ..... 12:78  
 அஸர் ..... 10:65  
 அவி ..... 5:40, 6:11, 16:53  
 அவியா விளக்கம் ..... 8:98  
 அவுணர் ..... 3:56, 5:7, 8:8  
 அவை ..... 13:15  
 அழஸ் (தி) ..... 6:11  
 அழஸ் (வேள்வித் தி) ..... 11:85  
 அறம் ..... 13:55  
 அறம் காவற் பெண்டீர் ..... தி.2:48  
 அறவர் ..... 8:68  
 அறவோர் ..... தி.3:1  
 அறி துபிலோன் ..... 13:29  
 அறு முகம் ..... 21:67  
 அறை (அம்மி) ..... 10:83  
 அன்னச் சேவல் ..... 3:25, 26  
 அன்னப் பெரும்படை ..... 12:27  
 அனலன் ..... 5:57

### ஆ

ஆசான் ..... 2:61

ஆடல் .....	7:17, 10:56, 10:117, 16:51	இதை .....	10:53
ஆடல் நவின்றோர் .....	9:72	இந்திரன் .....	8:33, 19:50, தி.2:97
ஆடு (யாகப் பசு) .....	2:62	இமயக் குன்று .....	8:11, 12
ஆடுவார் .....	7:32, 8:109, ..... 10:117, 20:23	இமயம் .....	1:51, 5:48
ஆடுவாள் .....	21:20	இமய வில் .....	தி.1.77
ஆடட .....	21:62	இயல் .....	18:51
ஆட்டு .....	10:5	இரத்தல் .....	9:17
ஆதி அந்தணன் .....	5:22	இரதி .....	19:48
ஆதினர் .....	8:6, 11:77	இருங்குன்றத்தான் .....	15:53
ஆதினர முதல்வன் .....	8:6	இருங்குன்றம் (திருமாவிருஞ் சோலைமலை) .....	15:14, 17, 26, 65
ஆதினர விழவு .....	11:77	இருங்குன்று .....	15:35, 45
ஆம்பல் (பேரேன்) .....	2:13, 3:44	இரு சடர் நேமி .....	19:46
ஆம்பல் (மலர்) .....	8:116, 10:78, ..... 12:78, 19:75	இருந்தையூர் .....	தி. 1:5
ஆயத்தார் .....	16:20	இரு பிறப்பு இருபெயா் அந்தணர் .....	14:27
ஆபிர அணர்தலை அரவு .....	3:59	இரும்பு (வாள்) .....	7:58
ஆயிரம் கண்ணினான் .....	தி.2:96	இருவா் தாதை (காமன் சாமன் தந்தை- திருமால்) .....	1:31
ஆயிரம் விரித்து கவை நா .....	13:27-28	இருள் .....	12:1
ஆர் எயில் .....	5:25	இல்லத் துணை (மகர கும்பம்) .....	11:8
ஆர்வலர் .....	4:2, 70	இல்லம் .....	11:44
ஆர்ப்பண் .....	20:76	இலவம் .....	19:79
ஆரம் (சந்தனம்) .....	9:27, 12:5, 18:53	இலை (இலைபாலை) .....	6:19
ஆரம் (முத்தாரம்) .....	13:11, 20:33	இழை .....	10:92, 115, 12:11
ஆரம் (முத்து) .....	16:36, 11:26	இழை துகள் .....	10:91
ஆரல் .....	9:7	இளவேனில் .....	6:77
ஆராதனை .....	6:11	இளையா் .....	6:27, 6:38, 10:19
ஆல் (ஆரல்) .....	5:43	இனியா் .....	6:27
ஆலம் .....	4:67	¶	
ஆழி (அணி வகை) .....	7:46, 9:55	எகை .....	16:1, 51
ஆழி (சக்கராயுதம்) .....	2:19	எட்டி .....	5:66
ஆழி முதல்வன் .....	2:19	எப் பாய் அடு நறா .....	தி.2:58
ஆழியான் .....	தி. 1:69	எரணி .....	6:28
இ		உ	
இசை .....	13:14	உகீர் .....	6:17
இசையினர் .....	17:4	உடை .....	19:97
இடு புணர் வளை .....	12:23	உண்டி .....	11:35
இடுவநை .....	20:33, 20:76	உண்ணா நறவு .....	10:94
இணர் .....	16:32		
இதழ் (மாலை) .....	17:27		

உந்தி .....	13:52	ஜி-இரு நூற்று மெய்ந் நயனத்தவன் (இந்திரன்) .....	9:9
உம்பர் .....	11:70		
உமை .....	5:28		
உலகு .....	11:34, 12:102	ஓரு குழை ஒருவன் .....	1:5
உவணம் .....	2:60, 4:42	ஒன்றா நட்டவன் (இரண்ணியன்) .....	4:17
உவை .....	10:76		
உவா இருள் மதி .....	11:37	ஓடை (நெற்றிப் பட்டம்) .....	21:1
உழவர் .....	7:16, 39, தி.1:27	ஓசனை .....	12:25
உழுவு .....	தி. 1:15	ஓவப் .....	21:28
உழுவை .....	14:12		
		க	
		கங்கை .....	16:36
		கட்டு வடக் கழல் .....	12:24
		கடம்படுவோர் .....	8:106
		கடம்பு .....	4:67, 5:81, 14:3,
			..... 19:2, 19:104, 21:11, 50
		கடம்பு அயர் செல்வன் .....	8:126
		கடல் .....	5:1, 6:1, 8:31, 12:7, 15:11,
			..... 16:27, 20:1, 6, 42
		கடிப்பு .....	தி. 1:33
		கடி மரம் (கடிமரமாகிய கடம்பு) .....	17:3
		கண்டல் .....	10:101
		கண்ணடி .....	12:20
		கண்ணி .....	7:45, 9:45,
			..... 11:103, 12:91, 20:30
		கண்ணியர் .....	16:50, 22:21, தி. 2:11
		கணிச்சி .....	5:66
		கணன .....	1:28, 22:6
		கதிரோன் .....	20:6
		கமலம் (பேரெண்) .....	2:14
		கயம் .....	7:23, 16:17
		கயமலர் (தாமரை) .....	8:114
		கயமா .....	20:19
		கய முகை (தாமரை) .....	8:115
		கயல் .....	21:48, 22:29
		கயில் அணி .....	12:18
		கயிறு .....	8:100, 10:53
		கரி .....	10:42, 44
		கருங்கண் வெள்ளை .....	
		(சங்கருடணன்) .....	3:81
		கரு நஞரோயோர் .....	தி. 1:42
		கரும்பு .....	7:55, 19:34, 39

கரு முகக் கணம் .....	19:39	காம வேந் .....	18:28
கல்லகாரம் .....	11:103	காமன் .....	11:123, 19:48
கலம் .....	10:54	காமன் பஸை .....	11:123
கலவை .....	7:20	காப் .....	6:47
கவிதை .....	6:8	கார் .....	14:1, 17, 18:32
கவிர் .....	22:29	கார்த்திகை .....	தி. 11:1
கவுதமன் .....	19:51	காருகம் .....	தி. 1:24
கழங்கு .....	10:107	காலை .....	8:50, 10:1
கழல் .....	12:24, 13:47	காழ் .....	6:15, 12:18, 16:5
கழனி .....	7:33	கானல் .....	15:11
கழுநீர் .....	7:23, 12:78		கி
கள் .....	10:65, 69, 11:28, 20:109	கிடைத் தோர் .....	6:35
களம் .....	10:110	கிடைமிதவை .....	6:35
களாம் .....	தி. 1:27	கிணை .....	8:81
களவு .....	6:65, 11:42	கிழங்கு .....	6:47
களியு .....	2:33, 9:50, 10:110;	கிளி .....	9:42
	12:28, 13:36, 18:27, 20:105,		கீ
	22:2, 24, தி. 1:35	கீலோர் .....	17:40
களியு (வராகம்) .....	13:36		கு
கற்ப .....	9:16, 11:42	குங்குமம் .....	10:81
கறி .....	16:2	குடாரி .....	5:34, 5:66, 8:100
கண்ணிமை .....	11:136	குடை .....	19:87, 20:100
கண்ணிமை கணியாக்		குடையர் .....	தி. 1:44
கைக்கிளைக் காமம் .....	11:136	குண்டலம் .....	தி. 11:1
கண்ணியர் .....	11:81	குந்தம் கொள்வார் .....	11:50–51
கணல் .....	1:45, 3:21	குமரன் .....	9:82
கணலி .....	5:67	குபில் .....	15:41
கணி .....	8:54	குரங்கு .....	19:38
கா		குரல் (மிடற்றுப் பாடல்) .....	17:17
கா .....	9:34, 10:72, 16:17	குரிசில் .....	2:49
காஞ்சி .....	7:47	குருக்கத்தி .....	12:79
காதலர் .....	8:125, தி. 2:28	குருகு (கிரவுஞ்சி கிளி) .....	19:36
காதற் காமம் .....	9:14	குருகு (குருக்கத்தி) .....	15:41
காந்தள் .....	8:25, 11:20,	குருகு (பறவை) .....	6:76
	14:13, 18:35, 19:76	குருகொடு பெயர் பெற்ற	
காமக் கடவுள் (வழிபடு தெய்வம்) .....	15:37	மால்வனா .....	5:9
காமக் கணிச்சி .....	10:33	குருதி .....	16:29
காமம் .....	10:69, 11:136	குரும்பை .....	16:21
காம வதுவை .....	5:28	குருவி .....	18:47
		குல்லை .....	12:79

குலவரை .....	15:10	கோடு .....	6:34
குவணா .....	11:97, 102	கோதை .....	6:46, 9:39, 47, 12:58,
குவணா (பேரெண்) .....	2:13		..... 16:52, தி. 2:84
குழல் .....	7:79, 12:40, 15:42, ..... 17:11, 19:41, 22:40	கோதையா் .....	16:50, 17:26
குழை .....	11:96, 12:87, ..... 15:55, 17:1, தி. 1:33	கோபில் .....	தி. 8:4
குளம் .....	7:3, தி. 2:88	கோல் எரி (தீபம்) .....	17:6
குளம் (மார்கழி மாதம்) .....	11:76	கோவலன் .....	3:83
குளவாய் அமர்ந்தான் .....	தி. 1:63	கோவை .....	6:15
குளித்து ஆடுநா் .....	9:61	கோழி (உறையூர்) .....	தி. 8:10
குறப்பினாக் கொடி .....	19:95	கோழி (பறவை) .....	8:19, தி. 8:11
குறவன் மகன் .....	8:69		
குறிஞ்சிக் குன்றவர் .....	9:67	<b>ச</b>	
		சகடம் .....	10:17
கூடல் 8:29, 10:40, 112, 12:31, 17:23, 45, 19:8, 15, 20:26, 106, தி. 2:4, 26, 46, 92, தி. 12:2		சங்கம் (பேரெண்) .....	2:13
கூந்தல் (கேசி) .....	3:31	சடை (திருவாதினா) .....	11:2
கூற்றம் .....	2:50, 3:21	சண்பகம் .....	11:18, 12:77
		சந்தனம் .....	21:25
<b>கெ</b>		சலதாரி .....	9:6
கெண்ணடை .....	16:40	சலப்படையான் (காமவேந்) .....	6:57
		சனம் .....	10:9, 59
<b>கே</b>			
கேழல் .....	2:16, 3:24	<b>சா</b>	
கேளிர் .....	4:54, 14:23	சாந்தம் .....	12:13, 17:2, 21:47, 22:17
		சாந்து ... 4:11, 6:19, 8:97, 10:13, 92, 11:27, ..... 12:97, 16:2, 25, 52, 17:24, தி. 2:84	
<b>கை</b>		சாபம் .....	5:65
கைக்கிளை .....	11:136	சாரல் .....	8:52
கைம்மா .....	11:52	சாலினி .....	5:44
கைம்மான் .....	6:33	சாறு .....	6:41, 8:96
கைங்களை .....	7:46	சாறு (விழா) .....	19:6
		சாறுகொள் ஒதும் .....	
<b>கொ</b>		(கரும்பாலையின் ஒசை) .....	தி. 1:14
கொங்கல் வார் .....	9:46		
கொட்டை .....	5:70	<b>சி</b>	
கொடி .....	9:80, 13:39, 17:6	சிலம்பாறு .....	15:22
கொடிறு .....	6:17	சிலம்பு .....	20:80
கொற்றவை .....	11:100	சிலை .....	9:53, 15:60
கொன்றை .....	8:24, 14:10	சிவிகை .....	10:17
		சிவிற்யா .....	6:34
<b>கோ</b>		சிற்றுஷ்சில் .....	10:105
கோகுலம் (குயில்) .....	9:65	சிறந்தோர் உலகம் .....	19:11
கோங்கம் .....	19:79		
		<b>சீ</b>	
		சீர் .....	11:129, 12:42
		சீர் (தாளம்) .....	18:43

<p><b>க</b></p> <p>கடர் (குரியன்) ..... 19:100      கடர் (திங்கள்) ..... 19:19      கடர் (விளக்கு) ..... 18:52      கடு பொன் ..... 21:18      கண்ணாம் ..... தி. 2:84      கர்புன்னை ..... 11:17, 12:80      கருந்தை ..... 16:20, 20:104      கருதி (வேத ஒலி) ..... 18:52      கரும்பு ..... 7:62, 10:36, 11:127, 16:14      கவை ..... 13:14      கற்றம் ..... 11:47      கணை ..... 8:16, 23, 112,                             9:61, 77, 14:2, 15:30,                             18:32, 50, 19:68, 20:101      கணை மலர் ..... 17:38</p> <p><b>ஞ</b></p> <p>குட்டு ..... 20:30      குடா நறவு ..... தி. 1:56.      குர் (குரபதுமன்) ..... 9:70, 14:18, 18:4      குர் (தெய்வம்) ..... 18:31, 19:23      குர்மா ..... 5:4      குழி (முக படாம்) ..... 21:14      குள் ..... 8:49, 55, 56,                             65, 71, 73, 84, 89</p> <p><b>ஷ</b></p> <p>செங்கட்காரி (வாக்தேவன்) ..... 3:81      செம்பஞ்சி ..... 6:17      செப்பொருள் ..... 4:73      செய்யாள் ..... தி. 10:1      செய்யோள் ..... 2:31      செயலை ..... 15:31      செல் (உருமேறு) ..... 13:44      செல்மரம் (தெப்பம்) ..... 6:79      செல்வேள் ..... 5:13      செவி சார்த்துவோர் ..... 8:107      செறு ..... 16:11</p> <p><b>ஷீ</b></p> <p>சேளப் ..... 5:54, 21:53      சேளப் குன்றம் ..... 6:69</p>	<p>சேரி ..... 6:38      சேவல் (கருடன்) ..... 1:11, 3:60, 4:36      சேவல் ஒங்கு உயர் கொடு ..... 4:37      சேறு (குழம்பு) ..... 6:4</p> <p><b>ஶ</b></p> <p>சையம் ..... 1      சோ      சோலை ..... 7:11, 11:23      சோலையொடு தொர்மோழி      மாலிருங்குன்றம் ..... 15:23</p> <p><b>ஞு</b></p> <p>ஞுமன் ..... 3:21, 5:61      ஞா      ஞாயிறு ..... 3:5, 22, 4:25,                             5:12, 11:76, 13:1, 18:26      ஞாலத்து உறையுள் தேவர் ..... 3:27      ஞாலம் ..... 4:28      ஞாழல் ..... 12:6</p> <p><b>ஞூ</b></p> <p>ஞூகிழும் ..... 21:18      ஞூழை ..... 12:5</p> <p><b>ந</b></p> <p>நகரம் ..... 12:6, 96      நடாகம் ..... 9:77      நடாரி ..... 12:41      நண்டம் (படை) ..... 10:60      நண்டு ..... 15:58      நண்ணுழை ..... 12:41      நமிழ் ..... 6:60, 9:25, தி. 4:1      நமிழ்க் குடிகள் ..... தி. 8:5      நமிழ்நாடு ..... தி. 9:1      நமிழ் வையை ..... 6:60      நயிர் ..... 16:3      நருமன் ..... 3:8      நலைக் கண்ணி ..... 9:36      நவப் பாலும் ..... 5:75      நவம் ..... 11:90, 138      நழை ..... 6:66</p> <p><b>நா</b></p> <p>நாக்கு அணங்கு ..... 11:122      நாது உண் பறைவை ..... தி. 8:6</p>
---	---

தாமரை .....	3:13, 94, 8:13, 113,	துருத்தி .....	10:30, 16:17
..... 114, 116, 117, 9:4, 13:50, 15:49,		துழா அப் .....	13:60
..... 21:3, தி. 1:10, தி. 8:1		துழாஅப்க் கண்ணி .....	4:58
தா மா இருவர் .....	3:8	துழாப் .....	8:1
தா' .....	6:46, 65, 9:45,	துளாவம் .....	13:29
..... 13:59, 17:35, தி. 2:84		துளாவு .....	15:54
தாரகை .....	19:19	துறக்கம் .....	15:16, 17, தி. 1:47
தாரம் .....	12:6	துறை .....	16:5
தாரர் .....	6:31, 16:50, 19:14	<b>தா</b>	
தாரினர் .....	தி. 2:11	தா நாரையோர் .....	தி. 1:43
தாளம் .....	8:109, 11:129	<b>தெ</b>	
தாள விதி .....	10:24–25	தெய்வ விழவு .....	17:42
தானை .....	7:50, 12:86, 22:10	தெரிமணி (கவுத்துவமணி) .....	1:9
<b>தி</b>		தென்றல் .....	8:27
திகிரிச் செல்வன் .....	13:58	தென்னம் பொருப்பன் .....	தி. 4:1
திங்கள் .....	1:45, 3:5, 67, 4:26, 11:77	தென்னவர் .....	7:6
திசை காப்போர் .....	8:7	தென்னவன் .....	7:48, 20:97, தி.7:3
திதியின் சிறார் .....	3:6	<b>தே</b>	
திமில் .....	10:102	தேம் (தேன்) .....	தி. 2:62
திரிபுரம் .....	தி.1:76	தேயா மண்டிலம் (குரியன்) .....	17:32
திரு (திருமகள்) .....	1:8, 39, 3:90	தேர் .....	9:52, 17:45,
திருந்து நூல் எண்மர் .....	8:5	..... 19:33, 20:17, தி. 2:17	
திருமணி (நிவமணி) .....	2:52, 4:6	தேர் ஏறுவார் .....	11:51
திருமருத் நீர்ப் பூந்துறை .....	11:30	தேர் மா .....	12:29
திரு மருத் முன்துறை .....	7:83, 22:45,	தேறல் .....	16:28
..... தி. 2:72		தேன் .....	16:46, 20:9
தினை .....	10:34	தேன் (உணவு) .....	16:18
திலகம் .....	11:99	தேன் (வண்டு) .....	16:17
திணை .....	18:47	<b>தை</b>	
<b>தி</b>		தைந்தீர் .....	11:115
தி .....	3:4, 63, 13:20, 19:99	தைந்தீர் ஆடுதல் .....	11:91
து		தைந்தீராடல் .....	11:134
துகில் .....	7:46, 10:79,	<b>தொ</b>	
..... 80, 12:98, 13:2, 21:58		தொட்டி .....	20:51
துடி .....	7:28, 21:19, 64, 22:42	தொடி .....	4:44, 6:14, 8:39,
தும்பி .....	8:23, 11:132,	..... 12:90, 13:52	
..... 17:12, 18:36, 21:34, 22:41		<b>தோ</b>	
தும்பி (யானை) .....	19:30	தோகை .....	14:8
தும்பி (வண்டு) .....	19:30	தோடு .....	10:115
தும்பை .....	9:68	தோழும் காலம் .....	தி. 1:70

தோழி .....	16:24	நினை மாடம் ஊர்குவோர் .....	10:27
தோள் அணி .....	10:115	நிலன் .....	1:54, 3:4, 13:22
தோள் அணி வஸயம் .....	13:52	நிழல் காண் மண்டிலம் .....	21:23
தோள் வளை .....	6:14, 9:55	நிறைமதி .....	3:52, 11:31
தோற்றும் .....	13:14	நிறைமதி அலர்தரு பக்கம் .....	11:31
தோன்றி .....	11:21, 14:15	நி	
<b>ந</b>			
நடுவழி .....	20:104	நீகான் .....	10:55
நத்து .....	10:85	நீர் .....	13:21
நாந்த நறு மலர் .....	16:15	நீர் அணி காண்போர் .....	10:27
நாந்தம் .....	7:11	நீர் எக்குவோர் .....	11:57
நரம்பு .....	18:51	நீரொக்கி .....	10:12
நரம்பு உளர்நார் .....	9:63	நீலம் (நீலமலர்) .....	11:22, 15:30
நறவம் .....	12:80, 19:78	நீலம் (மணி) .....	17:41
நறவு .....	8:75, 9:63, 22:19, தி. 1:55	<b>நா</b>	
நறா (கள்) .....	7:62, 64, 21:20	நாயில் .....	9:49
நறா (நறவம்பூ) .....	7:63	<b>நூ</b>	
நறை (தேன்) .....	8:26	நெடுவேள் .....	3:37, 21:50
நன்ஸி .....	10:85	நெய் .....	6:41, 16:3
நனினாம் .....	5:12	நெய்தல் .....	7:62, 8:74, 11:104
<b>நா</b>			
நாகம் .....	5:24, 12:80, தி. 2:3	நெய்தல் (பேரேண்ட) .....	2:13
நாகம் (நாக மரம்) .....	12:4	நெங் .....	7:27
நாகர் .....	11:67	<b>நே</b>	
நாஞ்சில் .....	1:5, 4:39, 15:57	நேமி .....	1:55, 61, 4:9, 13:6, 9, 15:59
நாஞ்சிலோன் .....	13:33	நேமி (சக்கரம்) .....	3:94
நாண் .....	5:24	நேமி (சக்கர வாள மலை) .....	15:3
நாதர் பன்னொருவர் .....	8:7	<b>நெ</b>	
நால் எண் தேவர் .....	3:28	நெந்வாம் .....	18:20
நால் வகை ஊழி .....	3:80	<b>ப</b>	
நாவல் அம் தன்ன் பொழில் .....	5:8	பகழி .....	10:97, 18:40
நாவாய் .....	10:39	பங்கு (சனி) .....	11:7
நாள் அணி .....	10:114	பஞ்சவன் .....	தி. 2:46
நாற்றும் .....	13:14	பட்டினம் .....	10:38
நான் மறை .....	9:12, தி. 8:8	பாகை .....	9:78
நான் மாடக் கூடல் .....	தி. 1:3, தி. 7:4	படி மகன் (செவ்வாய்) .....	11:5
<b>நி</b>		பண்டாரம் .....	11:123
நித்தில அரிச் சிலம்பு .....	22:49	பணை (மூங்கில்) .....	8:39
நித்திலம் .....	10:115	பதின்மரும் இருவரும் .....	8:4
நித்தில மதாணி .....	2:30	பதினொரு குபிலர் .....	3:7
		பதிவுத மாதர் .....	10:23
		பதுமம் .....	5:49, 8:115

பந்து .....	10:107	பாணன் .....	3:86, 18:21
பரங்குன்றம் .....	8:62, 130, ..... 19:5, 56, 21:15	பாணி .....	8:109, 10:117
பரங்குன்று .....	6:95, 8:11, 46, ..... 82, 9:11, 69, 17:23, ..... 39, 43, 21:45, தி. 12:2	பாணிச்சீர் .....	8:109
பாத்தை .....	9:18, 19	பாதிரி .....	12:79
பாத்தையர் .....	10:23	பாப்புப்பகை (கருடன்) .....	13:38
பரவல் .....	10:116	பாபு .....	4:43, 48
பரி .....	5:22, 11:60	பாபு (இராகு) .....	11:9
பரிசில் வாழ்ந்தார் .....	தி. 8:6	பாய் தேரான் .....	11:61
பரிபாடல் .....	11:137	பார்ப்பார் .....	8:52, தி. 2:59
பரிமா .....	தி. 4:2	பாலை .....	11:127
பருதி (சக்கரம்) .....	3:89	பாலை (பாலைப்பண்) .....	17:17
பருதி வலவங் .....	3:89	பாவை (பதுமை) .....	7:26
பல்லவம் .....	19:68	பாளை .....	7:34
பவழக் கொடி .....	19:98	பாற்கடல் .....	13:26
பவழம் .....	14:16, 19:87	<b>வி</b>	
பவளம் .....	தி. 2:48	பிடி .....	6:26, 10:29, 42, ..... 43, 47, 51, 12:27
பவள வளளா .....	11:101	பிண்டி .....	11:95, 12:88, தி. 1:8
பழிச்சுதல் .....	10:116	பிணிமுகம் .....	5:2, 8:101, 17:49
பளிதம் .....	10:82	பிணையமல் .....	2:53
பறவாப்பூவைப்பு (காயாம்பு) .....	3:74	பிரமா(பிரம வீணை) .....	19:40
பறை .....	10:7, 20:14	பிருங்கலாதன் .....	4:12
பனி .....	10:123	<b>ஏ</b>	
பனிச்சை .....	தி. 1:36	பீவி .....	5:60, 21:7
பனிநீர் .....	10:124	<b>ஏ</b>	
பனை .....	2:43, 4:38	புகர் முகம் .....	6:25
பனைக் கொடி யோன் .....	2:22	புகை .....	6:11, 8:97, 10:125, ..... 16:53, 17:6, 20:27, 22:17
<b>பா</b>		புகை கெழு சாந்தம் .....	12:14
பாசறை .....	19:35	புகையர் .....	தி. 1:44
பாட்டியர் .....	10:37	புங்கவம் ஊர்வோன் .....	8:2
பாட்டு .....	7:66, 18:21	புட் கொடி .....	17:48
பாடல் .....	10:56, 116, 15:43, 17:22	புட்டகம் (நீரோடற்கு உரிய ..... புடைவை) .....	12:17
பாடல் பயின்றோர் .....	9:73	புணை (தெப்பம்) .....	6:80, 11:108
பாடனி .....	17:17	புஞ்சேள் உலகு .....	தி. 12:4
பாடுவார் .....	7:31, 8:109, 10:116	புதல்ஸி .....	16:7
பாண்டு .....	10:16, 20:17	புந்தி (புதன்) .....	11:6
பாண்டல் .....	15:42	புரந்தரன் .....	5:56
பாணர் .....	9:73, 17:9, தி. 2:73	புரவி .....	9:51, 11:52, 19:32,

..... 20:16, தி. 2:16	பொருள் இயல்பு ..... 9:25
புரவியர் ..... 19:13	பொலங்கலம் ..... 11:79
புலக்கோல் ..... தி. 7:2	பொலங்கோதை ..... 11:65
புலவர் ..... 6:7, 126, தி. 7:2	பொழுல் ..... 7:42, 8:40, 51
புலவன் ..... 3:86	பொற்றேரான் ..... தி. 2:26
புலி ..... 20:4	பொன் ..... 1:10, 5:79, 12:12, ..... 15:28, 18:19
புள் (கருடன்) ..... 3:16, 17	பொன் அடர்ப் பூம்பனை ..... 12:12
புள் அணி பொலங் கொடி ..... 15:56	பொன் அணி ..... 18:19
புள் மினசக் கொடி யோன் ..... 8:2	பொன் கட்ட பச்சை (காமன்) ..... 3:82
புள்ளின் கொடி ..... 1:60	பொன் புனை உடுக்கை ..... 1:10
புள்ளுப் பொறி புனை கொடி ..... 13:4	பொன் புனை உடுக்கையோன் ..... ..... 15:28
புன்னாகம் ..... 11:16	
புனல் ..... 6:29	
<b>பு</b>	
பு ..... 3:63, 4:29, 6:11	
புந் கொடி ..... 17:16	<b>போ</b>
புண் ..... 4:45	போகம் ..... 5:79
புதம் ..... 3:66	போர்தை ..... 10:4, 11:26
புந் துகில் ..... 17:1	போ
புப் பால் வெண் துகில் ..... 10:79–80	போவம் ..... 7:1
பு முடி நாகர் ..... தி. 1:59	
புவன் ..... 1:49	<b>ம</b>
புவினுன் பிறந்தோன் ..... தி. 8:7	மகர குண்டலம் ..... தி. 11:1
புவை (காயாம்பு) ..... 1:6, 13:42	மகரம் (மகர ராசி) ..... 11:9
<b>பெ</b>	மகர வலயம் ..... 10:77
பெயல் ..... 10:1	மகன்றில் ..... 8:44
பெரும் பக்கம் ..... 11:34	மகா அன் ..... 8:57
பெரும் பெயர் இருவர் (பலதேவ வாசதேவர்) ..... 15:66	மகிழும் ..... தி. 1:7
பெருவாரி (ஆகாய கங்கை) ..... 9:4	மகுளி ..... 12:41
<b>பை</b>	மஞ்செஞு ..... 5:64, 17:19, 48, ..... 18:7, 21:32
பைங் கண் மா அல் (அநிருத்தன்) ..... ..... 3:82	மடங்கல் ..... 3:8
<b>போ</b>	மண்டப் ..... தி. 1:44
பொதியில் முனிவன் (அகத்தியன் என்னும் மீன்) ..... 11:11	மணி ..... 3:64, 4:57, 5:67, ..... 8:100, 16:6, 17:1, ..... தி. 1:60, தி. 2:47
பொய்கை ..... 8:93	மணிமிடற்று அண்ணல் ..... 9:7
பொருகளம் ..... 11:60	மத்தக நித்திலம் ..... 16:5
பொருப்பன் ..... 22:1	மத்தரி ..... 12:41
பொருள் ..... 5:79	மத்தினை ..... 9:46

மதி உண் அராமகள் .....	10:78	மாறுபோன் .....	3:1, 3
மதியம் .....	11:1, 10	மாறுல் .....	1:31, 3:60, 19:57
மதில் .....	8:37, 20:107	மாறுல் மருகன் .....	19:57
மது .....	11:66, 17:5	மாடம் .....	10:41, 45
மதுநர் .....	11:48, 12:9,	மாதவர் .....	5:38, 46, 72
..... தி. 9:3, தி. 10:3, தி. 11:3		மாந்தஸிர் .....	8:38
மந்தி .....	15:38	மாந் தீம் தஸிர் .....	10:6
மபில் .....	5:60, 6:4, 8:67,	மாபோன் .....	15:33, தி. 8:1
..... 100, 9:41, 56, 64, 11:41,		மாரி .....	4:27, 11:13
..... 15:40, 20:69, தி. 1:62		மால் இருங்குணரம் .....	15:17
மரன் .....	5:65	மாலை .....	5:67, 8:50, 10:1,
மரா அ .....	தி. 1:7	..... 92, 11:56, 12:24,	
மராமல் .....	15:20	..... 17:7, 36	
மருகன் .....	19:57	மாலை (பொழுது) .....	12:82
மருதம் .....	8:94	மாற்றோர் .....	4:54
மருந்து உண இருவர் .....	8:5	மான் (குதிரை) .....	17:45
மருப்பு .....	11:57	மான் மதச்சாந்து .....	16:44
மல்லன் .....	3:89	மான் மறி (வள்ளி) .....	9:8
மல்லிகா மாலை .....	11:105		மி
மல்லிகை .....	12:77	மினிறு .....	8:23
மலர் .....	6:41, 17:1	மிதவை .....	6:35
மலர்த் துறை .....	11:25	மிதுணம் .....	11:12
மலர்மிசை முதல்வன் .....	8:3	மிதுணம் (மிதுணராசி) .....	11:6
மலை .....	5:24, 8:110	மின் .....	12:1, 13:10
மழு புலவர் .....	11:88	மின் (மின்னல்) .....	18:25, 21:54
மழுக் குரல் .....	8:32		மி
மழுவாம .....	தி. 1:1	மீன் (நட்சத்திரம்) .....	16:36
மன்னன் .....	3:90		மு
மறன் .....	13:56	முகைப் பருவத்தர் .....	10:19
மறி .....	5:62, 64	முஞ்சம் .....	16:8
மறு மிடற்று அண்ணல் .....	8:127	முடி .....	4:44, 13:2
மறை .....	1:13, 2:57, 3:14,	முத்தும் .....	தி. 2:47
..... 4:65, தி. 3:1		முத்தாரம் .....	21:61
மனையாமரம் .....	11:19	முத் தி .....	5:42
		முத்து .....	8:76, 16:5, 21:18
மா .....	6:33, 10:16, 12:26,	முத்துந் தொடை .....	6:16
..... 28, 22: 24		முத்துநீர் .....	10:13
மா (இலக்குமி) .....	1:3	முதியர் .....	10:19
மா (குதிரை) .....	10:14, 20, 20:18	முதுமொழி (வேதம்) .....	8:9, 3:47
மா (மாமர வடிவினானான குரன்) .....		முந்நீர் .....	4:6
..... 19:101, 21:8, 28			

முரசு .....	4:19, 7:6, 8:30,	வங்கப் பாண்டி .....	20:17
.....	19:45, 21:38, 22:4	வங்கம் .....	20:16
முருகன் .....	5:50, 8:81	வச்சிரத்தான் .....	18:39
முருகு .....	8:65	வச்சிராம் .....	5:52
முல்லை .....	8:76, 15:39	வஞ்சி .....	தி. 8:10
முழுவ .....	7:79, 12:40, 15:43, 17:13,	வட்டம் (நீர்கரந்த வட்டு) .....	21:42
.....	20:75, 22:36, தி. 5:1	வட்டம் (பாராவளை) .....	15:61
முழை .....	8:21	வட்டு .....	11:55, 12:68, 18:42
முனித் துறை முதல்வியர் .....	11:82	வடபொழில் .....	5:8
முனைவர் .....	1:33	வடி (மாவடு) .....	7:58
<b>ஸு</b>		வடுவகிர் .....	8:38
ஸு-ஸு உலகம் .....	3:9, 13:23	வண்டினம் .....	11:125, 16:41, 22:39
ஸுதார் .....	8:37, 12:94	வண்டு .....	8:23, 36, 9:43, 44, 63,
ஸுவாக .....	5:25	.....	10:89, 119,
ஸுன்று ஒன்பதிற்று இருக்கை (ஒன்பது நாள்களைக் கொண்ட ஸுன்று ராசிகள்)	11:3	.....	120, 11:18, 14:4, 17:10, 38
<b>ஸெ</b>		.....	21:35, 46, தி. 1:11, 30, 31
ஸெய்யறு புணர்ச்சி .....	9:15	வண்ணாந்தி .....	11:55, 12:68
<b>ஸே</b>		வண்ணமை .....	22:8
ஸேகலை .....	7:47, 10:10, 21:14, 22:30	வணிகர் .....	தி. 1:25
ஸேரு .....	19:19	வயல் .....	தி. 1:17
<b>ஸை</b>		வரம் கொள்வோர் .....	8:105
ஸைமந்தர் .....	8:122	வரிப்பந்து .....	9:47
<b>ஸெனா</b>		வருஷட (ஸேடம்) .....	11:5
ஸெலாவல் .....	12:77	வலம்புரி .....	13:44, 15:59
<b>ஸீ</b>		வலம்புரி வண்ணன் .....	3:88
ஸீமன் .....	11:8	வல்லையம் .....	20:30
<b>ஸூ</b>		வழியது .....	11:35
ஸூப் .....	3:86, 7:78, 8:22,	வழுதி .....	10:127, 19:20
.....	10:56, 17:9, 18:36, 19:42, 21:35,	வண்ண .....	12:5
.....	22:38, தி. 2:73	வங்ளம் .....	10:75
ஸூப் இசை .....	8:22	வள்ளி (வள்ளி நாச்சியார்) .....	9:67
ஸூப்பாணார் .....	தி. 2:73	வள்ளி (வள்ளிப்பூ) .....	14:22, 21:10
ஸூற்று நடு .....	4:67	வணி .....	3:4, 12:1, 13:19
ஸூறு .....	16:27	வணை (கைவளை) .....	17:33
ஸூஞை .....	4:40, 8:17,	வணை (சங்கு) .....	1:3, 2:20, 13:9
.....	19:28, 85, 20:4, தி. 2:69, 71	<b>வா</b>	
<b>வ</b>		வாகுவலயம் .....	7:47
வகுளாம் .....	12:79	வாகை ஒண்டு .....	14:7
		வாசநறு நெய் .....	12:19

வாச மணத் துவர் .....	12:22	வெட்சி .....	22:22
வாடை .....	17:16, 21:63	வெள் யாட்டு மறி .....	5:62
வாப்பை .....	17:28	வெள் வாள் விதிர்ப்போர் .....	11:50
வாப்மொழி (உண்மை மொழி) .....	9:13	வென்னி .....	11:4
வாப்மொழி (வேதம்) .....	1:68, 3:11, 12, ..... 13:44, 15:63	வெறி .....	5:15
வாப்மொழி மகன் .....	3:93	வெறு நாரையோர் .....	10:22
வாரணச் சேவல் .....	5:64	<b>வே</b>	
வாரணம் .....	5:59, 8:20, 19:91	வேங்கை .....	14:11, 15:32, 19:77
வாள்வீரம் .....	11:19	வேங்கை (புலி) .....	10:46
வாளி .....	9:54	வேங்கை (மரம்) .....	7:12, 11:20
வாளள .....	7:34, 38, 10:85, 20:41	வேசரி .....	22:24
வான் .....	13:44, தி. 1:1, தி. 2:96	வேத மா .....	3:66, தி. 1:18
வான் ஊர்பு ஆடும் அம்பி .....	11:70-71	வேதிப்பா .....	11:84
வானத்து வளம் கெழு செல்வன் 5:58-59		வேய் .....	11:23, 14:6
வானம் .....	5:58, 16:37	வேல் .....	5:7, 8:66, 9:70, ..... 18:4, 21:9, 66
வானம் (மலை) .....	8:129	வேலன் .....	5:15, 17:3, 19:36
வானம் (மேகம்) .....	6:2	வேலாற்று மொய்ம்பன் (முருகன்) .....	22:26
வானவள் மகன் .....	9:58	வேழப் பிணவு .....	10:15
வான வில்லு .....	18:39	வேழம் (பரணி) .....	11:2
<b>வி</b>		வேழம் (யானை) .....	21:2
விசும்பு .....	1:50, 3:4, 11:1, 13:18	வேங் .....	9:36
விடு மலர் .....	16:11	வேங்வி .....	2:62, 13:56, ..... 17:28, 19:43, 88
வினை .....	17:3, தி. 1:40	வேங்வி முதல்வன் .....	5:31
வினைப்பாகன் .....	தி. 1:76	வேஙாளர் .....	20:63
வித்தகர் .....	10:24	வேஙில் .....	11:12, 11:72
வித்து இடு புலம் .....	7:35	<b>வை</b>	
விதியின் மக்கள் .....	3:6	வையத் தேர் .....	5:23
விரவு நாரையோர் .....	10:22	வையம் .....	தி. 2:17
விருந்து .....	16:16, 17:42	வையை .....	6:13, 22, 60, 70, 73, 77, 78, 82, 93, 94, 106, 7:10, 50, 60, 84, 8:51, 61, 71, 104, 10:8, 40, 11:15, 39, 43, 61, 73, 87, 92, 106, 140, 12:8, 10, 32, 75, 101, 16:19, 31, 38, 47, 55, 17:44, 20:11, 26, 42, 60, 67, 97, 111, 22:32, 35, 45, தி. 2:4, 5, 27, 33, 50, 62, 80, 87, 90, 92, தி.3.7, தி.4:2, தி.10:4
விழலியர் .....	17:51	வை வால் மருப்பின் களிறு (ஆதிவராகம்) 2:33	
<b>வெ</b>			
வெஞ் சுடர் .....	3:67		

### பாடல் முதற்குறிப்பு அகராதி

அறவோர் உள்ளார் .....	தி. 3	நிலவரை அழுவத்தான் .....	15
ஆயிரம் விரித்த .....	1	நிறை கடல் முகந்து உராய் .....	6
இரு நிலம் துளங்காமை .....	9	பாய் இரும் பளிக் கடல் .....	5
ஸ்வாரைக் கொண்டாடி .....	தி. 12	புலவரை அறியாப் .....	15
உலகம் ஒரு நிறையா .....	தி. 7	போர் எதிர்ந்து ஏற்றார் .....	18
ஊர்ந்ததை எரி புரை .....	21	மண் ஆர்ந்து இசைக்கும் .....	தி. 5
ஜந்து இருள் அற .....	4	மண் மிசை அவிழ் துழாய் .....	8
ஒளிறு வாட் பொருப்பன் .....	22	மணிவரை ஊர்ந்த .....	13
கடல் குறைபடுத்த நீர் .....	20	மலை வரை மாலை .....	10
கரையே கைவண் தோன்றல் .....	16	மாறோயே .....	3
கார்த்திகை காதில் .....	தி. 11	மாநிலம் தோன்றாமை .....	தி. 2
கார் மலி கதழ்பையல் .....	14	மாயோன் கொப்புழ் .....	தி. 8
செய்யாட்கு இழைத்த .....	தி. 10	முன்பு உற்று அறியா .....	தி. 6
தன் தமிழ் வேலித் .....	தி. 9	வளி பொரு மின்னொடு .....	12
திரை யிரும் பளிப்பொவம் .....	7	வான் ஆர் எழிலி .....	தி. 1
தெரி மாண் தமிழ் .....	தி. 4	விரிகதீர் மதியமொடு .....	11
தேம் படு மலர் .....	17	வையை வருபுனல் .....	தி. 13
தொல் முறை இயற்கையின் .....	2		



**குறிப்புகள்**

**குறிப்புகள்**